



ரூ. 1.50

முறிந்கு பாலம்

தோர்ண்டன் ஓயில்டர்


செல்வி பதிப்பகம்




Bazar -

முறிந்த பாலம்

மூல ஆசிரியர் :
தோர்ன்டன் ஓயில்டெர்



தமிழாக்கம் :
ரா. நடராசன்



காரைக்குடி

செல்வி - 21.

முதற்பதிப்பு - டிசம்பர் 1958.

தமிழ் மொழிபெயர்ப்புரிமை
செல்வி பதிப்பகத்தாருடையது.

Copyright :
Albert Boni
Chester, Vermont

The Bridge of San Luis Rey
By
THORNTON WILDER

தென்மொழிகள் புத்தக டிரஸ்டு ஆதரவில் பதிப்பிக்கப்பெற்றது.

விலை ரூ. 1-50

செனாத் இந்தியா பிரஸ், காரைக்குடி.

சென்னை பிரதம நிதிபதி
திரு. பி. வி. இராஜமன்னுர் அவர்களின்
முன் ஞாயர

தென் மொழிகள் புத்தக டிரஸ்டின் ஆதரவில் முதலில் வெளியாகும் நூல்கள் தென்னிந்திய மக்களுக்கு அளிக்கப்படுகின்றன. இந்த நிலையம் “போர்டு” நிலையத்தாரின் நன்கொடையால் உருவாகி வளர்ந்தது. இதன் நோக்கம் தென்னிந்திய மொழிகளாகிய தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் அறிவும், கலையும் நிறைந்த நூல்களைக் குறைந்த விலைக்கு வெளியிடுவதை ஆதரிப்பதேயாகும். இந்நோக்கத்தை நிறைவேற்ற போர்டு நிலையத்தாரும் தென்னிந்தியப் பல்கழகத் துணை வேந்தர்கள் எழுவரும் சேர்ந்து சிந்தித்து, ஏராளமான, பல்வகையான சிறந்த நூல்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய இந்த ஸ்தாபனத்தை நிறுவினார். இதற்கென நிறுவப்பட்ட மூன்றுண்டுத் திட்டத்தின் முதல் வெளியீடு இது. கடுநடை யுடைய நூல்களை வெளியிட மேற்கொள்ளவில்லை. ஆங்கிலக் கல்வி இல்லாத படித்த பாமரணுக்கும் பயன்படுமாறு எனிய நடையில் இன்பமும், பயனும் தரும் புத்தகங்களைத் தேர்ந் தெடுத்தலே இந்த ஸ்தாபனத்தின் இலட்சியமாகும்.

இலக்கிய வளம் நிறைந்த மூலநூல்களைப் பதிப்பித்தல், கலை, விஞ்ஞானப் புத்தகங்களை வெளியிடல், உலகத்திலேயுள்ள மற்ற மொழி நூல்களை மொழிபெயர்த்தல் ஆகியவையே இந்த ஸ்தாபனம் செய்ய விரும்பும் பணிகளாகும்.

“மலிந்த விலையில் உயர்ந்த நூல்” இதுவே தென் மொழிகள் புத்தக டிரஸ்டின் இலட்சியம். இந்த நோக்கம் எவ்வளவு தூரம் இம் முதல் வெளியீட்டால் நிறைவேறியிருக்கிறது என்பதைப் பொது மக்கள் தான் சொல்லவேண்டும். இம்முயற்சியின் பயனும் வெற்றியும் பத்தாண்டுகளுக்குப் பிறகே வெளிப்படலாம். ஆனால் இத்திட்டம் உண்மையான

கற்பனை நோக்குடையவர்களுக்குப் புலனுகும். இதனால் விளையக் கூடியன் எண்ணிறந்தன. மலிவான இப்புத்தகங்களைத் திறமையான வகையில் தென்னிந்தியா முற்றிலும் பரப்பினால் இவை பட்டி தொட்டிகளிலுள்ள மக்கள் கரங்களிலும் தவழும். அப்போது இந்நாட்டின் உயிர்நாடு போன்ற மக்களின் வாழ்வில் இன்ப ஒளி வீசும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்காகவே இந்திலையம் ஏற்படுத்தப்பட்டதற்குத் தக்க காரணங்கள் உண்டு. ஏனெனில் இவை தென்நாட்டு மொழிகள். “தக்கணம்” என்பது பூகோள் நூற்படி பழைய இந்தியாவிலே, விந்தியத்தின் தென் பாகமாகும். பண்பாட்டின் படி இந்நான்கு மொழிகளையோ, அவற்றின் கிளை மொழி களையோ பேசும் மக்களைக் கொண்ட தேசத்தைக் குறிக்கும். இம்மொழிகள் நான்கும் ஓரினத்தன என்பதில் ஜயமில்லை. “திராவிடம்” என்ற அடைமொழியைச் சேர்க்கத் தயங்குகிறேன். ஏனெனில் அது ‘மொழி’, ‘இனம்’ என்ற பொருளில் கொள்ளப்படாமல், கருத்து வேற்றுமை, அரசியல் என்ற நோக்குடன் பயன்படுத்தப்படுகிறது. இம்மொழிகளிடையேயும் காணப்படும் கலாச்சாரம் இப்பகுதியை இந்தியாவின் ஏனைய பகுதியினின்றும் தனித்துக் காட்டுகிறது. சாதாரணமாக நாம் அறிந்துகொள்ளும் கர்நாடக சங்கீதமும் இதைத் தெளிவு படுத்தும். அவ்வாறே இப்பகுதிகளில் உள்ள சிற்பக் கலையும், கட்டிடக் கலையும் தனிப் பெருமையுடையன. மக்களின் பழக்க வழக்கங்கள், சடங்குகள், விழாக்கள் முதலியவற்றினாலும் குறிப்பிடத்தக்க ஒருமைப்பாட்டைக் காணகிறோம். இத்தனிச் சிறப்புக்கள் இந்நாலகத்தாரின் வெளியீடுகளால் பிரதிபலிக்கும் என நம்புகிறேன். அத்துடன் இந்தியப் பண்பாட்டை விளக்கும் நூல்களையும் பிறநாட்டு மொழிகளில் உள்ள நூல்களின் மொழி பெயர்ப்புகளையும் வெளியிடுவதன் மூலமாக குறுகிய வேறுபட்ட மனப்பான்மை தவிர்க்கப்படும்.

அணிந்துரை

1714-ம் ஆண்டு ஜூலை மீ 20 தேதி லிமாநகருக்கும் கஸ்கோநகருக்கும் இடையிலுள்ள கொடிப்பாலம் அறுந்து விழுந்தது. அப்போது அதன்மீது சென்றுகொண்டிருந்த ஜந்து பேரும் கீழே பாய்ந்துகொண்டிருக்கும் ஆழமான ஆற்றில்விழுந்து இறந்தார்கள். அந்தப்பாலத்தை நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு பாதிரி அந்தத் துயரக் காட்சி யைக் கண்டார். ஆழ்ந்து சிந்திக்கும் இயல்புடையவரான படியால், இச்சம்பவத்தின் மூலமாக இறைவனின் திருவுளாக் கருத்தை எடுத்துக் காட்டலாம் என்ற எண்ணாம் கொண்டார். இறந்த ஐவரின் வாழ்க்கையைப் பொறுமையோடு ஆராய்ச்சி செய்தார். அவர்களது எண்ணாங்களையும் மனக் கிளர்ச்சிகளையும் வியக்கத்தக்க முறையில் தெளிவாக நல்ல நடையில் இந்நால் எடுத்துக்கூறுகிறது.

இந்த நால் மிக உயர்தரமானது. ஏனோதானே என்றில்லாமல் மனம் குவிந்து எழுதியதாகும். அது மட்டுமன்றி, கதாபாத்திரங்களை எழுத்தோவியமாகத் தீட்டுவதில் இந்நாலாசிரியர் முழு வெற்றியடைந்திருக்கிறார். ‘பெற்றமனம் பித்து, பிள்ளைமனம் கல்லு’ என்ற பழமொழிக் கிணங்க அன்பற்ற தன் மகள்மீது பலனில் வாத தன் கடிதங்கள் மூலம் அன்பைப் பொழியும் டோனு மேரியா அம்மையையும், அவளுடைய வளர்ப்புப் பெண் ஞனை அழகுச் சிறுமியை, விசுவாசமுள்ள பெபிடாவையும் நம்மால் மறக்க முடியாது. மான்யுவெலை இழந்த பிறகு வாழ்வைச் சகிக்க முடியாத எஸ்தபென்னுக்கு சென்றுயிர பாலமே சிறந்த முடிவிடமாகிறது. இன்பக் கலைகளிடத்தும், அழகிகள் மீதும் ஆராத பாசம்கொண்ட பையோ மாமனின் வாழ்வின் வருணை இன்ப ஓவியமாகும். காமில்லா பெரிச்சோல் எனப்படும் கணிகை, அழகையும் புகழையும் இழந்த பிறகும்கூட, அவளிடம்

மாருத விசுவாசம் கொண்டவனும் அவளுடைய ஓரே மகனை வளர்க்கவும், படிக்கவைக்கவும் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள் பையோ மாமன். அக்காட்சி மனத்தை உருக்குகிறது. இந்த ஐவரும் பாலத்தில் ஒருங்கே உயிரிழக்கிறார்கள்.

இருபத்திரண்டு ஆண்டு வயதுள்ள இளைஞனுயிருக்கையில் நான் இந்த நூலை முதன் முறையாகப் படித் தேன். இதன் சிறப்பு என் மனத்தில் பெரிதும் பதிந்து விட்டது. அன்மையிலே இதை மீண்டும் படித்தேன். இந்த சோகக் கதையின் முழுப் பண்பினையும் உணர்ந்தேன். சொற்களைக் கொண்டு புனையப்பட்ட வண்ணக் கலவைகளும், மெல்லிய கிண்டல்களும் என்னைப் புளகாங்கிதப் படுத்தின. இவ்வின்பங்களைத்தும் வாசகரை எதிர்நோக்கி இருக்கின்றன. இத்தனைக்கும் பின் மூலம் திருவுளத்தின் கருத்து எதுவாக இருக்கக்கூடியும் என்று ஆராய முயன்ற சகோதரர் ஜானிப்பர் பாதிரியாரை மத விரோதி எனக் குற்றம்சாட்டிக் கழுவிலேற்றி எரித்த இருட்படலம் படர்ந்திருப்பதைக் காண்கிறோம்.

கடவுளை நம்புகிறவன், அவருடைய நோக்கங்களை ஆராய்கிற காரியத்தில் இறங்கக்கூடாது என்று கூறி, அறிவுப் பொதிசுமக்கும் ஆசாரச் சமயக் கட்டுக்கோப்பு ஜானிப்பரைத் தீயிலிட்டது. “சகோதரர் ஜானிப்பர், தீச்சுடரில் சாய்ந்தவண்ணம் சிரித்துக்கொண்டிரந்தார்”.

இந்தக் கதையில் புகழ்பெற்ற கிரேக்க நாட்டு துணியல் நாடகங்களின் சாயல் அப்பட்டமாகப் படிந்திருக்கிறது. இரக்கம் அச்சம் ஆகிய உணர்ச்சிகளை எழுப்பி, நம்மனத்தைத் தூயதாக்குகிறது. சோகத்தின் ஆழம் அழிக்க முடியாதபடி கவ்விப் பிடிக்கின்றது.

உள்ளூறு

முதல் பகுதி

எதிர்பாராத சம்பவமோ ! 9

இரண்டாம் பகுதி

டோனு மேரியாவும் பெபிடாவும் 18

மூன்றாம் பகுதி

எஸ்தபென் 65

நான்காம் பகுதி

பையோ மாமனும் டான்ஜெய்மியும் 107

ஐந்தாம் பகுதி

திருவுளத்துச் சம்மதமோ ! 159

முதல் பகுதி

எதிர்பாராது சம்பவமோ?

1714-ம் வருடம் ஜூலை 20-ம் நாள், வெள்ளியன்று மத்தியான நேரத்தில் பெரு நாட்டின் மிகச்சிறந்த பாலம் அறுந்து விழுந்தது. அதன்மேல் சென்றுகொண்டிருந்த ஜந்து பிரயாணிகள் கீழே வெகு ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்த குறுகலான காட்டாற்றில் விழுந்தார்கள். விமானங்களும் ஊரிலிருந்து கஸ்கோ என்னும் ஊருக்குச் செல்லும் பெரிய சாலையின் இடைவழியில் அப்பாலம் அமைந்திருந்தது. அதன்மீது நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் நடந்து சென்றார்கள். இங்கானியர் என்ற பூர்வீக மக்களால் ஒசர் என்னும் ஒருவகையான கொடிகளைக்கொண்டு சுமார் ஒரு நூற்றுண்டுக்கு மூன்பு பின்னப்பட்டது அந்தப்பாலம். விமா நகரத்தினர், அவர்ஷுருக்குப் புதிதாக வந்தவர்களோ, "அழைத்துச்சென்று அவர்களுக்கு அந்தப் பாலத்தைக் காட்டுவது வழக்கம். சன்னமான மரப்பட்டியல்களைப் படிகளாக அமைத்துக் கொடிகளைக்கொண்டு பின்னிய கொடியேணி யென்றே அதைக் கூறவேண்டும். காய்ந்த திராட்சைக் கொடிகளால் அதற்குக் கைப்பிடியும் பின்னப்பட்டிருந்தது. குதிரைகள், வண்டிகள், நூற்காலிகள் முதலிய பொருள்களைக் கீழே ஆற்றுக்குக் கொண்டுபோய் அங்குள்ள தெப்

பக்கட்டைகளில் ஏற்றி அக்கரை சேர்ப்பார்கள். வைசி ராயும் ஆர்ச் பிஷப்பும் கூட கீழே இறங்கி ஆற்றைக் கடப்பதில்லை. அவர்கள் சேன் லூயி ரே எனப் பேர் பெற்ற அந்தப் பாலத்தின்மீதே செல்வார்கள். பிரான்சு நாட்டு செயின்ட் லூயி அப்பாலத்திற்குத் தன் பெயரைச் சூட்டியும், அதன் மறு கரையில் ஒரு சிறு மாதா கோவி ஜீக் கட்டியும் அப்பாலத்தைப் பாதுகாத்தார். என்றென் றும் நிலைத்திருக்கக்கூடிய, பொருள்களுள் ஒன்றுக்குத் தோன்றியது அந்தப்பாலம். அது அறுந்து விழும் என் பது யாரும் எண்ணிப்பார்க்க முடியாத விஷயம். ஆனால் அது அறுந்து விழுந்தது என்று கேள்விப்பட்டவுடனே பெரு நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு மனிதனும், சமீப காலத்தில் எப்பொழுது அப்பாலத்தின் மீது சென்றேயும், திரும்பவும் எப்பொழுது அதன் மீது செல்வதாக எண்ணியிருந்தோம் என்றெல்லாம் நினைத்துப் பார்க்க ஆரம்பித்தான். மனிதர்கள் முனுமுனுத்துக்கொண்டு தன்வசம் இழந்தவர்கள் போலத் திரிந்தார்கள். அந்த ஆற்றில் விழுவது போலவே ஒவ்வொருவருக்கும் மனத் தடுமாற்றம் உண்டாயிற்று.

பெரிய மாதா கோவிலில் மக்கள் பெருங் கூட்ட மாகக்கூடிப் பிரார்த்தனை செய்தார்கள். அங்கு, ஆற்றில் விழுந்தவர்களின் உடல்கள் எல்லாவற்றையும் அனேக மாகச் சேகரித்துக் கூடுமானவரை தனித்தனியாக வைத் திருந்தார்கள். வனப்பு மிக்க விமா நகர மக்கள் தத்தம் மனங்களைச் சோதனை செய்யலானார்கள். தங்களது எஜமானிகளினுடைய காப்புகளைத் திருடின பணிப் பெண்கள் அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். கடும் வட்டி வாங்குகிறவர்கள், அக்காரியம் எவ்வளவு நியாயமானது என்பதைத் தமது மனைவியரிடம் கோபா வேசமாகச் சொற்பொழிவு செய்தார்கள். ஆண்டவன்

செயல்கள் என்று யாவரும் திடுக்கிடும்படியாக, எவற்றை வக்கீல்கள் கூறுவார்களோ அப்படிப்பட்ட ஆபத்துக்கள் மிக அதிகமாக நிகழக்கூடிய அந்த நாட்டிலுள்ளவர்களின் மனத்தில் இந்தப் பாலம் அறுந்து வீழ்ந்த நிகழ்ச்சி மட்டும் பெரிதும் பதிந்தது என்னவோ அதிசயமாகத்தானிருக்கிறது. அந்நாட்டில் கடல்கள் பொங்கிக் கரையோர நகரங்களை விழுங்கிவிடும். வாரந்தோறும் நில நடுக்கம் ஏற்பட்டுக் கோபுரங்களிடிந்து நல்லவர்களான ஆண் பெண்களின் மீது விழும். அந்நாட்டில் உள்ளும் புறமும் பெரிய நோய்கள் பரவிப்பாயும். எல்லோரும் பாராட்டுகிற பெரிய மனிதர்களை முதுமை கொண்டு போய்விடும். இவையாவும் அன்றை நிகழ்ச்சிகளாக நடைபெறக்கூடிய பெரு நாட்டினரை, சேன் ஹாயி ரே பாலத்தின் வீழ்ச்சி வேதனைப்படுத்தியதென்பது பெரிதும் வியப்புக்குரியதாகும்.

ஒவ்வொருவர் மனத்திலும் அந்நிகழ்ச்சி ஆழமாகப் பதிந்ததென்றாலும், ஓரே ஒருவர் - அதுவும் பாதிரியார் சகோதரர் ஜானிப்பர்தான் அது சம்பந்தமான ஒரு காரியத்தில் புகுந்தார். குள்ளமானவரும் செந்திறத் தலைமயிர் உள்ளவருமான அந்தப் பிரான்சிஸ்கன் பாதிரியார் வடக்கு இத்தாலியிலிருந்து பெருவுக்கு வர நேர்ந்ததுவும், வந்த பிறகு அங்குள்ள சிவப்பு இந்திய ரைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக்கொண்டிருந்தது வும், அந்தப் பாலம் அறுந்து விழுந்ததைக் காண நேரிட்டதுவும், எளிதில் நம்பமுடியாத சில சம்பவங்களின் சேர்க்கையால் ஏற்பட்டன. இவ்வளவும் தெய் வத்தின் ஏற்பாடோ என்றுகூடக் கருதுவதற்கு இடமளிக்கிறது.

பாதிரியார் சகோதரர் ஜானிப்பர் ஒரு குன்றின் உயர்ந்த சரிவைச் சுற்றிக் கடந்து வந்துகொண்டிருந்த

தார். அப்பொழுது மத்தியானம்; வெய்யில் கடுமையாகக் காய்ந்து கொண்டிருந்தது. ஜானிப்பர் சுற்று நின்று நெற்றி வேர்வையைத் துடைத்தார். தூரத்தில் காணப்படும் பனிச் சிகரங்களையும், அடிவாரத்தில் காணப்படும் ஆழமான பள்ளத்தாக்கையும், அங்கே அடர்ந்து பரவியிருந்த பசுமையான மரங்களையும், பச்சை நிறப் பறவைகளையும், குறுக்கே செல்லும் கோடி ஏணியையும் பார்த்தார். அவர் உள்ளத்தில் உவகை பொங்கியது. ஒன்றும் மோசம் போய்விடவில்லை. அடைபட்ட கோவில் களை, மீண்டும் மக்கள் வந்து கடவுளைத் தொழும் இடங்களாக மாற்றிவிட்டனர். செவ்விந்தியர், முன்போல, விடியற்காலையில் கோவில்களுக்குச் சென்றுவரலானார்கள். ஆண்டவனின் அற்புதச் செயல்களைப் பற்றிச் சொல்லக்கேட்டபோது, அவர்கள் வியப்பினால் இதயம் வெடித்தவர்கள்போல முனங்கினார்கள். இதையெல்லாம் நினைத்துப்பார்த்து மன நிறைவு கொண்டிருந்தார் அப்பாதிரியார்.

எதிரில் காணப்பட்ட பனிக் குன்றுகளிலிருந்து வந்த தூய காற்றின் காரணமாக இருக்கலாம், அல்லது பயன் தருகின்ற அக்குன்றுகளை நிமிர்ந்து பார்க்குமாறு செய்த ஏதோ ஒரு பாட்டின் நினைவாக இருக்கலாம், காரணம் எதுவாக இருப்பினும் அவருடைய மனத்தில் அமைதி குடி கொண்டிருந்தது. அந்தத் தருவாயில் அவருடைய பார்வை பாலத்தின் மீது விழுந்தது. கொடிகளறுந்த சத்தம் எங்கும் ஒலித்தது. ஆன் பழக்க மில்லாத ஒரு அறையினுள் வீணையின் தந்தி அறுந்தது போலக் கேட்டது. பாலம் அறுந்தது. ஏறும்புகள் போல ஜவர் துடித்துக் கீழே விழுவதை அவர் நேரே தம் கண்ணேற் கண்டார்.

வேறு யாராகவேனும் இருந்தால் நல்லவேளை, பத்து நிமிஷங்களில் நானும் மாய்ந்திருப்பேன், என்று கூறி, தான் தப்பிப் பிழைத்ததற்காகத் தமக்குள்ளே மகிழ்ந்திருப்பார். ஆனால் ஜானிப்பர் மனத்திலோ வேறு ஒர் எண்ணம் சடார் என்று உதித்தது. இந்த ஐந்து பேருக்கு மாத்திரம் ஏன் இந்த அவலநிலை ஏற்பட வேண்டும்? இந்த உலகம் ஏதாவது ஒரு திட்டத்தின் படி நடந்து வருமானால், மனிதவாழ்க்கையை இயக்குகிற ஒழுங்குமுறை ஏதேனும் இருக்குமானால், திடீரென்று மாய்ந்த இவ் ஜவரின் வாழ்க்கையிலும் அது மறைந்து நின்று செயல்பட்டிருக்கவேண்டும். ஒன்று நாம் தற்செயலாக வாழ்ந்து தற்செயலாக மாள்வதாக இருக்கவேண்டும் அல்லது ஏதோ ஒரு திட்டத்தின்படி வாழ்ந்து அத் திட்டத்தின்படி மாள்வதாக இருக்கவேண்டும். இவ்வாறு எண்ணமிட்டவராய் அந்த ஜவருடைய அந்தரங்க வாழ்க்கைகளை ஆராய்ந்து அவர்கள் கொண்டு போகப்பட்ட காரணத்தைக் கண்டுபிடித்து விடுவதென்று தீர்மானம் செய்தார்.

சமயசாத்திரங்களும், இறைவைனைப்பற்றிய நூல்களும் துல்லியமாக வரையறுத்துக்கூறும் விஞ்ஞான நூல்களைப் போல் ஆகவேண்டிய காலம் வந்துவிட்டது. சமயநூல்களும் விஞ்ஞான நூல்களோடு சேர்த்து எண்ணப்பட வேண்டும். அதற்கு ஆவன செய்யவேண்டு மென்று நெடுங்காலமாகவே எண்ணி யிருந்தார் பாதிரியார் ஜானிப்பர். ஆய்வுக்கூடம் ஒன்று இல்லாததுதான் குறையாக இருந்தது. ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள் ளக்கூடிய நிகழ்ச்சிகளுக்கோ குறைவில்லை. அவருடைய கண்காணிப்பில் உள்ள மக்களுக்கு இன்னல் கள் நேர்ந்திருக்கின்றன. அவர்களைச் சிலந்திகள் கொட்டியிருக்கின்றன. அவர்களுடைய நுரையீரல்கள்

பாதிக்கப்பட்டிருந்திருக்கின்றன. அவர்களுடைய வீடுகள் தீப்பற்றி எரிந்திருக்கின்றன. மற்றும் மனம் பதறக்கூடிய காரியங்கள் அவர்களது பிள்ளைகளுக்கு நேர்ந்திருக்கின்றன. மனிதத் துயர்களான இச்சம்பவங்கள் விஞ்ஞான முறையில் ஆராய்ச்சி செய்வதற்கு ஏற்றவையல்ல. கற்றேர் கூறுவது போல அவை சரியான கட்டுப்பாடு அற்றவை. அச்சம்பவங்கள் மனிதர்களுடைய தவறுகளால் ஏற்படுபவை. நிச்சயமாக நிகழக்கூடியவை என்றில்லாதவாறு ஜயப்பாட்டுக்கிடமானவை. ஆனால் சேன் லூயி ரே பாலத்தின் வீழ்ச்சியோ சாட்சாத் கடவுளின் செயலே ஆகும். விஞ்ஞான ஆராய்ச்சி செய்வதற்குத் தகுந்த வாய்ப்பை அது அளித்தது. அதனை ஆராய்ச்சி செய்வதன் வாயிலாக ஒருவர் தனது கருத்துக்களை அப்பழக்கற்ற முறையில் வெளியிடலாம்.

பாதிரியார் ஜானிப்பர் தவிர்த்து, வேறு யார் இக்காரியத்தை மேற்கொண்டாலும், அது முழுக்க முழுக்க நாத்திகத்தின் மலர்ச்சி எனக் கருதப்படும் என்பதை நீங்களும் அறிவீர்கள்; நானும் அறிவேன். ஜானிப்பரின் இம் முயற்சி, விண்ணுலகம் சென்றடைவதற்காக, அங்கு ஏறிச்செல்ல பேபல் கோபுரங்கட்டினார்களே அந்த வீணர்களின் முயற்சி போலாகும். ஆனால் நம் பிரான்சிஸ்கன் பாதிரியாருக்கு தனது ஆராய்ச்சியின் விளைவில் அவநம்பிக்கை கிடையாது. சோதனையின் முடிவை அவர் அறிவார். அந்த முடிவை வரலாற்று முறையாலும், கணித முறையாலும் தன்பாலுள்ள மதம் மாறிகளுக்கு-அப்பாவிகளும் புரியாதவர்களுமான அந்த மதம்மாறிகளுக்கு-எடுத்துக்காட்ட விரும்பினார். வாழ்வில் நோவுகளைப் புகுத்தியிருப்பது தங்களது நன்மைக்காகத்தான் என்பதை அவர்கள் எளிதில் நம்புகிறார்க

வில்லை. எதற்கெடுத்தாலும் மக்கள் நல்லனவும் நம்பக் கூடியதுமான ஆதாரங்களை நாடுகிறார்கள். இவன் நாஸ்திகஞை இருப்பானே என்று ஜயம்கொண்ட மாத் திரத்திலேயே ஒருவளைச் சீரழிக்கக்கூடிய நீதிமன்றங்கள் உள்ள நாட்டில் வாழும் மக்கள் மனத்திலும்கூட எப்போதும் ஜயப்பாடுகள் முனைவிட்ட வண்ணம் இருக்கின்றன.

சுகோதரர் ஜானிப்பர் இப்படிப்பட்ட முறைகளைக் கையாளுவது இது முதல் தடவையல்ல. ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு வேகமாக ஒரு ஊரிலிருந்து மற் றேர் ஊருக்குச் செல்லுகையிலும், கடவுள் மனிதனுக்கு அளிப்பது அத்தனையும் சரிதான் என்பதை நிரூபிக்கிற தாகக் கனவு கண்டுகொண்டே அவர் நடந்து செல்வார். மழை பெய்யவேண்டு மென்பதற்காகத் தான் நடத்திய பிரார்த்தனைகளையும் அதன் பலன்களையும், கணக்கெடுத்துப் பார்த்தால் என்னவாகும் என்று எண்ணிக்கொண்டே நடந்து செல்வார். அடிக்கடி அவர் தனது கோவிலின் படிகளிலிருக்கையில், அவரது கண்காணிப்புக்குரியவர்கள் வெயில் காடும் தெருவில் மண்டியிட்டுத் தேவளை வணங்குவார்கள். அவர் அடிக்கடி தனது கைகளை வாஞ்சேக்கி விரித்தவன்னமாக மழைப் பிரார்த்தனை நடத்தியிருக்கிறார். அடிவானத்தில் சிறு மேகம் உண்டாவதையும் அவர் பலதடவை கண்டதுண்டு. இப்படியாகப் பல வாரங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சரி, இப்பொழுது அவற்றைப்பற்றி நினைப்பானேன்? மழையும் பஞ்சமும் அறிவுடனேதான் அமைக்கப்படுகின்றன என்பதில் தனக்குச் சந்தேகமில்லை. பிறருக்கல்லவா அதை மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறது?

இவ்வாருண எண்ணத் தொடரில் ஈடுபட்டிருந்த அவர் மனம் அந்த ஆபத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்வ

தென்று தீர்மானித்தது. ஆறு வருடகாலமாக அயராது முயற்சி செய்தார். லிமாவில் உள்ள வீடுதோறும் சென்றும், ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டும், ஏராளமான குறிப்புகளைச் சேகரித்தும் பாலத்திலிருந்து விழுந்த ஒவ்வொர் உயிரும் எவ்விதக் குறைபாடு மில்லாத உயிர்தான் என்று நிருபிக்க முயன்றார். ஏதோ ஒரு வகையான நினைவுச் சின்னம் ஏற்படுத்துவதற்காக அவர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஒவ்வொருவரும் நன்கு உதவினார்கள். தவறான வழியிலும் திருப்பிவிட்டார்கள். ஒரு சிலருக்குத் தான் அவருடைய செயலின் முக்கிய நோக்கம் தெரியும். பெரிய இடங்களிலிருந்தும் அவருக்கு ஆதரவு கிடைத்தது.

இவ்வளவு கடும் உழைப்பின் பலனுகே ஒரு பெரிய புத்தகம் உருவெடுத்தது. பின்னால் ஒரு வசந்த காலத்தில் அருமையான காலை நேரத்தில் ஊருக்கு நடுவிலமைந்த பெரிய மைதானத்தில் அப்புத்தகத்திற் குத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். ஒரு பிரதி மட்டும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்குப்பின் யாருக்கும் தெரியாமல் அது சேன் மார்ட்டின் பல்கலைக் கழக நூல்நிலயத்தில் இடம்பெற்றது. அங்குள்ள அலமாரியில் இரண்டு பலகைகளுக்கிடையில் தூசி படிந்த வண்ணம் அது கிடக்கிறது. பாலத்திலிருந்து வீழ்ந்த ஒவ்வொருவரைப் பற்றியும் அது விவரமாகக் கூறுகிறது. ஜூனிப்பர் அதில் சிறு சிறு நிகழ்ச்சி களையும், சம்பவங்களையும், ஆதாரங்களையும் தொகுத்துக்கூறியிருக்கிறார். அவ்வளவையும் வைத்துக்கொண்டு, கடவுள் தன் மெய் அறிவை வெளிப்படுத்துவதற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட மனிதரை ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று மிகப் பெருமிதமான முறை

யில் மெய்ப்பித்திருக்கிறார். இவ்வளவு தூரம் கடுமையாக உழைத்தாலும்கூட ஜானிப்பரால், டோனு மரியா னைவின் முக்கிய ஆசையென்ன என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. பையோ மாமனின் ஆசையை யும் அறிய முடியவில்லை. எஸ்டிபனின் ஆசை என்ன என்பதையும் அறியக்கூடவில்லை. எனக்கு அதிகமாகத் தெரியும் என்று கூறுகிற நானும்கூட ஊற்றுக்குள் ஊற்றுன உண்மை இரகசியத்தை அறியாதிருக்கலாமல்லவா?

நம்மால் ஒன்றும் அறிவதற்கில்லை என்கிறார்கள் சிலர். கோடை காலத்தில் சின்னப் பையன்கள் ஈக்களை அடித்துக் கொல்லுகிறார்களே அது போலவேதான் நாழும் கடவுளர்களிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். மற்றும் சிலர் ‘அவனன்றி ஓர னுவும் ஆசையாது’ எனக் கூறுகிறார்கள்.



இரண்டாம் பகுதி

டோனுமேரியாவும் பெப்பிடாவும்

சகோதரர் ஜூனிப்பர் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து மார்க்கைகளை டிமாண்டிமேயர் டோனுமேரியா அம்மையாரைப் பற்றி எவ்வளவு அறிந்துகொள்ள முடிந்ததோ அதனிலும் அதிகமாக இன்று ஒவ்வொரு ஸ்பானியப் பள்ளி மாணவனும் அவளைப்பற்றி அறிய வேண்டியவனுயிருக்கிறான். அவன் காலமான ஒரு நூற்றுண்டுக்குள்ளாகவே அவனுடைய கடிதங்கள் சிறந்த இலக்கியப்பெருமை பெற்றுவிட்டன. அவனுடைய காலமும் வாழ்க்கையும் நெடுங்காலமாகப் படிக்க வேண்டிய பாடப்பொருள்களாகிவிட்டன. பிரான்சிஸ்கன் பாதிரியார் ஒரு வகையில் தவறு செய்ததைப் போலவே அவனுடைய வரலாற்று ஆசிரியர்களும் வேறு வகையில் பெரிதும் தவறு செய்தார்கள். அவர்கள் அவளிடம் காணப்படாத வனப்புகளையெல்லாம் அாவனுக்குப் புளைந்தார்கள். அவனுடைய கடிதங்களில் காணப்படும் அழகுகளை அவனுடைய சொந்த வாழ்வில் காணமுயன்றார்கள். அதிசயமான இம்மாதரசியைப்பற்றி உண்மையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவனுக்குப் புளைந்துரைக்கப்பட்ட அழகுகளை நீக்கிவிட்டு அவளைத்

தாழ்த்திப் பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் அவளைப் பற்றி உள்ளவாறு அறிந்துகொள்ளலாம்.

அவள் ஒரு ஜவுளிக்கடைக்காரரின் மகள். அவ் வியாபாரி லிமா நகரவாசிகளின் பணத்தையும் வெறுப்பையும் நன்கு சம்பாதித்திருந்தார். இளம் வயதில் அவள் மகிழ்ச்சி கண்டதில்லை. பார்ப்பதற்கு அருவருப்பாயிருந்தாள். கொன்னிக் கொன்னிப் பேசுவாள். நாலுபேருக்கு மத்தியில் நாம் அழகாக இருக்கவேண்டுமென்ற எண்ணத்தை அவளுடைய மனத்தில் ஏற்படுத்துவதற்காக அவளுடைய தாய் அவளை இகழ்ந்து, கடிந்து பேசினாள். அவளுக்கு நிறைய நகை களைப்போட்டு நாலு பேர் பார்க்கும்படியாக ஊரைச்சுற்றி வரும்படி அனுப்புவாள். இருந்தாலும் டோனு மேரியா தனிமையில் வாழ்ந்தாள், தனிமையில் சிந்தித்தாள். அவளைக் கைப்பிடிக்க அநேக ஆடவர் முன் வந்தார்கள். அக்கால வழக்கத்துக்கு விரோதமாக, தான் தனிமையாகவே வாழ்வதென்று தீர்மானித்தாள். தாய்க்கும் மகளுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும். அவர்கள் ஒருவரோடொருவர் திட்டுவதும், அலறுவதும், கதவு களைப் படார் படாரென்று சாத்துவதுமாக இருப்பார்கள். கடைசியாக டோனு மேரியாவுக்கு இருபத்தாறுவது வயது நடக்கையில், பணத்தை வீண் வீரயம் செய்த வரும் கார்வம் கொண்டவருமான ஒரு பிரபுவுக்கு அவளை மனமுடித்து விட்டார்கள். திருமணத்தன்று லிமா நகரத்துக்கோயிலுக்கு வந்தவர்கள் அளைவரும் அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். மீண்டும் அவள் தனிமையில் வாழ்ந்தாள். தனிமையில் சிந்தித்தாள். டோனுமேரியாவுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன்மீது முழு அன்பையும் செலுத்தினாள். கிளாராச் சிறுமியோ எல்லாவகையிலும் தன் தகப்பனை

ஒத்திருந்தாள். கூரிய புத்தியுடையவளாகவும் அன்பற்ற வளாகவும் இருந்தாள். எட்டு வயதுப் பெண்ணைக் இருக்கும்போதே தன் தாயின் பேச்சிலுள்ள குற்றங்களைச் சாந்தமாக எடுத்துக்காட்டித் திருத்தினால். தன் தாயைக் கண்டு வியப்பும் வெறுப்பும் கொண்டாள். டோனு மேரியா பயந்து அவளுக்குப் பணிந்து ஓடுங்கினால் என்றாலும் தனது அன்பினாலும் கவனத்தினாலும் தன் மகளைத் தொந்தரவு பண்ணுமல்ல இருக்க முடியவில்லை. தன் மகளுக்கு ஏதும் கெடுதி நேர்ந்துவிடக் கூடாதே என்று எந்த நேரமும் அக்கறை கொள்வாள். அவளுடைய அன்பு, மகளுக்குப் பெரும் சலிப்பையே கொடுத்தது. மீண்டும் அந்த வீட்டில் தாய்க்கும் மகளுக்கும் இடையில் சண்டை சச்சரவும், திட்டுகளும், கதவுகளைச்சாத்துவதுமாகிய காரியங்கள் நடைபெற்றன. டோனு கிளாராவைப் பெண்பேசப் பலர் முன்வந்தனர். வேண்டுமென்றே அவள் ஸ்பெயின் நாட்டான் ஓருவளை மணக்க இசைந்து, அவ்வாறே மனந்துகொண்டு ஸ்பெயினுக்குச் சென்றுவிட்டாள். பெருவிலிருந்து கடிதம் போட்டால் ஸ்பெயினிலிருந்து அதற்குப் பதில் கிடைப்பதற்கு ஆறு மாதங்கள் ஆகும். ஸ்பெயினுக்குச் செல்லுமுன், நீண்ட கடற்பிரயாணம் செய்யவேண்டியிருப்பதால் பயணத்தில் எவ்விதக் குறையும் நேராமல் இருப்பதற்காகக் கோயில் குருக்கள் வந்து விசேஷமான பிரார்த்தனை செய்வது வழக்கம். அவ்வாறே குருக்கள் வந்து கப்பலை ஆசீர்வதித்தார்; கப்பல் மெதுவாக நகர்ந்தது. கப்பலிலிருந்தவர்களும், வழியனுப்புவதற்காகக் கடற்கரைக்கு வந்திருந்தவர்களும் மண்டியிட்ட வண்ணமாய்க் கடவுளின் மீது தோத்திரப் பாடல்களைப் பாடினார்கள். வெட்ட வெளியில் அவர்கள் பாடிய பாட்டு வலிமையிழந்ததாய் கோழைத்தனங் கொண்டதாகத் தென்

பட்டது. டோனே கிளாரா அதிசயிக்கத்தக்க வண்ணம் கலங்கா நெஞ்சுடன் சென்றாள். பெற்ற தாயோ ஓளி வீசும் அக்கப்பலை உற்று நோக்கிய வண்ணமாய்த் தன் கையினால் வாயைப் பொத்திக் கொண்டும், நெஞ்சை அழுக்கிக் கொண்டும் இருந்தாள். அமைதியான பசிபிக் மகா சமுத்திரமும், வெகு தூரத்தில் அடிவானத்தில் இருந்த முத்துப் போன்ற மேகங்களும் அவள் கண்களில் மங்கலாகத்தென்பட்டன.

தனிமையாக்கப்பட்ட டோனே மேரியாவின் மனம் மேலும்மேலும் உள்முகமாகத்திரும்பியது. வரவர அவள் தனது ஆடையலங்காரங்களைப் பொருட்படுத்தாது புறக் கணித்தாள். தன்னந்தனியாக இருக்கும் எல்லோரை யும்போல அவனும் தனக்குள்ளே சத்தம்போட்டுப் பேசிக் கொள்ளலானாள். அவனுடைய வாழ்வு முழுதும் அனல் விட்டு எரிந்து கொண்டிருக்கும் மனத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவனுடைய மனமாகிய மேடையில் அவள் தன் மகளுடன் முடிவில்லாது பேசிக் கொண்டிருப்பாள். தாய்க்கும் மகளுக்கும் நேருக்கு நேர் நிகழாத சமாதானங்கள் அந்த மேடையில் நிகழும். தான் செய்த குற்றங்களுக்காக மனம் நோவதும், மன்னிக்கும்படி வேண்டுவதும், ஆகிய காட்சிகள் அங்கு நடைபெற்ற வண்ணமிருக்கும். ஓவ்வொரு சமயம் டோனே மேரியா தெருக்களில் சென்றுகொண்டிருக்கும் போது தலையில் அணிந்திருக்கும் மயிர்க்குடி ஒரு பக்கமாகச் சாய்ந்திருக்கும். ஒரு கண்ணத்தில் குட்டநோய் போல இலேசாகத் தோன்றும். மறு கண்ணத்தில் முகப்பவுடர் அடித்த அடையாளம் தோன்றும். அவனுடைய உதடுகள் சும்மா இருந்தது கிடையாது. அவனுடைய கீழ்வாய் நாடி உலர்ந்திருந்தது கிடையாது. பொதுவாகப் பார்த்தால் விமா நகரமே கிறுக்குகள் நிறைந்த ஊர்.

அப்படிப்பட்ட ஊரிலும் டோனு மேரியா தெரு வழியில் செல்லும்போதும் அல்லது கோயில் படிகளின்மீது கால் களை இழுத்து இழுத்து வைத்து நடக்கும்போதும் ஊர் ஜனங்கள் முழுதும் இவளைக் கண்டு ஏனானம் பண்ணு வார்கள். எந்த நேரமும் இவள் குடி போதையிலிருப்பதாக நினைத்தார்கள். இவளைப்பற்றி ரொம்ப மோசமாக எல்லாம் பேசிக்கொண்டார்கள். அவளை ஜெயிலில் அடைத்து வைக்க வேண்டுமென்று சர்க்காருக்கு மனுக்கள் சென்றன. நாத்திக ஒழிப்பு மன்றம் அவளை மூன்று முறை விசாரித்துக் கண்டித்தது. அவளுடைய மருமகன் ஸ்பெயினில் செல்வாக்கு உள்ளவராக இருந்தார். டோனு மேரியாவுக்கும் வைசிராயின் சபையிலுள்ளோர் பஸர் அறிமுகமாயிருந்தார்கள். அவளுடைய கிறுக்குத் தனத்தையும், பரந்த கல்வியறிவையும் கண்டு அவளைப் பொறுத்துக் கொண்டிருந்தார்கள். இல்லாவிட்டால் அந்த நாத்திக ஒழிப்புச் சங்கம் அவளை எப்பொழுதோ உயிரோடு எரித்திருக்கும். தாய்க்கும் மகனுக்கும் உள்ள மனக்கசப்பு பணத்தகராறுகளினால் பெரிதாயிற்று. தாயினிடமிருந்து மகனுக்கு அடிக்கடி பணங்காசுகளும் பொருள்களும் வந்து சேர்ந்தன. ஸ்பெயின் நாட்டு அரசவையில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவளாக அவளை எல்லோரும் மதித்தார்கள். எல்லா வகையிலும் மிக ஆடம்பரமாக வாழ வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள். அவளுடைய திட்டப்படிப் பார்த்தால், அவளுடைய படாடோப வாழ்வைக் கொண்டுசெலுத்த பெரு நாட்டி லுள்ள செல்வம் முழுதும் பற்றாது. அவளுடைய இயல் பில் அமைந்த சில நல்ல மனப்போக்குகள் தான் இந்த ஆடம்பரத்துக்குக் காரணம் என்பதைப் பார்க்கும்போது அதிசயமாகத் தானிருக்கிறது. அவள் தன்னுடைய நண்பர்களையும், வேலைக்காரர்களையும், அறிஞர்களையும்,

கலைஞர்களையும் தன் மக்களைப் போலவே பாவித்தாள். இவ்வுலகத்திலுள்ள உயிர்களைனத்திலும் ஒரே ஒரு உயிர்மீதுதான் அவளால் அன்பு காட்ட இயலவில்லை எனத் தோன்றியது. அவள் அனேகரை ஆதரித்தாள். அவர்களில் ஒருவர் டி பிளாசிஸ் என்பவர் (உலகப் படங்களை வரைந்தவர். அப்படங்களை டோனு மேரியா அம்மையாருக்குப் படைத்தார். அவ்வாறு படைக்கும் போது அவளைப்பற்றி “மேனுட்டின் உதய சூரியன்” என்றும், தன் ஊரிலுள்ள மக்களால் பெரிதும் பாராட்டப் படுகிறவள் என்றும் மக்களின் ஆரவாரத்துக்கிடையே மொழிந்தார்) இன்னெருவர் அசுவாரியஸ் என்ற விஞ்ஞானி நீரின் ஆற்றலை விளக்கும் விதிகளை வெளியிட்டிருந்தார். நாத்திக ஒழிப்பு மன்றம் அந்த விஞ்ஞானியின் கட்டுரைகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடியன் வென்று அவற்றை ஒழித்து விட்டது. பத்து ஆண்டுக் காலமாக, டோனு கிளராவே எல்லாக் கலைகளையும் விஞ்ஞானங்களையும் வளர்த்து வந்தாள். அக்காலத்தில் குறிப்பிடத்தக்கதொன்றும் வெளிப்பட வில்லை யென்றால் அது அவளுடைய குற்றமில்லை.

டோனுகிளரா பிரிந்து சென்ற நான்கு ஆண்டுகளுக்குப்பின் டோனுமேரியாவுக்கு ஜிரோப்பா செல்ல அனுமதி கிடைத்தது. தாயை ஏன் வரச்சொன்னேம் என்று வருந்திக் கொண்டேயிருந்தாள் மகள். நாம் ஏன் வருவதாகச் சொன்னேம் என்று வருந்திக் கொண்டேயிருந்தாள் தாய். தாய் வந்து சேர்ந்தால் அவளிடம் பொறுமையாக இருப்பது என்று மகள் கங்கணம் கட்டிக்கொண்டாள். மகளிடம் சென்றபின் வீண் இரைச்சலும் சச்சரவும் போடுவதில்லை என்று தாய் தனக்குள்ளே உறுதி செய்து கொண்டாள். இருவரின் முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஒருத்தியை ஒருத்தி

சித்திரவதை செய்தாள். அவர்கள் கோபமுற்றுக் குழநிப் பாய்ந்து கொண்டனர். தம்மையே நொந்து கொண்டனர். இச்செயல்கள் முற்றிப் பைத்தியம் அடைகிற நிலைக்குக்கூட வந்து விடுவார்கள் போலிருந்தது. கடைசியில் ஒருநாள் டோனு மேரியா அதிகாலையில் எழுந்து, தன் மகள் உறங்கிக் கொண்டிருக்கும் அறைக் கதவை முத்தமிட்டுவிட்டு அதற்குமேல் எதுவும் செய்வதற்குத் துணிவில்லை—கப்பலேறிப் பெரு நாட்டிற்குத் திரும்பி னோன். அதன் பிறகு தான் நேரடியாகச் செலுத்த முடியாத அன்பினைக் கடித மூலமாகவே காட்டவேண்டியவளானுள்.

இந்தக் கடிதங்களே பிற்காலத்தில் உலகம் வியக்கு மாறு பள்ளிப் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களாகவும் இலக்கண வல்லாரின் ஆராய்ச்சிக் களானுகவும் மலர்ந்தன. டோனுமேரியா பிறவியிலேயே அறிவொளியோடு பிறந்திராவிட்டால் பின்னராவது அதனைத் தன்னிடம் தோற்றுவித்திருப்பாள். தொலைவிலுள்ள தன் மகளின் எண்ணத்தில் தான் இடம்பெற வேண்டும், அவளது கவனத்தை இழுக்க வேண்டும், அவள் தன்னை வியக்க வேண்டும் என்பதற்காக டோனுமேரியா தன்னுள்ளே அறிவொளியைத் தோற்றுவித்து வளர்ப்பது அவசியமாயிற்று. வேண்டு மென்றே டோனுமேரியா நாலுபேர்கூடியிருக்கும் இடங்களுக்கு வலியச் சென்றார்கள். அங்கு அவர்கள் கூடிப் பேசும் நையாண்டிப் பேச்சுக்களைக் கவனமாய்க் கேட்டாள். எதையும் கூர்ந்து கவனிக்கக் கற்றுவந்தாள். தலைசிறந்த இலக்கியங்களைக் கற்று அவற்றின் நயங்களை உணரலானார்கள். உரையாடவில் புகழடைந்தவர்களிடம் தானே வலியச் சென்று அவர்களது கூட்டுறவைச்சம்பாதித்துக் கொண்டாள். இரவோடிரவாக அவள் தனது விசித்திரமான அரண்மனையிலி

ருந்து கொண்டு கடிதங்களைத் திருப்பித்திருப்பி எழுதி னாள். ஆற்றமாட்டாத தன் மனத்திலிருந்து அறிவும் அழகும் நிறைந்த அற்புதக் கடிதங்களை வலிந்து முயன்று வெறிக்கொணர்ந்தாள். மகள் அவற்றை ஏற்றுத்தும் பார்க்கவில்லை யென்பதையும் அக்கடிதங்களைக் காப்பாற் றித் தந்தமைக்காக நாம் அவளுடைய மருமகனுக்குப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறோம் என்பதையும் இன்று நாம் அறிவோம்.

அவளுடைய கடிதங்கள் சாகாவரம் பெற்றவை யென்பதை அறிவானாகில் அவள் பெரிதும் வியப்படை வாள். இருப்பினும் அனேக நூலாய்வாளர், வருங்கால மக்கள் தன் நூலினைப் புகழ் வேண்டியே அவ்வாறு அவள் எழுதினாள் எனக் குறை கூறுகின்றனர். அக் கடிதங்களுள் பல சிறப்பமைந்திருப்பன போன்றிருப் பதைச் சூட்டிக் காட்டுகின்றனர். பெரும்பாலான இலக்கியக் கலைஞர்கள் பொதுமக்களை வியப்பிலாழ்த்துவதற்கு எவ்வளவு முயற்சியை மேற்கொள்ளுவார்களோ அவ்வளவு சிரமத்தை டோனுமேரியாவும் மேற்கொண்டது தன் மகள் ஒருத்தியை மாத்திரம் அவள் மனத்துட் கொண்டல்ல என்று அவர்கள் கூறுகின்றனர். அவளுடைய மருமகன் அவளைப் பற்றித் தவறுக்க கருதியது போலவே அவர்களும் தவறுக நினைத்தார்கள். அவளுடைய மருமகன் அவளுடைய கடிதங்களைப் படித்து இன்பம் கொண்டார். அவளது நடையில் மகிழ்ச்சி யடைந்ததனுலேயே அக்கடிதங்களின் வளத்தையும் கருத்தையும் தான் உய்த்துணர்ந்து கொண்டதாக (பெரும்பாலான வாசகர்களைப்போல) எண்ணிக் கொண்டார். இதயத்தின் குறிப்பை உணர்த்துவது இலக்கியம். அது தான் இலக்கியத்தின் நோக்கம். சொல்லின் நடை என்பது ஒரு தெளிவற்ற பாத்திரம், அதுவும் வெறுக்கத்தக்க

பாத்திரம். அதில் கடுமையான பானத்தை ஊற்றி உலகத்தாருக்கு அளிக்கிறார்கள். தன்னுடைய கடிதங்கள் மிக நன்றாயிருந்தன என்பதை அறிந்தால் டோனு மேரியா ஆச்சரியப்படுவாள். இத்தகைய நூலாசிரியர்கள் தாங்கள் படைக்கின்ற கற்பனை உலகில் வாழ்கிறார்கள். நமக்குப் பிரமாதமாகத் தோன்றுகிற அவர்களது ஏழுத்துக்கள் அவர்களுக்கு, தாங்கள் அன்றாடஞ்செய்கிற சாதாரணக் காரியமாக இருகிறதே தவிரவேக்ருன்றுமில்லை.

இவ்வாரைக் டோனுமேரியா தனது வீட்டு மேல்மாடி ஒன்றில் வைக்கோலால் செய்யப்பட்ட வேடிக்கையான தொப்பியை அணிந்துகொண்டு அமர்ந்திருப்பாள். தொப்பியின் நிழல் மஞ்சள் நிறமான அவனுடைய முகத்தில் குறுக்கே விழும். கற்கள் பதித்தனவாய் நகைகள் அணிந்த விரல்களால் அவள் தன் கடிதங்களைப் பொதுவாகப் புரட்டுவாள். அவ்வாறு புரட்டும் போதே வலியென்பது தன் நெஞ்சிலேயே ஒரு உறுப்பாக அமைந்து விட்டதோ என்று பலத்தடவை அவள் தன்னையே கேட்டுக்கொள்வாள். திறமை வாய்ந்த ஒரு டாக்டர், பல தாக்குதல்களுக்குள்ளான சிம்மாசனமாகியதன் இதயத்தை அறுத்துச் சோதனை செய்து, கடைசியில், வலியின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துப் பிறகு தன் ஜெச் சுற்றியுள்ள மாணவரை நோக்கி “இவள் வலியினால் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்; அவ்வளி அவனுடைய இதயத்தைப் பாதித்திருக்கிறது. அதன் அடையாளம் இதயத்தில் காணப்படுகிறது” என்று கூறுவதாகப் பல முறை கற்பனை செய்து பார்ப்பாள். இந்தக் கற்பனை அவனுடைய மனத்தில் திரும்பத்திரும்பத் தோன்றியது. ஆகவே அதை ஒருநாள் தன் மகளிடமும் கடிதமூலம் தெரிவித்தாள். இவ்வாறு உள்முகமாக மனத்தைத்

திருப்புவதையும் கவலைப்படுவதைத் தொழிலாகக் கொள் வதையும் கண்டித்து வைதான் அவருடைய மகள்.

தான் பிறர்மீது அன்பு செலுத்துவதுபோலப் பிறர் தன்மீது அன்பு செலுத்தவில்லை என்ற எண்ணம், பாறைகளின்மீது அலைகள் மோதுவதைப்போல அவள் மனத்தை மோதிற்று. கடவுளிடம் அவள் ஒரே ஒரு வரம் வேண்டி நின்றாள். பெற்ற பெண்கள் தம் தாய் மாரை விரும்புகின்ற விண்ணுலகத்தைத் தனக்களிக்கு மாறு அவள் வேண்டிநின்றாள். விண்ணுலகம் அளிக் கக்கூடிய பிற நலங்கள் எல்லாம் எளிதில் கைகூடக் கூடியவையாக அவருக்குத் தோன்றின. உலகில் ஒருவர்மீதொருவர் அன்பு செலுத்துகின்றனர் என்பதை அவள் உள்ளூர் நம்ப மறுத்தாள். உலகத்திலேயே அன்பு உள்ளவள் தான் ஒருத்தி என்பதும் மற்றவர்கள் அன்பில்லாதவர்கள் என்பதும் அவள் நினைப்பு. தன் ஜெச்சுற்றியுள்ளவர்கள் உண்மையானவர்கள் என்பதில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. எல்லாக் குடும்பங்களிலும் மக்கள் ஏதோ வழக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்களாய் அன்பு காட்டுகிறவர்கள்போல ஒருவர்க்கொருவர் முத்தமிட்டுக் கொள்வது வெறும் நடிப்பு. அவர்களுக்கு அந்தரங்கத்தில் உள்ளன்பு கிடையாது. தற்பெருமை என்ற கவசத்தை அணிந்துகொண்டு எல் லோரும் இவ்வுலகில் நடமாடுகிறார்கள். எல்லோருக்கும் அவரவரைப் பற்றியே கவலை. தம்மை யாரும் மெச்சமாட்டார்களா என்று உலக மக்கள் ஏங்கித் தவிக்கிறார்கள். பிறர் தம்மிடம் கூறுவதைக் காதில் போட்டுக் கொள்வதில்லை. தங்களுக்கும் தங்களுடைய ஆசைகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு அறுந்துவிடுமோ என்று பயந்துகொண்டு தம்மோடு மிக நெருங்கிய நண்பர்களுக்கும் நிகழ்ந்த துண்பங்களால் மனம் வருந்துவ

தில்லை வட கோடியிலிருந்து தென் கோடி வரை மக்கள் இவ்வாறுதான் இருக்கிறார்கள். இத்தகைய எண்ணங்கள் டோனு மேரியாவின் மனத்தில் சுழலும்போது அவளுடைய முகம் வெட்கத்தினால் சண்டிவிடும். அவனும் அத்தகைய பாவத்தைச் செய்யவள் தான்ல்லவா? டோனு மேரியா தன் மகள் மீது செலுத்தும் அன்பினில், அன்பின் எல்லாவித அழகு வண்ணங்களும் பொருந்தி யிருந்தன எனினும் அதில் கொடுமையின் சாயலும் சிறிது இல்லாமலில்லை. அவள் தன் பொருட்டே தன் மகளை நேசித்தானேயன்றித் தன் மகளின் நலத்தில் அவளுக்கு அக்கரையில்லை.

இந்த இழிந்த தரமான அன்பின் பினைப்பிலி ருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவள் எவ்வளவோ முயன்றார். ஆனால் அவளுடைய பற்றுள்ளம் அவளை யும் மீறிய சக்தி வாய்ந்ததாக இருந்தது. மேல்மாடி முற்றத்தில் வீற்றிருக்கும்போது அவள் மனத்தில் இந்த அதிசய மனப்போராட்டம் நடைபெறும். அவளுடைய உடலை அது ஆட்டிக் குலுக்கும். தன் ஆசையோடு வீண் போராட்டம் நடத்துவாள். ஆசை நிறை வேறு து. தனக்கும் தன் தாய்க்கும் இடையே நாலாயிரம் மைல் தூரம் இருக்கும்படி ஏற்பாடு செய்துகொண்ட மகளை இவள் எவ்வாறு அடக்கியாள முடியும்? இருப்பினும் தன் ஆசையெனும் பேயோடு அவள் கடுமையாகப் போரிட்டு ஒவ்வொரு தடவையும் தோல்வியுற்றார்கள். தன் மகள் தனக்கே ஆட்பட்டிருக்க வேண்டுமென விரும்பினார். “நீயே தாய்மார்களில் எல்லாம் சிறந்தவள். தாயே மன்னித்துவிடு” என்று தன் மகள் தன்னருகில் வந்து சொல்லவேண்டுமென்று ஆசைப்பட்டாள்.

ஸ்பெயினிலிருந்து அவள் திரும்பிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முக்கியமில்லாத பல நிகழ்ச்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக நிகழ்ந்தன. அவை டோனு மேரியாவின் அகவாழ்க்கையில் பெரிதும் மாறுதல்களை விளைவித்தன. கடிதங்களில் அவைகளைப்பற்றி லேசா கக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்த மாறுதல்களையும் பிறவற்றையும் 22 வது கடிதத்தில் காணலாமாகையால் அதைக் கூடுமானவரை மொழி பெயர்த்துத் தருகிறேன்.

“ஸ்பெயினில் டாக்டர்கள் கிடையாதா? பிளான்டாஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் உனக்கு உதவி செய்து வந்தார்களே அவர்கள் எங்கு போய்விட்டார்கள்? என் செல்வமே! இவ்வளவுநாளும் தடுமன் பிடிக்கும்படியாக விட்டு வைத்திருக்கிறேயே, உண்ணை என்னதான் செய்யக்கூடாது? மருமகனே, தாங்கள் என் குழந்தைக்கு அறிவு புகட்டும்படி வேண்டிக்கொள்கிறேன். விண்ணுலகத் தேவதைகளே, என் மகள் அறிவு பெறுமாறு செய்யுங்கள். இப்பொழுது உனக்குக் குணமாகிவிட்ட தனால் இனி முதற்கொண்டு தடுமன் பிடிப்பதாகத் தெரிந்த உடனேயே நன்றாக ஆவி பிடித்துக்கொண்டு தூங்கப்போ. இங்குப் பெருவில் நான் துணையில்லாமல் தவிக்கிறேன். என்னால் ஒன்றும் செய்ய இயலாது. என் அன்பே, பிடிவாதம் பண்ணுதே. கடவுள் உண்ணைக் காப்பாராக! ஒருவகை மரத்தின் பிசினை நான் இத்துடன் அனுப்பியிருக்கிறேன். அதைச் சாந்தோ தோமாஸ் ஆசிரமத்துக் கண்ணித் துறவிகள் வீடு வீடாகச் சென்று விற்றுவருகிறார்கள். அது அதிகமாகப் பயன்தருமா, தராதா என்பது பற்றி எனக்குத் தெரியாது. அதனால் ஒரு கெடுதியும் இல்லை. கண்ணிமாடத்தில் உள்ள மடத்துக் கண்ணியர் எந்த நேரமும் அதை

முகர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதால் கோயிலில்கூட சாம்பிராணி வாசனையையும் அது மிஞ்சி நிற்கிறது. இந்தப் பிசின் ஏதாவது பயன் உள்ளதா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது, நீயே உபயோகப்படுத் திப்பார்.

நிம்மதியாக இரு. என் அன்பே, மேன்மை தங்கிய பெரிய கத்தோலிக்க குரு அரசருக்கு ஒரு நல்ல தங்கச் சங்கிலியை அனுப்பியிருக்கிறேன் (அதற்கு முன்பே டோனுகிளாரா தன் தொய்க்கு எழுதியிருந்ததாவது;— சங்கிலி நல்ல நிலைமையில் வந்து சேர்ந்தது, குழந்தைக் குப் பேர்சூட்டும்போது நான் அதை அணிந்திருந்தேன். மேன்மை தங்கிய கத்தோலிக்க குரு அரசர் அதைக் கண்டு பாராட்டியிருளினார். எனக்கு நீ அதை அனுப்பினால் என்று கூறியிபோது உனது அழகுணர்ச்சி யைக் கண்டு உன்னைப் புகழ்ந்தார். அவர்க்கு உடனே இதைப்போலவே ஒன்று அனுப்பிவை. தவறிவிடாதே) அந்தச் சங்கிலியைப் பெறுவதற்காக நான் கஷ்டப்பட்ட டேன் என்பது அவருக்குத் தெரிய வேண்டாம். சான் மார்ட்டின் என்ற ஊரிலுள்ள கோயிலில் வைசிராய் அவருடைய மனைவி, பிள்ளை, ஆகியவர்களை வரைந்துள்ள படம் இருப்பது உனக்கு நினைவிருக்கிறதா? வைசிராயின் மனைவி தங்கச் சங்கிலி அணிந்திருப்பது உனக்கு நினைவிருக்கிறதா? அதுதான் நல்ல சங்கிலி என்று தீர்மானித்தேன். ஆகவே ஒரு நாள் நள்ளிரவில் மடத்துக்குள் நுழைந்தேன். படத்திறை எனக்கு இசைய மறுத்தது. ஆனால் ஓவியரே வந்து உதவி செய்தார். ஸ்பெயினில் உள்ள மிக அழகான பெண், மேன்மை தங்கிய அரசருக்கு மிக அழகிய தங்கச் சங்கிலியைக் கொடுக்க ஆசைப்படுகிறார்கள் என்று அவரிடம் கூறினேன். நான் அரண்மனையைப் பார்த்துக்கொண்டே

இருக்கிறேன். ஒரு நாள் மாலைப் பொழுதில் டிஷியன் ஓவியரைப் பார்க்கவேண்டும். வைசிராய் என்னை அனுமதிப்பாரா?

மேன்மை தங்கிய வைசிராய் மீண்டும் வாதநோயால் கஷ்டப்படுகிறார். மீண்டும் என்று என் சொல்லுகிறேன் என்றால் வைசிராயின் ஆட்கள் அவருக்கு வாதநோய் இல்லாத நேரமும் உண்டு என்று கூறுகிறார்கள். இன்று மார்க் என்ற திருத்தொண்டர் தினம்; ஆகையால் வைசிராய்ப் பிரபு சர்வகலாசாலைக்குப் புறப்பட்டார். அங்கு இருபத்திரண்டு வைத்திய மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள். வைசிராயை இருக்கையிலிருந்து வண்டிக்கு தூக்கிச் செல்லும்பொழுது அலறினார். “இதற்கு மேல் செல்ல முடியாது”என்று மறுத்தார். திரும்ப அவருடைய படுக்கைக்குத் தூக்கிச் சென்றார்கள். மிகச் சுவையான ஒரு சுருட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு பெரிச்சோல் என்ற நாடகக் கணிகைக்கு ஆள் அனுப்பினார். லத்தின் மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். வைசிராய் எங்களைப் பற்றி ஸ்பானிய மொழியில் கேட்டுக் கொண்டிருந்தார். கொடிய வரய்கள் அவருக்கு விஷயத்தைத் தெரிவித்தன. (டோனுமேரியாவுக்கு அவனுடைய மகள் எழுதிய கடைசிக் கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தும் டோனுமேரியா மேற்கண்டபடி எழுதலானாள்.) நீ எழுதுகிற விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இரு என்று உனக்கு எத்தனை தடவை தான் சொல்லுவது? வருகிறவழியில் அக்கடிதங்கள் திறக்கப்பட்டவை போலத் தென்படுகின்றன. இத்தகைய குறிப்புகள் வேடிக்கை வார்த்தைகளாகா. என் கணவர் உனது வார்த்தைகளைப் பாராட்டுகிறார் எனினும் ஸ்பெயினிலுள்ள சில பெரிய மனிதர்களின் இடைஞ்சலை

அவ்வார்த்தைகள் உண்டாக்கிவிடக்கூடும். இவ்வளவு தூரம் கவனக்குறைவாக இருக்கிற உன்னை உன்னுடைய கிராமத்திற்கு அனுப்பாமலிருக்கிறார்களே என்பது கண்டு ஆச்சரியப்படுகிறேன்.

மேல் மாடியில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. மாடியிலிருந்து இரண்டு பெண்கள் விழுந்தார்கள். விழுந்த வர்கள் கடவுள் கிருபையால் தோனுமெர்சத் அம்மைமீது விழுந்தார்கள். அந்த மூவரும் நன்றாகக் காயமடைந்து ஸிட்டார்கள். குணமடைவதற்கு ஒரு வருஷம் ஆகும். அப்பொழுது தலைவர் பேசிக்கொண்டிருந்தார். ஆட்கள் கீழே விழுந்ததை அறியக்கூடிய கற்பனைத் திறமை அவருக்கு இல்லை. தன் பேச்சைக்கேட்டு மகிழ்ந்து கை தட்டுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு அவர் தலை வணங்கியதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

பெரிச்சோலையும் கைதட்டல்களையும் பற்றிப் பேச கையில் மற்றொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நானும் பெயிடாவும் நாடகம் பார்க்கப் போகிறோம். பொது மக்கள் இன்னும் பெரிச்சோலைப் பெரிதும் போற்றுகிறார்கள். அவனுடைய வயதை அவர்கள் மன்னித்து விடுகிறார்கள். தன் முக அழகைப் பாதுகாப்ப தற்காக அவள் எவ்வளவோ ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. (இவ்வார்த்தைகள் மறைற்றும்காக தோனுகிளாராவைப் புகழுவதற்காகக் கூறப்பட்டவை) பெரிச்சோலைக்கு வயது இருபத்தெட்டு தான். அவனுடைய கண்ணங்கள் கறுப்பும் மஞ்சளுமான சலவைக்கல் போன்று வழுவழுப்பாக இருந்தன. இன்னும் பல வருஷங்களுக்கு இப்படியே இருக்கக்கூடும். நாடகம் நடிக்கிற நேரத்தில் பூசுகிறமுகச்சாந்துகள் தவிர ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளிர்ந்த நீரை எடுத்து முகத்தில் தெளித்துக் கொள்வாள், கிராமத்துப் பெண்

கள் குதிரைக்குத் தண்ணீர் வைத்திருக்கும் தொட்டியி விருந்து தன் முகத்தை அலம்புவதைப் போல.

பையோமாமா எனப்படும் அதிசய மனிதன் அவளாருகில் எந்நேரமும் இருக்கிறான். அவன் அவனுக்குத் தகப்பனு, காதலனு, அல்லது மகனு என்பது தெரிய வில்லை என்று டான்ரூபியோ சொல்லுகிறார். பெரிச் சோல் மிக அற்புதமாக நடிக்கிறான். கிணற்றுத் தவளை என்று வேண்டுமானாலும் என்னைத் திட்டிக்கொள்; அவளைப் போன்ற நடிகையை நீ ஸ்பெயினிலும் காணமுடியாது; இவ்வாறெல்லாம் அக்கடிதம் கூறிக்கொண்டே சென்றது.

நாடகக் கொட்டகைக்குச் சென்றதைப்பற்றி மேலும் சில விஷயங்களிருக்கின்றன. பெரிச்சோல் நடித்த இன்பியல் நாடகத்திற்குச் செல்வதென்று டோனு மேரியா தீர்மானித்தாள். தன் மகனுக்கு எழுதக்கூடிய அடுத்த கடிதத்திற்கு வேண்டிய விஷயங்கள் ஏதாவது அங்கு அகப்பட்டதா என்பது அவள் என்னம். தன் னுடன் பெபிடா என்ற சிறுமியைக் கூட்டிக்கொண்டு சென்றான். அவளைப்பற்றி மேலும் தெரிந்துகொள்வோம். சாந்தா மேரியாரோஸா டிலாஸ் ரோஸாஸ் என்ற கன்னி மாடப் பள்ளியைச் சேர்ந்த அனுதை இல்லத்திலிருந்து டோனுமேரியாஇச்சிறுமியைத் தனக்குதவியாக இருக்கும் படி அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். நாடகக் கொட்டகையில், டோனுமேரியா ஒரே ஒளி மயமாக இருந்த நாடகமேடையைக் கவனமில்லாது உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். இரண்டொரு காட்சிகளுக்கிடையே நாடகக் கதைக்கு சம்பந்தமில்லாமல் அன்றன் றைக்கு நிகழும் சம்பவங்களை யொட்டிய பாடல்களைப் பெரிச்சோல் பாடுவது வழக்கம். தீய என்னாங் கொண்ட வளான பெரிச்சோல், கொட்டகைக்குள் டோனுமேரியா

வந்ததைக் கவனித்திருந்தாள். இப்போது அவனுடைய தோற்றம், பேராசை, குடி மயக்கம் அவனுடைய மகள் ஓடிப்போனது, ஆகியவற்றைப் பற்றி யெல்லாம் பாட்டுக்கள் உடனே இயற்றிப்பாட ஆரம்பித்தாள். சபை முழுவதும் டோனுமேரியாவைப் பார்க்க ஆரம்பித்தது. அவளை ஜனங்கள் வெறுப்போடு பார்த்தார்கள்; முன்முனுத்தார்கள், கேவிபண்ணிச் சிரிக்க ஆரம்பித்தார்கள். டோனுமேரியாவோ, தான் சற்று நேரத்துக்கு முன் கண்ட காட்சிகளை நினைத்து மயங்கியவளாய் இருந்தாள். கண்கள் விழித்தபடியே யிருந்தன. எனினும் அவள் நாடகக்காரியைப் பார்க்கவில்லை. ஸ்பெயினை நினைத்துக் கொண்டிருந்தாள். பெரிச்சோலுக்கு அதிகத் துணிச்சல் உண்டாகி விட்டது. அந்தக் கூட்டத்தில் மின் வேகத்தில் டோனுமேரியாமீது வெறுப்பும் ஏளன மும் பெருகின. கடைசியில் பெப்பிடா தன் எஜமானி யின் சட்டையைப் பற்றியிழுத்துப் ‘போவோம்’ என்று மெதுவாகக் கூறினார். அவர்கள் எழுந்து சென்றார்கள்; அவ்வளவுதான். கூட்டம் எழுந்து நின்று கொக்கரித்தது. ஜனங்கள் வெற்றி ஆரவாரம் செய்தார்கள். பெரிச்சோல் கணிகையோ சூருவளிபோல் சுழன்று ஆடத் தொடங்கினார். கொட்டகையின் கோடியில் மானேஜரைக் கண்டாள். தனக்குச் சம்பள உயர்வு கிடைத்துவிட்டது என்றும் அறிந்தாள், ஆனால் டோனுமேரியாவோ இதையெல்லாம் அறிந்தாளில்லை. மாருக, நாடகத்துக்கு வந்ததன் பலனுக சில நல்ல சொல் தொடர்கள் கிடைத்தன என்று மனமகிழ்ந்தாள். அச் சொல் தொடர்களைத் தன் மகள் வாசித்துப் பார்த்து மகிழ்ந்து சிரிக்கமாட்டாளா? உண்மையாகவே ‘என் அம்மா கவர்ச்சி மிக்கவள்’ என்று கூறுமாட்டாளா?

தன்னுடைய சபைக்கு அறிமுகமானவரும் உயர்ந்த

அந்தஸ்திலுள்ளவருமான ஒருவரை நாடகக் கொட்ட கையில் வேண்டுமென்றே வெளிப்படையாகப் பெரிச் சோல் ஏளனம் செய்தாள் என்ற செய்தி வைசிராயின் காதுக்கு எட்டியது. அவர் பெரிச்சோலை வரவழைத்தார் டோனுமேரியாவிடம் சென்று மன்னிப்புக் கேட்குமாறு உத்தர விட்டார். அவ்வாறு அவளிடம் செல்லும்போது கருப்பு ஆடை அணிந்து வெறுங் கால்களுடன் செல்ல வேண்டு மென்றார். பெரிச்சோல் இதை எதிர்த்து வாதாடினாள்; போராடினாள்; செருப்புகள் அணிந்து போகலாம் என அனுமதி கிடைத்தது.

மன்னிப்புக் கேட்கவேண்டுமென்று வைசிராய் வற்புறுத்தியதற்கு மூன்று காரணங்கள் உண்டு. முதல் காரணம் தன் சபையைச் சேர்ந்த ஒருவரிடம் பெரிச்சோல் அவமரியாதையாக நடந்துகொண்டாள் என்பதாகும். தனது சபையைச் சேர்ந்தவர்களும் உயர்ந்த அந்தஸ்திலுள்ளவர்களும் ஒருவர்க் கொருவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும். அவர்களிடம் மற்ற வர்கள் எப்படி மரியாதை செலுத்தவேண்டுமென்ற விதி முறைகளை வைசிராய் ஏற்படுத்தியிருந்தார். கிந்திப்ப தற்கு வேறு ஒன்றும் இல்லாதவர்கள் இவைகளையாவது நினைத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? தன்னுடைய பரிவாரத்தையும் அதனிடையே நிலவும் நுணுக்க வேறுபாடுகளையும் செம்மையாகக் கண்காணித்து வந்தார் அவர். அந்த வைசிராய் தனது பரிவாரத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் செய்த அவமானத்தைத் தனக்குச் செய்ததாகவே கருதினார். இரண்டாவதாக டோனுமேரியாவின் மருமகன் ஸ்பெயினில் மிகுந்த செல்லாக்கு உள்ளவர். அவரால் வைசிராய்க்கு இடைஞ்சல் செய்யமுடியும். நினைத்தால் வேறு ஒரு வரை அப்பதவிக்குக் கொண்டுவரவும் முடியும். அவ

ருடைய வெறுப்புக்கு ஆளாகக் கூடாது. அரைப் பைத்தியமான அவருடைய மாமியின் காரணமாகவாவது அவருடைய வெறுப்பைத் தேடிக்கொள்ளக்கூடாது.

கடைசியாக, அந்த நாடகக் காரியை அவமானப் படுத்துவதில் வைசிராய்க்குச் சொந்த முறையில் தனியான மகிழ்ச்சி உண்டு. காளை மாடுகளோடு போரிடுதலைத் தொழிலாகக் கொண்ட ஒருவனையோ அல்லது ஒரு நடிகளையோ சேர்த்துக்கொண்டு தன்னை அவள் ஏமாற்றுகிறார்கள் என்ற சந்தேகம் அவருக்கு. பரிவாரத் தின் பசப்பு வார்த்தைகள் ஒருபுறம்; வாத நோயினால் துன்புற்று அசையமுடியாத நிலைமை மறுபுறம். இதற்கிடையில் அவளது ஆசைநாயகளை அவரால் கண்டு பிடிக்கமுடியவில்லை. எப்படியாயினும் உலகில் உள்ள முதன்மையான மனிதர்களுள் தானும் ஒருவர் என்பதை அவள் உணரவேண்டுமல்லவா?

டோனுமேரியாவோ தன்னை இழிவு படுத்திப் பாடிய பாடல்களைக் கேட்டாளில்லை என்பது மட்டுமில்லை, நாடகக் காரியின் வருகைக்கும் அவள் தயாராக இல்லை. தன் மகள் ஸ்பெயினுக்குச் செல்லவிட்டுத் தனக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரு சாதனத்தைக் கைக்கொண்டிருந்தாள். குடிக்கப் பழகிக் கொண்டாள். பெருநாட்டில் சிச்சா என்ற மதுவை எல்லோரும் குடித்தார்கள். விழா நாடகளில் போதையிலிருப்பது அவ்வளவு அவமானகரமான விஷயமில்லை. தன்னந்தனியே புலம்பிக்கொண்டிருப்பதனால் இரவு முழுவதும் உறக்கம் வராமலிருப்பது அவளுக்கு வழக்கமாகிவிட்டது.

ஒருநாள் படுக்கப்போகும்போது நறுமணம் சார்ந்த சிச்சாமதுவை அருந்தினார். மயக்கம் இனிமை தந்தது. மேலும் மேலும் பருகினார். குடிமயக்கத்தைப் பெப்பிடா

வுக்குக் காட்டக்கூடாது என்று கருதி, தனக்கு உடல் நலமில்லை என்றும் மேலும் மேலும் பலவீனமாக இருக்கிற தென்றும் கூறினாள். போகப்போக இந்தப் பாசாங்கு களை யெல்லாம் கைவிட்டாள். மாதத்திற்கொருமுறை தான் ஸ்பெயினுக்குத் தபால் சென்றது. கடிதத்தை அனுப்புகிற நாளுக்கு முந்தின வாரத்தில் கட்டுத்திட்ட மாக இருப்பாள். கடிதத்திற்கு விஷயம் சேகரிப்பதற் காக ஊர் முழுதும் அலசவாள். தபால் புறப்படுவதற்கு முந்தின நாளான்று கடிதத்தை உறையிலிட்டு மறுநாட்காலையில் அதைப் பெயிடாவிடம் கொடுத்து ஏஜன்டிடம் கொடுத்தனுப்புமாறு கூறுவாள். பொழுது நன்றாக உதித்தவுடன் சில மதுப்புட்டிகளைக் கையிலெடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிடுவாள். உணர்வு எனப்படும் சுமை நீங்கியவளாய்! அடுத்த சில வாரங்களுக்கு மிதந்துகொண்டிருப்பாள். கடிதம் எழுத வேண்டிய காலம் வரவும் மீண்டும் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு பயிற்சிகளையும் ஆயத்தங்களையும் செய்வாள்.

கொட்டகையில் சீரழிவு ஏற்பட்ட மறுநாள் இரவு தான் 22வது கடிதத்தை எழுதிவிட்டு மதுவை எடுத்துக் கொண்டு படுக்கைக்குச் சென்றாள். மறுநாள் முழுவதும் பெயிடா கவலையோடு அவளைப் பார்த்துக்கொண்டு இங்கு மங்குமாய்ச் சுற்றிவந்தாள். மத்தியானம்போல பெயிடா அவளிடம் தையலுக்குரிய சாமான்களைக் கொண்டுவந்து கொடுத்தாள். டோனுமேரியா கண்களை அகலத்திற்கந்து மேலே கூரையைப் பார்த்துத் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தாள்.

மாலை நேரமாயிற்று. தெரு வாசலிலிருந்து யாரோ ஒருவன் டோனுமேரியாவைப் பெரிச்சோல் கணிகை பார்க்கவந்திருப்பதாகச் சொல்லியனுப்பினான். கொட்டகை நிகழ்ச்சி பெப்பிடாவுக்கு நினைவு வந்தது. உடனே எஜ

மானி அவளைப் பார்க்க மறுப்பதாகச் சொல்லியனுப்பி விட்டாள். அந்த மனிதன் பெரிச்சோல், வைசிராயிட மிருந்து கடிதம் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னான். அது கேட்ட பெபிடா, டோனுமேரியாவின் படுக்கை யண்டைபேர்ய் அவளுடன் பேசலானான். டோனுமேரியாவின் பளபளத்த கண்கள் அச்சிறுமியின் முகத்தின் பக்கமாகத் திரும்பின. பெபிடா அவளை மெதுவாக அசைத்தாள். பெபிடா என்ன சொல்லுகிறான் என்பதில் மனத்தைச் செலுத்துவதற்குப் பெரிதும் முயன்றான். பெபிடாவின் சொற்களுக்குப் பொருள் விளங்காமல் இரண்டு தடவை திரும்பப்படுத்துக்கொண்டாள். (மழை பெய்யும் இரவு நேரத்தில் கலைத்து அனுப்பிய சேஜைகளை மீண்டும் ஒன்று சேர்க்கிற சேஜைத் தலைவனைப் போல) அவள் தனது நெற்றியில் கைவைத்துக்கொண்டு தனது ஞாபகசக்தி, கவனசக்தி, இன்னும் மற்ற சக்திகளைத் தையும் ஒன்று திரட்டினாள். ஒரு கிண்ணனத்தில் ஸ்லே கொண்டு வரச்சொல்லி அதை நிறைய எடுத்து நெற்றி முகமெல்லாம் தூக்கச்சடவோடு பூசினாள். எழுந்து கட்டிலைப் பிடித்த வண்ணமாய்த் தன் கால் செருப்பு களைப் பார்த்துக்கொண்டே நின்றாள். பிறகு ஏதோ தீர் மானத்துக்கு வந்தவளாய்த் தலை நிமிர்ந்தாள். தனது மென்மையான உரோமச் சட்டையையும் முகத் திறரயையும் கொண்டுவரச் சொன்னாள். அவற்றை அணிந்து தடு மாறிக்கொண்டு நாடக மங்கை காத்துக் கொண்டிருக்கும் அழகான வரவேற்பு அறைக்குச் சென்றாள்.

டோனுமேரியாவிடம் அலட்சியமாகவாவது அல்லது திமிராகவாவது நடந்துகொள்ள வேண்டுமென்று நினைத்துக்கொண்டு பெரிச்சோல் வந்திருந்தாள். ஆனால் முதன் முதலாக அந்தக் கிழவியின் பெருமிதக் கோலத் தைக் கண்டவுடன் வியப்படைந்தாள். ஜவளிக் கடைக்

காரரின் மகள் பிரபுத்துவப் பெருமைகள் அத்தனையும் விளங்கும்படியாக நடக்கக்கூடியவள். குடிமயக்கத்தி விருக்கும் போதோ , ஹெக்குபாவின் பெருமிதத்தைப் பூண்டிருந்தாள். டோனுமேரியாவின் கண்களை-பாதி யாகத் திறந்திருந்த கண்களைக் கண்டவுடன் அவை அதி காரம் செலுத்திச் செலுத்தி அலுத்துப்போன கண்கள் போலும் என எண்ணிக்கொண்டாள். மிகவும் அஞ்சின வளாய் டோனுமேரியாவைப் பார்த்து “ நீங்கள் கொட்ட கைக்கு வந்திருந்து கெளரவப்படுத்திய அன்றிரவு நான் சொன்ன வார்த்தைகளை நீங்கள் தவருகக் கருதியிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன் ” என்றார்கள்.

டோனுமேரியா - “தவருகவா? தவருகவா?”

பெரிச்சோல் - உங்களை அவமரியாதைப் படுத்த வேண்டுமென்று சொன்னதாக நீங்கள் தவருக நினைத் திருக்கக் கூடும்.

டோனுமேரியா - என்னையா ?

பெரிச்சோல் - இந்த அடிமைமீது தங்கட்குக் கோப மில்லையே? என்னைப் போன்ற ஏழை நடிகைகள் சில சமயம் என்ன செய்ய நினைக்கிறோமோ அதையும் மீறித் தாண்டிப்போய்விட நேரிடும். ஓவ்வொரு விஷயமும் பாருங்கள் ரொம்பக் கண்டமா யிருக்கிறது.

டோனே - நான் என் கோபம் கொள்ளவேண்டும்? நீ மிகமிக நன்றாகநடித்தாய். அதுதான் என் நினைவுக்கு வருகிறது. நீ பெரிய நடிகை. நீ மகிழ்ச்சியாயிரு, மகிழ்ச்சி யாயிரு .. பெபிடா எனது சவுக்கத்துணி எங்கே....

டோனுமேரியா இவ்வார்த்தைகளை வெகு விரைவாக உள்ளினான். பெரிச்சோலுக்குக் குழப்பம் வந்துவிட்டது; பெரிதும் வெட்க முற்றான். அவனுடையமுகம் வெட்கத். தினால் சிவந்தது.

பெரிச்சோல் — “காட்சிகளுக்கிடையில் பாடிய பாட்டுக்களினுல் மனம் நொந்து விட்டீர்களோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது”.

டோனேமேரியா—ஆமாம், ஆமாம்; இப்போதுநினை வுக்கு வருகிறது. நான் சீக்கிரம் கொட்டகையை விட்டு வெளியில் வந்து விட்டேன், இல்லையா, பெபிடா. உன்னுடைய திறமையான நடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே வெளியேறியதற்காக என்னை மன்னிக்கிற அளவுக்கு நீ நல்லவளாக இருக்கிறோய். நாங்கள் ஏன் வெளியேறினேம் என்பதை மறந்து விட்டேன் பெபிடா. ஏதோ உடல் நலக்குறைவினால்....

கொட்டகையில் இருந்த எல்லோருக்கும் அப்பாடல் கள் பாடப்பட்ட நோக்கம் தெரியும். மிக்க பெருந்தன்மை உள்ளவளாதலால் தான் பாடியவற்றைக் கவனிக்காதது போலப் பாவனை செய்கிறீர்கள் என்று பெரிச்சோலுக்குத் தோன்றியது. கண்களில் நீர் பெருகிறது.

பெரிச்சோல்—என்னுடைய சிறுபிள்ளைத் தனத்தைப் பொருட்படுத்தாமல் மிகப் பெருந்தன்மையாக இருக்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு நல்லவர்களென்பதை நான் முன்பு அறியேன். உங்களுடைய கையை முத்தமிடுவதற்கு அனுமதியுங்கள்.

வியப்பிலாழ்ந்தவளாய் டோனை மேரியா தன்கையை நீட்டினார். இவ்வளவு மரியாதையோடும் கௌரவத் தோடும் அவளிடம் யாரும் நடந்துகொண்டதில்லை. அயலார், வியாபாரிகள், வேலைக்காரர்கள் பெபிடாவும் கூட அவளைக்கண்டு யாவரும் பயந்து நடுங்கி வாழ்ந்தார்கள். அவளுடைய சொந்த மகள் கூட இவ்வளவு நெருங்கியதில்லை. அவளுடைய மனப்போக்கில் இது ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்கிறது. மனம்

நெகிழ்ந்தது. சளசளவென்று விடாமல் பேசத் தொடங்கினான். “அழகும் கலையருளும் பெற்றவளே, உன்னால் மனம் நொந்தேனு? அப்படியா? அறிவும் அன்பு மில்லாத கிழவியான நான் ஏன் உன்னால் மனம் நோவப் பெறுகிறேன். ‘மேகங்களுக்கப்பால் தேவதூதர்கள் பேசுகின்றதுபோல’ என்று கவிஞர்கள் வருணிப்பது போலவு வா உன்னுடைய குரல் புதுப்புது அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது. நீ சொன்னது எவ்வளவு உண்மையாக இருந்தது. முதல் நாள் முடிவில் எவ்வளவு திறமையாக உணர்ச்சிகளை நடித்துக்காட்டி னைய. கையை அப்படி வைத்து நடித்தாயே, அது எவ்வளவு நன்றாக இருந்தது! கன்னிமேரி கேப்ரிய விடம் ‘எனக்குக் குழந்தை பிறக்கும் என்பது எவ்வாறு நிகழும்?’ என்று கூறும் போது, கன்னிமேரி கையை வைத்துக்கொண்டிருந்தாரே அதுபோல அல்லவா நீயும் வைத்தாய்? இல்லை, இல்லை. நீ என்றைக் காவது ஒரு நாள் நடிக்கப்போகிற அந்த நடிப்பை நான் உனக்கு எடுத்துச் சொல்லுகிறேன் என்று நீ கோபிக்கக் கூடும். டான்ஜீவன் டிலாராவை நீ மன்னிக்கிருயல் வா? அந்தக் கட்டத்தில் இந்தச் சைகை மிகப் பொருந்தும். ஒரு நாள் என் மகள் இந்தச் சைகையைச் செய்தாள். என் மகள் மிக அழகானவள். அப்படியே எல்லோரும் நினைக்கிறார்கள். என்னுடைய மகளை உனக்குத் தெரியுமா?”

“அவர்கள் என் கொட்டகைக்கு அடிக்கடி வந்து என்னைப் பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களை எனக்கு நன்றாகத்தெரியும்.”

“என் குழந்தையே! இவ்வாறே நீ ஒரு காலில் மண்டியிட்டு நிற்காதே. பெயிடா, ஜினுரிட்டோவை

அழைத்து உடனே இந்த அம்மாஞ்சுக்குப் பணியாரங்கள் கொண்டுவரச்சொல். நாங்கள் ஒரு நாள் சண்டையிட்டுக்கொண்டோம். என் என்பதை மறந்துவிட்டேன். அதிலொன்றும் நூதனமில்லை. தாய்மார்களாகிய நாங்கள் அடிக்கடி.....இங்கே பார்; கொஞ்சம் நெருங்கிவா. என் மகள் என்னிடம் அன்பாயில்லை என்று ஊரார் சொல் லுவதை நம்பாதே. நீ ரொம்பப் பெரிய மாதுசிரோமணி. நீ அழகான தன்மை உள்ளவளாக இருக்கிறேய். இந்த மாதிரி விஷயங்களில் பாமரமக்களைப் போலன்றி நீ உண்மையை தெளிவாகக் காணக்கூடியவள். உன்னுடன் பேசிக்கொண்டிருப்பதே இன்ப முட்டுகிறது. உனது கூந்தல் எவ்வளவு அழகு! என்ன அழகு! பிரியமும் உணர்ச்சி வேகமும் என் மகளிடம் கிடையாது. அது எனக்குத் தெரியும். ஆனால் அவளிடம் அறிவும் எழிலும் அதிகம். எங்களுடைய தகராறுகளுக்கு நான் தான் காரணம். வெகுசீக்கிரம் அவள் என்னை மன்னித்து விடுவதும் ஆச்சரியமில்லை. இன்று கூட அந்த மாதிரி சம்பவம் ஏற்பட்டது. நாங்கள் அவராறுடைய அறைக்குச் சென்றேயும். உடனே இருவரும் திரும்பிவந்து மன்னிப்புக்கோர முயன்றேயும். எங்களுக்கிடையில் ஒரு கதவுதான் இருந்தது. அதை ஆளுக்கொரு திசையிழுத்தோம். கடைசியில் அவள் இந்த மாதிரி என் முகத்தில் தன் கைகளை வைத்துப் பொத்தி னாள் பார்த்தாயா?”

இவ்வாறு கூறிக்கொண்டே டோனுமேரியா நாற்காலியிலிருந்து முன்னால் சாய்ந்தாள். மகிழ்ச்சி மிகுந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

“ நீ இங்கிருப்பது கண்டு பெரிதும் உவகை அடைகிறேன், சிலர் கூறுவதுபோல என் மகள் அன்பற்ற

வளில்லை என்பதை என் வாய் மொழியாகவே சொல்லக் கேட்கிறூய். என்னைப்பார்! என்னையே பார்! நான்தான் குற்றவாளி. இவ்வளவு அழகான ஒரு பெண்ணுக்கு நான் தாயாக இருக்கிறேனே, இதில் ஏதோ தவறு இருக்க வேண்டும். என்னைச் சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். நான் ரொம்பத் தொந்தரவு பிடித்தவள். நீயும் அவளும் பெரிய மாது சிரோன்மணிகள். இல்லை, என்னை நிறுத் தாதே; நீங்கள் இருவரும் அருமையானவர்கள். நான் தான் பதட்டம் உடையவள். முட்டாள்...மடத்தன மானவள். நான் உன் பாதங்களை முத்தமிடுகிறேன். என்னைப்போல மோசமாக யாரும் இருக்க முடியாது, முடியாது, முடியாது.”

இவ்வாறு கூறிக்கொண்டு அவள் உண்மையாகவே நாற்காலியிலிருந்து விழுந்து விட்டாள். பெபிடா அவளை மெதுவாகத் தூக்கி அணைத்து அவளுடைய படுக்கைக்குக் கொண்டு சென்றார். பெரிச்சோல் பெரிதும் அதிர்ச்சி அடைந்தவளாய்த் தன் வீடு சென்றார். தன் வீட்டில் கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டு கண்ணுடியில் தன் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சின்னஞ்சிறுமியான பெபிடாதான் டோனு மேரியா வின் வேதனை முழுவதையும் பார்த்தாள். பெபிடா ஒரு அனுதைச் சிறுமி. அறிவொளி மிக்க மாதரே மேரியா டெல்பிலார் என்ற கண்ணித் துறவியர் அவளை வளர்த்தார்கள். அனுதை இல்லத்திற்குச் சென்று தனக்குத் துணையாக ஒரு சிறுமியைக் கொடுங்கள் என்று கேட்கப் போனாலே, அன்றுதான் டோனு மேரியாவும் மாதரே மேரியா டெல்பிலார் எனும் தலைமைத் துறவி யம்மையும் நேருக்கு நேர் சந்தித்தனர், துறவி

யம்மையார் இந்த வேடிக்கையான கிழவியை உற்றுக் கவனித்தாள். உலகில் அறிவு மிக்கவர்கள் என்று நாம் எண்ணுகிறவர்களும், அறிவில் மிகச் சிறந்தவர்களில்லை. அறியாமை, பிடிவாதம் ஆகிய திரைகளுக்கு அப்பால் இருக்கின்ற மனித இதயத்தைக் கண்டுபிடிக்கக் கூடிய ஆற்றலுள்ள அந்தத் துறவியம்மையும் டோனு மேரியா வுக்குத் துணையாக இருப்பதற்கு ஒரு சிறுமியை அனுப்ப மறுத்து வந்தாள். நிறையக் கேள்விகள் கேட்டாள். ஆழ்ந்து யோசித்தாள். பெபிடாவுக்கு அரண்மனை வாழ்க்கையின் அனுபவத்தைக் கொடுக்க விரும்பினால். டோனு மேரியாவினுடைய நலன்களை அவளே கவனிக்குமாறு செய்ய இது உதவும் என நினைத்தாள். பெரு நாட்டிலேயே பெரும் பணக்காரியும் குருட்டுத் தனமானவளுமான டோனு மேரியாவை உற்றுப்பார்த்தாள். அவள் மீது கடும் சீற்றம் கொண்டாள். மனித சமுதாயத்திடையே ஏற்ற காலத்தில் சில கருத்துக்கள் தோன்றி நாகரிகத்தை வளர்த்து வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கருத்து உதிப்பதற்குரிய காலத்துக்குப் பல நூற்றுண்டுகளுக்கும் முன்பே அப்படிப்பட்ட ஒரு கருத்துக்கு ஆளாகி அது தங்கள் வாழ்வை அரித்துத் தின்னும்படியாக அதற்கு இடம் கொடுத்து வாழ்பவர்கள் பலர் உண்டு. அப்பேர்ப்பட்டவர்களில் கன்னித்துறவியர் தலைவியும் ஒருத்தியாவாள். சமுதாயத்தில் பெண்களுக்குச் சிறிது மதிப்பைக் கொடுக்க வேண்டுமென்ற ஆசையினால் காலத்தின் பிடிவாதமான பேர்க்கை எதிர்த்து முழு முச்சுடன் பாடுபட்டாள். இரவில் நடு யாமத்திற்குப் பிறகு தனது ஆசிரமத்தின் கணக்கு வழக்குகளை யெல்லாம் முடித்த பிறகு பெண் களின் நல்ல காலத்தைப்பற்றிய கனவுகள் கண்டுகொண்டிருப்பாள். பிரயாணம் செய்கிறவர்கள், வேலை பார்க்

கிறவர்கள், வயதானவர்கள், நோயுற்றேர், சுரங்கங்களி லும் கடைகளிலும் உழைப்போர், மழை காலத்தில் இரவு நேரங்களில் வீடு வாசலின்றித் தவிப்போர் ஆகிய பெண்களைக் கவனிப்பதற்கு ஏற்பாடு செய்ய விரும்பினார். இவர்களைப் பாதுகாத்து ஆதரிப்பதற்கு பெண்களே சங்கங்களை அமைத்துப் பாடுபடக்கூடிய காலம் வராதா என்று எண்ணி எங்குவாள். மறுநாட்காலையிலேயே அவளுக்கு ஒரு விடியம் தெள்ளாத் தெளி வாகப் புலப்படும். பெரு நாட்டிலுள்ள பெண்கள் அனை வரும், தன்னிடமுள்ள கன்னியருள்பட இருவித எண் ணங்கொண்டவர்களாய் வாழ்க்கையைச் செலுத்துகிறார் களென்பதை உணர்ந்தாள். ‘ஆடவளை வசப்படுத்தக் கூடிய அளவுக்குத் தன்னிடம் அழகு இருக்க வேண்டும். அப்படி வசப்பட்ட ஆடவன் தன் அழகில் கட்டுப்பட்டவ ஞய்த் தன்னைக் காப்பாற்றவேண்டும். அப்படிப்பட்ட அழகு தன்னிடமில்லையே’ என்று ஓவ்வொரு பெண்ணும் எண்ணுகிறார். இரண்டாவதாக அப்படி யொருவன் கிடைத்து விட்டானாலே அதற்காக எவ்வளவு கண்டப் பட்டாலும் தகும் என்பது மற்றேரு எண்ணம். துறவி அம்மையார் லிமா தவிர வேறு சுற்றுப்புறங்களை கண்டறிந்தவர் இல்லை. இருப்பினும் மனித சமுதாயத் தின் இழிநிலை எங்கும் ஒன்று போலத்தான் இருக்கும் என்று கருதினார். இவ்வளவு காலம் கழிந்த பிறகு நாம் அவளுடைய முயற்சிகளை எண்ணிப் பார்க்கும்போது, அவளைப் போன்ற இருபதுபேர் உழைத்தாலும் அவர்களால் அக்காலத்தில் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பது விளங்குகிறது. இருந்தாலும் அவள் தனது சேவையை மும்முரமாகச் செய்து வந்தாள். வானத்தி விருக்கிற நிலாவைத் தொடுகிற அளவுக்கு ஒரு மலையை உயர்த்தவேண்டும் என்று நினைத்து ஒரு குருவி

ஆயிரம் வருடங்களுக்கு ஒரு தடவை ஒரு கோதுமையைக் கொண்டுபோய் அந்த மலையின் உச்சியில் வைக்கும் என்று ஒரு கதை சொல்லுவார்களே, அந்தக்குறுவியைப் போன்றவன்தான் அத்தலைவி. இப்படிப் பட்டவர்கள் ஓவ்வொரு காலத்திலும் தோன்றுகிறார்கள். கோதுமையைக் கொண்டுபோய் மலையுச்சியில் போடத் தான் செய்வேன் என்று இவர்கள் முரண்டு பிடிக்கிறார்கள். அவர்களைப் பார்த்துப் பிறர் கேளி செய்வதைக் கண்டு குருகலம் அடைகிறார்கள். “அவர்கள் எவ்வளவு வேடிக்கையாக ஆடையணிந்து அலங்காரம் செய்து கொள்கிறார்கள்”, என்று நாம் வியந்தே பேசுகிறோம்.

சிவப்பு நிறமான அவளுடைய எளிய முகத்தில் பெரும் அளவிற்கு அன்பு காணப்பட்டது. அன்பினும் இலட்சிய நோக்கு அதிகமாகத் தென்பட்டது. இலட்சிய நோக்கினும் நிர்வாகத் திறமை அதிகமாகத் தென்பட்டது. அவளுடைய வேலைகள், ஆஸ்பத்திரிகள், அனுதை இல்லம், கண்ணிமாடம், ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காகத் திடீரென்று செல்வது ஆகிய இத்தனைக்கும் பணமே தேவை. வெறும் நன்மை என்பதற்காக அதன் மீது யாரும் பாராட்டுதலைப் பொழிவது கிடையாது. அவள் தனது பொதுநல் ஸ்தாபனங்களை நிர்வகிப்பதற்காக இலட்சிய நோக்கையும், அன்பையும் தியாகம் செய்ய வேண்டியிருப்பதைக் கண்டாள். கோவிலின் மேல் அதி காரிகளிடமிருந்து உதவிப்பணம் வாங்குவதற்குப் பெரும் போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. லிமா நகரத்தின் பெரிய பாதிரியார் (அவரைப்பற்றிப் பின்னால் பெருந்தன்மையான தொடர்புகளில் அறிந்துகொள்வோம்) அவளை மிகவும் வெறுத்தார். அவள் அடிக்கடி பண உதவிக்கு வராமல் இருந்தால் அவருக்கு யமன் வாயிலிருந்து தப்பினதுபோல் இருக்கும்.

வரவர முதுமையின் அறிகுறிகள் தன் முகத்தில் காணப்படுவதை உணர்ந்தாள். அதனேடு ஒரு எச் சரிக்கையையும் கண்டாள். ஒரு பயங்கரமான எண்ணம் தோன்றி அவளுடைய உடலை நடுக்கியது. அது அவளது சொந்த நலன் பற்றியது அல்ல. அது அவளுடைய சேவையைப்பற்றியது ஆகும். தான் பார்த்து வந்த வேலைகளின் மதிப்பைத் தன்னைப்போல உணர்ந்து போற்றுவதற்கு யார் இருக்கிறார்கள்? தனக்குப்பின் தன்னுடைய இடத்தில் வைப்பதற்கேற்ற ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து, அதற்குரிய பயிற்சியை அளிப்பதற்காக யாரேனும் ஒரு ஆண்மா கிடைக்காதா என்று கண்டு பிடிக்க எண்ணங்கொண்டாள். ஒரு நாள் காலையில் எழுந்திருந்து தன்னுடைய ஆஸ்பத்திரி, கண்ணிமாடம், அனுதை இல்லம், எல்லாவற்றிலும் சுற்றித் தேடிப் பார்த்தாள். வெறுமை தோய்ந்த முகங்களை ஓவ்வொன்றுக்குப் பார்த்துக்கொண்டே அப்பாற் சென்றாள். ஆங்காங்கே சிறிது நின்று பார்த்தாள். ஆள் கிடைத்துவிட்டது என்ற உறுதியினால் அல்ல. யாரையேனும் பார்த்து விட்டு இவள் உதவமாட்டாளா என்ற எண்ணத்தினால் தான். முற்றத்தில் சிறுமிகள் கூட்டமாகக் கூடி துணிதைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருத்தி தலைமை தாங்கி மற்றவர்களை ஏவிக்கொண்டும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்துக்கொண்டும் இருந்தாள். முன்னாளில் விமா நகரத்தில் வாழ்ந்த திருத்தொண்டர் செயின்ட் ரோஸ் அவர்கள் செய்ததாகச் சொல்லப்படும் நம்புதற்கியலாத அற்புதச் செயல்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள். இவ்விதமாகப் பெயிடாவைக் கண்டவுடன் அவளுடைய தேடுதல் காரியம் முடிவு பெற்றது. பெரிய பதவிக்கு ஒருவரைப் பயிற்றுவிப்பது என்பது எப்பொழுதுமே கடினமான காரியம். கண்ணிமாடத்தின்

உணர்ச்சிச் சுழல்களுக்கும் பொருமைச் சுழிகளுக்கும் இடையே இக்காரியத்தை நிறைவேற்றுவது என்றால் அதை மிகுந்த கற்பனைத் திறத்தோடு செய்யாமல் செய்ய வேண்டும். கன்னிமாடக் காரியங்களுள் வெறுக்கத்தக் கன என்னென்ன உண்டோ அவை யாவும் பெபிடா விடம் ஓப்படைக்கப்பட்டன. நிர்வாகத்தின் எல்லாப் பக்கங்களையும் அவள் நன்கு அறியலானால். தலைமைத் துறவியம்மையின் காய்கறிகள், முட்டைகள் முதலானவற் றைப் பாதுகாக்கிற வேலையாகத்தான் என்றாலும் அவ் வம்மையார் சென்ற இடமெல்லாம் பெபிடாவும் சென்றால். சில சமயங்களில் தலைமையம்மையார் திடீரென்று இவள் முன் தோன்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருப்பாள் ; சமய வாழ்க்கையின் அனுபவத்தைப்பற்றி மட்டுமன்றி, பெண்களை எப்படிச் சமாளிப்பது, தொத்து நேரயாளிகளை எவ்விடத்தில் வைப்பது, எவ்வாறு பணத் திற்குப் பிச்சையெடுப்பது என்பதுபற்றியெல்லாம் பேசுவாள். பெரிய நிலைமைக்குரிய பயிற்சியில் ஒரு கட்டமாகத்தான் டோனுமேரியாவுக்குத் துணையாக இருந்து கிறுக்குத்தனமான காரியங்களைச் செய்யவேண்டியிருந்தது. முதல் இரண்டு வருஷ காலமாக மத்தியான நேரங்களில் வந்துகொண்டிருந்தாள். கடைசியில் அரண் மனையிலே வந்து குடியிருக்க ஆரம்பித்தாள். மகிழ்ச்சியை எதிர்பார்க்கும்படி பெபிடா இதுவரை பயிற்று விக்கப்படவில்லை. பதினெண்கு வயதுப் பெண்ணுகிய அவளுக்கு அந்த அரண்மனையிலுள்ள இடைஞ்சல்கள் (பயங்கரங்களைக் கேட்கவாவேண்டும்) மிகப் பெரிதாகத் தென்படவில்லை. தலைமைத் துறவியம்மை தானே நேரில் அங்கு வந்திருந்து அங்குள்ள தொல்லைகளையும் துயரங்களையும் கவனிக்கிறாரோ என்ற ஐயம் அவளுக்கு இல்லை. மிகச்சிரமான ஒரு காரியம் வலிமையைத் தரு

வதற்குப் பதிலாகத் துன்பத்தைத் தருமானால் அப்போது அவள் ஓருகணம் தன்னைக் கவனிக்கமாட்டாளா என்று எண்ணுவாள்.

பெபிடாவின் சிலவகைத் துன்பங்கள் உடலுக்கு ஊறு விளைவிப்பவை. உதாரணமாக டோனுமேரியாவின் வேலைக்காரர்கள் அவள் நோயுற்றிருப்பதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள். அரண்மனையிலுள்ள படுக்கையறைகளைத் தம் சொந்தக்காரர்களுக்குத் திறந்துவிடுவார்கள். மனம்போலத் திருடுவார்கள். பெபிடா தன்னந்தனியாக நின்று அவர்களை எதிர்த்தாள். அதனால் ஏற்படக்கூடிய தொந்தரவுகளுக்கும் ஏனங்களுக்கும் இலக்கானாள். உடல் துன்பம் இருந்ததுபோன்று அவனுக்கு மனவேதனைகளும் ஏற்பட்டன. பெபிடா டோனுமேரியாவோடு ஊருக்குள் ஏதாவது காரியமாகக் கூடப்போவாள்; போகும்போதே கோவிலுக்குப் போக வேண்டுமென்று டோனுமேரியாவுக்குத் தோன்றும். அவ்வாறே கோவிலுக்குள் நுழைவாள். கடவுளின் அருளில் நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக மந்திர தந்திரங்களில் ஈடுபடலானாள். ‘இங்கே சூரிய வெளிச்சத்தில் சற்று இரு; இதோ நொடியில் வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிக் கோவிலுக்குள் நுழைவாள், அங்கே சந்திதிமுன் இருந்து சிந்தனைச் சுழல்களில் சிக்கியவளாய் பெபிடாவை அறவே மறந்து வேரெருந வாசல் வழியாக கோயிலை விட்டு வெளியேறிவிடுவாள். கீழ்ப்படிதல் என்ற நோய் அவளைப் பற்றிக்கொண்டிருந்ததோ என்று எண்ணுகிற அளவிற்குப் பெபிடா பழக்கப்பட்டிருந்தாள். நெடு நேரமாகக் காத்திருந்தும் டோனுமேரியா வராததைக்கண்டு பெபிடா கோவிலுக்குள் நுழைவாள்; அங்கே தனது எஜமானி இல்லாதிருப்பதை உறுதியாக அறிந்திருந்தும் வெளியிலே தெருக்

கோடிக்குப் போய் மாலை நேரம் வரை காத்துக்கொண்டிருப்பாள். ஒரு இளம் பெண் தெருவில் நின்று காத்துக்கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய மனக்கஷ்டங்களையெல்லாம் பொறுத்துக்கொள்வாள். அனுதை இல்லத் தில் அளிக்கப்பட்ட ஆடைகளையே இன்னும் அணிந்திருந்தாள். (டோனுமேரியா ஒரு கணம் சிந்தித்திருந்தால் அவனுடைய ஆடைகளை மாற்றியிருக்கக்கூடும்) தெருவில் நின்றுகொண்டிருக்கும்போது போகிற வருகிற ஆடவர்கள் தன்னை உற்றுப் பார் த் துத் தமக்குள் மெதுவாகப் பேசிக் கொள்கிறார்கள் என்று நினைப்பாள். அப்படி நினைப்பதும் பிசகாக இருக்காது. அவனுடைய உள்ளமும் அரண்மனைவாழ்க்கையினால் வேதனைப்பட்டது கொஞ்சநஞ்சமல்ல. பெபிடா இருக்கிறார்கள் என்ற உணர்வு டோனுமேரியாவுக்குத் திடீரென்று ஏற்பட்டுவிடும். உடனே அவளிடம் பிரியமாகவும் நனைகச்சுவையாகவும் பேச ஆரம்பித்து விடுவாள். தன்னுடைய கடிதங்களின் நயங்களை எடுத்து விளம்புவாள். மறுநாள் தனக்குள்ளே மீண்டும் புகுந்து விடுவாள். பெபிடாவிடம் கடுமையாக நடந்துகொள்ளமாட்டாள் என்றாலும், வெளி உலக உணர்வு இல்லாதவள் போல எதையும் காணுமலும் கேளாமலும் இருப்பாள். நம்பிக்கையும் அன்பும் செலுத்துவதற்கு ஆளில்லாமல் பெபிடாவின் உள்ளம் தனிக்கும். பெபிடா, தானுண்டு தன் கடமையுண்டு என்று அமைதியாக இருப்பாள். தன்னை அங்கு அனுப்பிய தலைமைத் துறவியம்மைக்கு மாருத விசவாசம் பூண்டு இருப்பாள்.

கடைசியாக டோனு மேயியாவின் வாழ்க்கையிலும் பெபிடாவின் வாழ்க்கையிலும் பெரிய மாறுதலை விளைவிக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது. டோனுமேரியா

வின் மகள் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் கூறிய தாவது; “இங்குள்ள பருவநிலை சலிப்பைத் தருகிறது. பூந்தோட்டங்களும் பழத்தோட்டங்களும் மலர்ந்திருப்பது மேலும் சலிப்பைத் தருகிறது. இப்பொழுதெல்லாம் மணமில்லாத பூக்களைத்தான் என்னை பொறுத்துக்கொள்ள முடிகிறது. ஆகவே நீயும் வழக்கம்போல இல்லாமல் சுருக்கமாக எழுது. நான் இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன் என் கணவர் வந்துவிட்டால் என்னைப்பற்றி ஏதாவது உனக்கு எழுதியனுப்புவார். அது உனக்குப் பிரியமாக இருக்கும். நான் இந்த வருடம் இலையுதிர் காலத்தில் கிரிக்னேன் ஊருக்குச் செல்லவில்லை. அக்டோபரில் பிரசவமாகு மென்று நினைக்கிறேன்.”

என்ன ? குழந்தையா ? டோனுமேரியா அப்படியே சுவரில் சாய்ந்துவிட்டாள். இந்தச் செய்தி தன் தாய்க்கு எவ்வளவோ பொறுப்பையும் வேலைகளையும் கொடுத்துக் களைப்பைத் தரும் என்பதை அவள் முன் கூட்டியே அறிவாள். ஆகவே அந்தச் செய்தியை அலட்சியமாகத் தெரிவித்திருந்தாள். அவளது தந்திரம் பலிக்கவில்லை. அதன் விளைவாக அடுத்த கடிதம் தோன்றியது.

முடிவாகக் கவலைப்படுவதற்கு டோனுமேரியாவுக்கு விஷயம் கிடைத்தது. அவளுடைய மகள் தாயாகப் போகிறார். நாம் தாயாகப் போகிறோமே என்ற என்னைம் டோனு கிளாராவின் மனத்தில் சோர்வை மட்டும் உண்டாக்கியது. ஆனால் டோனு மேரியாவின் மனத்திலோ அது புதுப்புது உணர்ச்சியலைகளை எழுப்பிற்று. இப்பொழுது அவள் மருந்துகள் பற்றிய விஷயங்களில் வல்லவளாகிவிட்டாள். ஏராளமான மருந்துப் பக்குவங்களை தெரிந்துகொண்டுவிட்டாள். அந்த ஊரில்

வயதும் அனுபவமும் உள்ள கிழவிகளத்தனை பேரிட மும் கேட்டுத் தெரிந்தகொண்ட விஷயங்களை மகனுக்கு வரைந்து தள்ளினார். வெறுக்கத்தக்க முடநம்பிக்கைகள் எத்தனையும் நம்பினார். குழந்தையின் நல்வாழ்வு கருதி என்னென்ன காரியங்களைச் செய்யக்கூடாதெனக் கேள்விப்பட்டானோ அவற்றைக் கடுமையாகக் கடைப் பிடித்தாள். வீட்டினுள் யாரும் முடிச்சுப்போடக் கூடாது. வேலைக்காரிகள் கூந்தலை முடிக்கக்கூடாது. மகள் கஷ்டமின்றி பிள்ளை பெறவேண்டு மென்பதற்காக என்னென்னவோ அடையாளங்களை யெல்லாம் தன் உடலில் யாருக்கும் தெரியாமல் அனிந்துகொண்டாள். மாடிக்குச் செல்லும் படிக் கட்டில் இரட்டைப் படையான படிகளில் யாரும் கால் வைக்கக் கூடாது என்று அவைகளின்மீது சுண்ணாம்பு பூசி அடையாளமிட்டாள். தப்பித்தவறி அவைகளில் கால் வைத்த வர்கள் பாடு அவ்வளவுதான். அடிப்பட்டுக் கண்ணீரும் கம்பலையுமாக வெளியேற்றப் படுவார்கள். இயற்கை, கொடியவள்; அவள் தன் குழந்தைகள் மீது பயங்கரமான கேலிக்கூத்துகளைச் செய்கிறார்கள். அப்படிப்பட்ட கொடிய வளின் பிடிப்பில் டோனுகிளாரா அகப்பட்டிருக்கிறார்கள். இயற்கையைச் சாந்தப்படுத்துகிற முறைகளைப் பரம் பரையாகக் கிராமத்துப் பெண்கள் கையாண்டு வருகிறார்கள். அந்த முறைகள் யாவும் பலனுள்ளவை என்று ஏராளமானவர்கள் சொல்லியிருக்கிறார்கள். குறைந்த பட்சம் அவை கெடுதல் செய்யாமல் இருக்கும். ஒரு வேளை நன்மை செய்தாலும் செய்யக்கூடும். பாமர முறைகளையன்றி கிறிஸ்தவ மத முறைகளையும் நன்கு கற்று அறிந்தாள். அதிகாலையில் தட்டுத்தடுமாறிக் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்வாள். அங்குள்ள பலிபீடத் தின் சுற்றுவேலிகளை ஆவேசத்தோடு இறுகப்பற்றிக்

கொண்டு தெய்வச்சிலைகள் ஏதாவது சைகைகள் காட்டாதா? நல்ல அறிகுறிகளைக் காட்டாதா? நகை முகம் காட்டாதா என்று பார்த்துக்கொண்டிருப்பாள். எல்லாம் சுகமாக முடியுமா? தாயே, எல்லாம் சுகமாக முடியுமா?

சில சமயங்களில் இவ்வாறு ஒரு நாள் முழுதும் வெறித்தனமாகப் பிரார்த்தனைகளில் ஈடுபட்ட பிறகு அவளிடம் வெறுப்பு அலை மோதும். இயற்கைக்கே காது செவிடு. கடவுளோ பராமுகமாய் இருக்கிறார். மனிதனுடைய எந்த ஆற்றலும் விதியை மாற்ற முடியாது. இவ்வாறு நினைத்துக்கொண்டு மயக்கமும் அவநம்பிக்கையும் நிறைந்தவளாய் ஒரு சுவரில் சாய்ந்த படியே ஒரு தெருக்கோடியில் நின்று விடுவாள். யாதொரு ஒழுங்கு முறையில்லாத இந்த உலகத்தி விருந்து ஒழிந்துபோய்விட வேண்டுமென்ற ஆசை தோன்றும். ஒரு வேளை எல்லாம் நன்மையாக முடியும் என்ற எண்ணம் அவனுடைய உயிரின் ஆழத்திலிருந்து குமிழ்விடும். உடனே வீட்டை நோக்கி விரைந்துவந்து தன் மகளின் படுக்கையறைகளில் மெழுகு வத்திகளை ஏற்றிவைப்பாள்.

பெரு நாட்டிலுள்ளோர் யாவரும் மனநிறைவு அளிக்கக்கூடியது என்று ஆவலோடு எதிர்பார்க்கக்கூடிய சடங்கு டோனுமேரியாவுக்கும் கிட்டியது. சாந்தாமேரியா டி கிளக்சம்பக்குவா என்றபுனிதக்கோவிலுக்குப்புன்னிய யாத்திரை மேற்கொண்டாள். தெய்வபக்தியினால் பலன் விளையும் என்பது உண்மையானால் அது கண்டிப்பாக இந்தக்கோவிலுக்குச் செல்வதனால் ஏற்படும். முன்று மதங்களினால் அந்த ஸ்தலம் புனிதமடைந்திருக்கிறது. இன்கானிய நாகரிகம் அங்கு வருவதற்கு முன்பே அங்கு

வாழ்ந்த பூர்வீக மக்கள் அந்த இடத்திலுள்ள கற்பாறை களைத் தழுவியும் தங்களைத் தாங்களே சாட்டைகளினால் அடித்துக்கொண்டும் தெய்வ அருளையும் நல்லெண்ணைத் தையும் அடைய முயன்றிருக்கிறார்கள். அந்த இடத்திற்கு டோனுமேரியாவை நாற்காலியில் வைத்துத் தூக்கிச்சென்றார்கள். சேன்றுயிப் பாலத்தின் மீதும் குன்றுகளின் மீதும் தூக்கிச்சென்றார்கள். அந்தக் கோவில் இருக்கின்ற ஊர் அமைதியானது. அங்குள்ள காற்று பரிசுத்தமானது. அங்கே குளிர்ந்த நீர் ஊற்றுக்கள் பல உண்டு. அங்குள்ள பெண்கள் அகன்ற இருப்புக்கச்சை அணிவார்கள். எல்லோரும் மெதுவாகச் செல்வார்கள். மெதுவாகச் சிரிப்பார்கள். கோவில் மணிகள் அங்கு ஏராளம். அவை ஒன்றே டோன்று மகிழ்ச்சியாகச் சண்டை போட்டுக்கொள்ளும். கி ள க் ச ம் பக்குவா நகரத்தில் ஏதாவது பெரிய ஏமாற்றமான காரியம் நடந்துவிட்டால் அந்தத் துயரத்தை அங்குள்ள ஆண்டிஸ் மலைகள் கலைத்துவிடும். அங்குள்ள அமைதியும் மகிழ்ச்சியும் தரக்கூடிய வானிலையும் கவலையைப் போக்கிவிடும். உயரமான சிகரங்களின் மடியில் தவழுகிற அந்த நகரத்தின் வெண்மையான சுவர்களை டோனுமேரியா கண்டாளோ இல்லையோ அவளுடைய கைகள் சபமாலையை உருட்டுவதை நிறுத்திவிட்டன. பயத் தோடு முனு முனுத்துக் கொண்டிருந்த பிரார்த்தனை கரும் அரைகுறையாக நின்றுவிட்டன.

டோனுமேரியா தன் விடுதியில் இறங்கக்கூட இல்லை. தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யும்படியாகப் பெபிடாவுக்குச் சொல்லிவிட்டு நேரே கோவிலுக்குச் சென்றுவிட்டாள். கைகளை மெதுவாகத் தட்டிக்கொண்டு நெடுநேரமாக மண்டியிட்டுக் கடவுளை வணங்கினாள். ‘வருவது வரட்டும். என்ன வந்தாலும்

சரியென்ற மனப்போக்கு தன்னுள் தலையெடுப்பதைக் கண்டாள். அவளுடைய மகனும் சரி, அவளை ஆளுகிற தெய்வங்களும் சரி, அவரவர்களுடைய காரியத்தை அவரவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவார்கள் போலத் தோன்றியது. தடித்த ஆடைகளை அணிந்து கொண்டு கோவிலில் மெழுகுவத்திகளையும் மெடல்களையும் விற்றுக்கொண்டு காலையிலிருந்து மாலை வரை பணம் காசுகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்த பெண்களும் அவளுக்குத் தொந்தரவாக இருக்கவில்லை. கோவிலிலிருந்த குருக்கள் ஒருவன் பரிவோடு வந்து ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி பணம் பறிக்க முயன்று கொண்டிருந்தான். டோனுமேரியா மீது கோபம் கொண்டு அவளிருக்குமிடத்திலுள்ள செங்கல்லை மாற்ற வேண்டுமென்று கூறி அவளைத் தள்ளி உட்காரச் செய்தான். அவளுலும் கூட அவளுடைய மனம் நிம்மதி இழக்கவில்லை. உடனே வெளியே சென்று வெயிலில் ஒரு ஊற்றின் படிகளில் உட்கார்ந்தாள். நோயாளிகள் அந்தப் பூந்தோட்டத்தில் சிறுசிறு கூட்டமாக உலவிச்சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டாள். மூன்று பகுந்து கள் ஆகாயத்தில் பாய்ந்து பறந்துகொண்டிருந்தன. அந்த ஊற்றுக் கருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறு பிள்ளைகள் சிறிதுநேரம் அவளை உற்றுப் பார்த்துப் பயந்து கொண்டு அப்பால் சென்றுவிட்டனர். ஆனால் ஒரு லாமா (நீண்ட கழுத்தும் ஆழமற்ற இனியகண் களும், தன்னால் சுமக்க முடியாத அளவுக்குக் கணமான உரோமப் போர்வையும் கொண்டவள். முடிவில்லாத படிக்கட்டுகளின் வழியாக இறங்கி வருகிற பெண்) அவளிடம் வந்து தன்னுடைய மிருதுவான பிளவு பட்ட மூக்கை நீட்டிற்று. லாமாவுக்கு மனிதருடைய காரியங்களில் அதிக அக்கறை உண்டு. தானும் மனித

இனத்தைச் சேர்ந்தவள் என்று பசாங்கு செய்வதில் அதற்கு ஆசை. மனிதர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தானும் தன் தலையை உயர்த்தி முக்கை நீட்டி அவர்களுடைய பேச்சில் கலந்து உதவி செய்ய வருவது போல் தோன்றும். ‘இச்சகோதரிகள் டோனே மேரியா வைச் சூழ்ந்துகொண்டு ‘நீ ஏன் கைதட்டிக்கொண்டிருக்கிறோம். உன்னுடைய முகத்திரை கஜம் என்ன விலை’ என்று கேட்பது போல நின்றன.

ஸ்பெயினிலிருந்து தனக்குக் கடிதங்கள் வந்தால் அதை உடனே தனக்குக் கொண்டுவந்து கொடுக்கும்படி ஏற்பாடு செய்திருந்தாள். லிமாவிலிருந்து மெதுவாகத் தான் பயணம் செய்து வந்தாள். இப்பொழுது அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும்போது ஒரு பையன் அரக்கு முத்திரையிடப்பட்ட ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தான். மெதுவாக அதை வாங்கி உடைத்தாள். அமைதியாக உணர்ச்சி வசப்படாமல் தன் மருமகன் எழுதிய கடிதத்தைப் படித்தாள். பிறகு தன் மகள் எழுதிய கடிதத்தைப் படித்தாள். அக்கடிதம் புண்படுத்தும் சொற்கள் நிறைந்திருந்தன. அழகாகப் புண்படுத்துகிற கலையில் பயிற்சி கொள்வதற்காகவே அக்கடிதம் எழுதப்பட்டது போன்று அது தென்பட்டது. அக்கடிதத்தில் கண்டுள்ள சொற்கள் ஓவ்வொன்றும் அவளுடைய கண்கள் வழி உள்ளத்தில் புகுந்தன. அவற்றின் பொருளை உணர்ந்து அவளை மன்னித்து, இதயத்தின் ஆழத்திலே அச் சொற்களைப் புதைத்தாள். கடைசியில் எழுந்தாள். தன்னைச் சுற்றிப் பரிவோடு நின்ற லாமாக்களைக் கலைந்து போகச் சொல்லினிட்டு கவலைதோய்ந்த முகத்தோடு கோவிலுக்குத் திரும்பினாள்.

பிற்பகலில் டோனே மேரியா கோவிலிலும் மைதானத் திலும் இருந்தபொழுது பெயிடா விழுதியில் தங்குவ

தற்கு வேண்டியச் செய்துகொண்டிருந்தாள். பெபிடா வேலைக்காரர்களைக் கூப்பிட்டு பெட்டிகள் அடுப்புகள், திரைகள், டோனுகிளாராவின் படங்கள் ஆகியவற்றை எங்கு வைக்கவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாள். மாடியிலிருந்து கீழே இறங்கிவந்து சமையற்காரனிடம் டோனுமேரியாவுக்கு வேண்டிய கஞ்சியை எவ்வாறு வைப்பது என்று சொல்லிக்கொடுத்தாள். பிறகு தன் அறைக்கு வந்து தன் எஜமானிக் காகக் காத்துக்கொண்டிருந்தாள். தலைமைத் துறவி யம்மைக்குக் கடிதம் எழுதுவது என்று முடிவு செய்தாள். பேனைவைப் பிடித்த வண்ணமாக நெடுநேரம் சும்மா இருந்தாள். நெடுந்தூரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் உதடுகள் நடுங்கின. மாதரே மேரியா டெல்பிலார் என்னும் தன்னுடைய தலைமைத் துறவி யம்மையின் முகத்தைப் பார்த்தாள். அந்த முகம் மிகச் சிவப்பாகவும், சுத்தமாகவும் தோன்றியது. அம்மையின் கண்கள் கருப்பானவை. அனுதை இல்லத்தில் இரவில் குழந்தைகள் சாப்பிடுமுன் கண்களைத் தாழ்த்திக் கை கூப்பியிருக்கும்போது தலைமைத் துறவியம்மை பேசுகின்ற குரலைக் கேட்டாள். ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் படுக்கையருகில் கையில் மெழுகுவத்தி யுடன் நின்றுகொண்டு எந்த விஷயத்தை நினைத்து ஜபம் பண்ணவேண்டும் என்று சொல்லுகின்ற குரலைக் கேட்டாள். பெபிடாவுக்குப் போதுமான வயது வர வில்லை என்பதையும் பொருட்படுத்தாது துறவியம்மை, அவளிடம் வந்து தன் கடமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பாள். தன்னேடு ஒத்த நிலையிலுள்ள மாதோடு பேசுவது போலப் பேசுவாள்: அறிவுடைய பெண்ணை பெபிடாவுக்கு இப்பேச்சு ஆச்சரியமாக வும் தொந்தரவாகவும் இருக்கும். இவ்வாறு நடத்து

வதன் மூலம் மாதரே டெஸ்பிலார் அம்மையார் தவறு செய்துவிட்டாள். பெபிடாவின் வயதுக்கு மேற்பட்ட காரியங்களையும் நிலைமைகளையும் எடுத்துச் சொல்லி அவனுடைய மனப்பார்வையை விரிவு படுத்த முயன் ருள்; நன்றாகத் தீர யோசிக்காமலே பெபிடா மீது தன் இயல்பின் முழுச் சடரையும் திருப்பினாள். பெபிடா தனது ஆற்றுமை கண்டு பெரிதும் வருந்தி னாள். அதை வெளியில் காட்டாது ஓளித்தாள். அழுதாள். தலைமைத் துறவியம்மை அச்சிறுமியை நீண்ட நாட்களாகத் தனிமையிலிருக்கும்படியான பயிற் சியில் தள்ளிவிட்டாள். அப்பயிற்சிக் கூடத்தில் அகப்பட்டு, பெபிடா பெரிதும் தவித்தாள். தன்னைத் தலைமைத் துறவியம்மை கைவிடவில்லை என்ற எண்ணத்துடன் போராடினாள். கவலையற்ற தன்மையை உண்டாக்குகிற அந்தப் புது மலைகளுக்கிடையிலுள்ள உயரமான வீடுதியில் இருக்கும்பொழுது அன்பு மிகுந்த அந்த அம்மையாரின் அருகிலிருக்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. அவனுடைய வாழ்வில் அவள் உண்மை யென்று கருதுவது அந்த அம்மையாரைத் தானல்லவா?

பெபிடா ஒரு கடிதம் எழுதினாள். கடிதம் முழுதும் ஒரே மை. வாக்கியங்களில் தொடர்பு கிடையாது. அடுப்புக்கு வேண்டிய கரி·வந்துவிட்டதா, கஞ்சி ருசியா யிருக்கிறதா என்று பார்ப்பதற்காக மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள்.

டோனே மேரியா உள்ளே வந்து மேசையருகில் உட்கார்ந்தாள். “என்னால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. நடப்பது நடந்தேதீரும்.” என்று மெதுவாகச் சொல்லிக்கொண்டாள். தன் கழுத்தில் கட்டியிருந்த

தாயத்துகள் முதலிய மூட நம்பிக்கைப் பொருள்களை அவிழ்த்தெடுத்துத் தகதகவென்று எரிந்துகொண்டிருக்கும் அடுப்பில் ஏறிந்தாள். மிகவும் அதிகமான பிரார்த்தனையினால் கடவுளுடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டோமென்ற எண்ணம் உண்டாயிற்று. கடவுளிடம் நேரடியாக முறையிடுவதைக் கைவிட்டு மறைமுகமாக வேண்டுதல் செய்துகொண்டாள். “கடைசியாகக் கவனிக்கும்போது நம்முடைய கையில் ஒன்றுமில்லை, செய்யக்கூடியது என்ன இருக்கிறது. என்ன நடக்க இருக்கிறதோ அது நடந்தே தீரும்.” டோனுமேரியா கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு நெடு நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தாள். தன்னுடைய மனத்தைக் காலிசெய்தாள். அவனுடைய பார்வை பெபிடாவின் கடிதத்தின்மீது விழுந்தது. ஏதோ இயந்திரம்போல அதைத் திறந்து படிக்க ஆரம்பித்தாள். பாதிக் கடிதம் வரை படித்த பிறகுதான் அவனுக்குச் சொற்களின் பொருள் தெரியவந்தது. “நீங்கள் மாத்திரம் என்மேல் பிரியம் வைத்திருக்கிறீர்கள் என்றால், என்னேடு தங்குவதற்கு இஷ்டப்பட்டார்களானால் இத்துண்பங்கள் யாவும் மறைந்துவிடும். நான் இதைச் சொல்லக்கூடாது; இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். இங்குள்ள வேலைக்காரப் பெண்கள் என்னை அறைகளில் போட்டுப் பூட்டிவைத்துவிட்டுச்சாமான்களைத்திருடுகிறோர்கள். வீட்டு எஜ்மானி, நான்தான் திருடுகிறேன் என்று நினைக்கக்கூடும். அப்படி நினைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆஸ்பத்திரியிலும் மற்ற இடங்களிலும் எவ்விதத் தொந்தரவும் இருக்காதென்றும் என்னுகிறேன். உங்களை நான் நெருக்குநேர் பார்க்காவிட்டாலும் எந்த நேரமும் உங்கள் நினைவாகவே இருக்கிறேன்.

நீங்கள் எனக்குச் சொன்னவற்றைச் சதா நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் எதை விரும்பு கிறீர்களோ அதைச் செய்யவே விரும்புகிறேன். சில நாட்களுக்கு மட்டும் என்னை மீண்டும் கண்ணிமாடத்துக்கு வரச்சொல்லுவீர்களானாலே, உங்களுக்கு அது விருப்ப மில்லாதிருக்குமானால் வேண்டாம். நான் இங்கு மிகத் தனிமையாக இருக்கிறேன்; யாருடனும் பேசுவதில்லை. எதுபற்றியும் பேசுவதில்லை. சில சமயங்களில் நீங்கள் என்னை மறந்துவிட்டார்களோ என என்னுவேன். எனக்காக ஒரு நிமிட நேரத்தை ஒதுக்கி வைத்து ஒரு சின்னக் கடிதமாவது எழுதுவீர்களானால் அதை நான் பத்திரமாக வைத்திருப்பேன். ஆனால் உங்களுக்கு எவ்வளவு வேலையிருக்கும் என்பது எனக்குத் தெரியும்...”

டோனேமேரியா அதற்கு மேல் படிக்கவில்லை. அக்கடிதத்தை மடித்து அப்பால் வைத்தாள். சிறிது நேரம் அவளுக்குப் பொருமையாக இருந்தது. தலைமைத் துறவியம்மையைப் போலத் தானும் இன்னேரு மனித உயிரை அடக்கியாள ஆசைகொண்டாள். இத்தகைய எளிமையான அன்பில் வாழுவேண்டு மென்று நினைத்தாள். அகம்பாவழும் வீண் பெருமையும் கலந்ததாகிய தன்னுடைய அன்பை எளிமையும் இனிமையும் பொருந்தியதாக மாற்ற விரும்பினான். தன்னுடைய மனத்தில் ஏற்பட்ட கலக்கத்தைப் போக்குவதற்காக ஒரு பக்திமய மான புத்தகத்தை எடுத்துக்கொண்டு அதிலுள்ள சொற் களின்மீது தன் கருத்தை நிறுத்த முயன்றான். ஒரு கணம் சென்ற பிறகு அக்கடிதத்தை மீண்டும் படித்தால் நல்லது என்றும் நினைத்தாள். அதில் காணப்படும் எளிமையின் இரகசியம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க ஆவல் கொண்டாள்.

ஒரு வேலைக்காரி பின் தொடர பெபிடா உணவைக்

கையில் எடுத்துக்கொண்டு வந்தாள். தேவ தூதனைக் காண்பதுபோலத் தன் புத்தகத்தின் மேலே டோனு மேரியா பெபிடாவைப் பார்த்தாள். பெபிடா மெது வாக நடந்தாள். உணவைப் பரிமாறும்படி வேலைக்காரிக் குச் சொன்னார்.

“அம்மா, உங்களது உணவு தயாராகிவிட்டது” என்றார்

விமா நகரில் இருக்கும்போது பெபிடா பெரும்பாலும் எஜமானியுடன் இருந்து சாப்பிடுவாள்.

குழந்தாய், நீ என்னுடன் சாப்பிடப்போகிறோய் அல்லவா? . என்றார் டோனுமேரியா.

“நீங்கள் களைப்படைந்திருப்பீர்கள் என நினைத்துக் கீழ்வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டேன்”என்றார் பெபிடா.

“இவள் நம்முடன் சாப்பிட விரும்பவில்லை. என்னை அவளுக்குத் தெரியும். என்னை அவள் ஒதுக்குகிறார்” என்று டோனுமேரியா நினைக்கலானார்.

தான் தவறு செய்ததாக நினைத்துக்கொண்ட பெபிடா “நீங்கள் சாப்பிடும்பொழுது நான் ஏதாவது வாசிக்கட்டுமா” என்று கேட்டாள்.

“வேண்டாம் நீ படுக்கப்போகலாம்.”

“வந்தனீம், தாயே”

டோனுமேரியா எழுந்து சாப்பிடச் சென்றார். நாற் காலியை ஓரு கையால் பற்றிக்கொண்டு தயக்கத்தோடு சொன்னாள்: “எனதருமைக் குழந்தாய்! காலையில் நான் விமாவுக்கு ஓரு கடிதம் அனுப்பப்போகிறேன், நீயும் அனுப்பவேண்டுமானால் என் கடிதத்துடன் அனுப்பலாம்” என்றார்.

“இல்லை, நான் கடிதம் அனுப்பவில்லை; கீழே போய் அடுப்புக்காரி வந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்” என்று தயக்கமாகக் கூறினார்.

“ஆனால் என் அன்பே நீ ஒரு கடிதம் வைத்திருக்கிறேயே, மாதரே மேரியா டெல் பிலார் அவர்களுக்கு? அனுப்புகிறூயா?”

பெபிடா அடுப்பைக் கவனிப்பதுபோலப் பாவனை செய்துகொண்டிருந்தாள். டோனுமேரியா மனக்கலக் கத்துடன் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட வளாய் “நான் அதை அனுப்புவதாயில்லை; அனுப்புகிற யோசனையை மாற்றிக்கொண்டுவிட்டேன்” என்றார்.

“பெபிடா, உன்னுடைய கடிதத்தை மிகவும் விரும்புவார்கள். அக்கடிதம் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் என்பதை நான் அறிவேன்”.

பெபிடாவின் முகம் சுண்டவிட்டது. “விடுதிக் காரர் இன்றைக்குப் புதுக் கரி வரும் என்று கூறினார். நான் போய் அதைக் கொண்டுவரச் சொல்கிறேன்” என்று உரக்கக் கூறினவளாய் அந்தக் கிழவியைப் பார்த்தாள். டோனுமேரியா தன்னை அதிசயத்தோடு உற்றுப் பார்ப்பதைக் ‘கவனித்தாள். இதெல்லாம் பேசுவதற்குரிய விஷயங்களில்லை என்று நினைத்தாள். இருந்தாலும் அந்தக் கிழவி அந்த விஷயத்தை மிகப் பெரிதாகக் கருதுவதாகத் தோன்றியதால் பெபிடா கடிதத்தைப் பற்றி மேலும் கூறலானார். ‘வேண்டாம், அது மோசமான கடிதம்; நல்ல கடிதம் அல்ல.’”

டோனுமேரியா பெருமூச்சு விட்டாள். “என், என் அருமை பெபிடாவே, அது மிக அழகான கடிதம் ஆயிற்றே, என்னை நம்பு, எனக்குத் தெரியும், அது எப்படி மோசமான கடிதம் ஆகும்?” என்றார்.

பெபிடா முகத்தைச் சுளித்தாள். கடிதத்தைப்பற்றிய பேச்சை முடிப்பதற்கு என்ன சொல்லலாம் என்று யோசித்தாள். “அது துணிவில்லாத கடிதம்” என்றார்.

அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை. அக்கடி தத்தை எடுத்துக்கொண்டு தன் அறைக்குப் போனாள். அங்கு கொண்டுபோய் அதைக் கிழிப்பது காதில் விழுந் தது. தன் படுக்கையில் படுத்துக்கொண்டு இருளை உற்று நோக்கினாள். இந்த விதமாகப் பேசிவிட்டோமே என்று அவளுக்கு நிம்மதியில்லாமலிருந்தது. டோனு மேரியாவும் வியப்படைந்தவளாய் சாப்பிட உட்கார்ந்தாள்.

இதுகாறும் அவள் துணிவுடன் வாழ்ந்ததில்லை. துணிவுடன் அன்பு செலுத்தியதில்லை. இப்பொழுது அவளுடைய இதயத்தைக் கண்கள் ஊடுருவிப் பார்த் தன். அவளுடைய மந்திரத் தாயத்துகள், காப்புகள் ஜெபமாலைகள், குடிப் பழக்கம், தன் மகள் ஆகியவெல்லாம் அவள் மனக்கண்முன் வந்தன. தன் மகளுடன் தான் கொண்டுள்ள நெடுநாட் தொடர்பின் தன்மை களை எண்ணிப் பார்த்தாள். ஒருவரையொருவர் தாறு மாருகத் திட்டிக்கொண்டதும், இகழ்ந்து பேசியதாக நினைத்துக்கொண்டதும், சமய சந்தர்ப்பம் தெரியாமல் நம்பிக்கை வைத்ததும், புறக்கணித்ததும், தள்ளிவைத்து நடத்தியதும் ஆகிய காரியங்களே அத்தொடர்பில் இருந்ததை எண்ணிப் பார்த்தாள். (அன்றைக்கு அவளுக்குப் பைத்தியம் பிடித்திருந்திருக்க வேண்டும். மேஜையைத் தான் அடித்ததாக நினைத்தாள்;) ‘ஆனால் அது என்னுடைய குற்றமல்ல. சந்தர்ப்பம்தான் காரணம். அவ்வாறு வளர்க்கப்பட்டுவிட்டேன். நாளைமுதல் நான் புது வாழ்வு வாழுவேன். இனிமேல் பார். என் மகளே, இனிமேல் பார்!’ சாப்பாட்டை முடித்துவிட்டுக் கடிதம் எழுதத் தொடங்கினாள். அதைத் தனது முதற் கடிதம் எனக் கூறிக்கொண்டாள். தட்டுத்தடுமாறித் துணிவுடன் அவள் எழுதிய முதற் கடிதம் அதுவாகும்.

“ மிகப்பிரியமான வார்த்தைகளையெல்லாம் முந்திய கடிதங்களில் எழுதியிருந்தாயே; என்மீது நீ எவ்வளவுதாரம் அன்பு செலுத்துகிறோம் ” என்ற வண்ணம் இரங்கத்தக்க முறையில் தன் மகளிடம் கேட்டு எழுதினாலே என்று டோனுமேரியா வெட்கமடைந்தாள். முந்திய கடிதத்தில் என்ன எழுதினாலே என்று திட்டமாக நினைவுக்கு வரவில்லையென்றாலும், இப்பொழுது அவள் புதிதாகத் தங்குதடையின்றி எழுதினால். யாரும் இக்கடிதம் தடுமாற்றம் உள்ளதாகக் கூற வில்லை. கலைக்களஞ்சியத்தார், அன்பைப்பற்றி இறவாத சொற்கள் எழுதப்பட்டிருப்பதால் இதை முதற் ‘கொரிந்தியம்’ என்று வழங்குகிறார்கள். “ என் மகளே வாழ்நாளில் நாம் சந்திக்கிற ஆயிரக்கணக்கான மனிதர்களில்.....” என்றவாறு அக்கடிதம் செல்கிறது. அக்கடிதத்தை முடிப்பதற்குள் விடிகிற நேரமாயிற்று. வெளிக்கதவைத் திறந்தாள். ஆண்ணஸ் மலைகளுக்கு மேலாக நடசத்திரக் கூட்டங்கள் மின்னிக்கொண்டிருப்பதைக் கண்டாள். இரவு முழுதும் அவை இன்னிசை பாடிக்கொண்டிருந்தன. எனினும் அதைக் கேட்டு ரசிப்பதற்கு ஆள் கிடையாது.

எரிகிற மெழுகுவத்தியை எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்குச் சென்றாள். அங்கு உறங்கிக்கொண்டிருக்கும் பெபிடாவைப் பார்த்தாள். அவள் முகத்தில் படிந்திருந்த ஈரமான உரோமத்தை மெல்ல ஒதுக்கினாள். “இப்பொழுது எனக்கு வாழ்வு அளி, நான் மீண்டும் வாழ்வைப் புதிதாகத் தொடங்குவேனோக” என்று மெதுவாகக் கூறிக்கொண்டாள்.

இரண்டு நாட்கள் கழித்துத் திரும்ப அவர்கள் விமாவுக்குப் பயணமானார்கள். இடைவழியில் சேன் ஹாயி பாலத்தைக் கடக்கையில் அவர்களுக்கு நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட விபத்து நிகழ்ந்தது.

முன்றும் பகுதி

எஸ்துபென்

ஓருநாள் காலையில் சாந்தா மேரியா ரோஸா டிலாஸ் ரோஸாஸ் கண்ணிமாடத்தின் வாசற் கதவருகில் அநாதைக் குழந்தைகளைப் போட்டுவிட்டுச் செல்வதற் கென்று வைக்கப்பட்டிருந்த கூடையில் இரட்டைப் பிள்ளைகள் கிடந்தன. அக் குழந்தைகளுக்குப் பால் கொடுத்து வளர்ப்பவருக்குச் சொல்லி அனுப்பினார்கள். அவன் வருவதற்கு முன்பு அக்குழந்தைகளுக்குப் பேர் வைத்தாகிவிட்டது. நம்மில் பெரும்பாலோருக்கு இட்ட பெயர்தான் எப்படி பயனற்றிருக்கின்றனவோ அப்படியேதான் அவைகட்கு வைத்த பெயர்களும் பயனற்றவை யாயின. அக்குழந்தைகளிரண்டும் ஓரே மாதிரி இருந்தன. இவன் யார்? அவன் யார்? என்று எவரும் சரியானபடி அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவர்களைப் பெற்றவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கவும் வழியில்லை. குழந்தைகள் வளர்ந்தன. பெரிய பையன்கள் ஆகிவிட்டார்கள். அவர்களுடைய நிமிர்ந்த நடையையும் கலகல்ப்பின்றி அமைதியாகவும் இருந்ததைக் கண்டு அவர்கள் காஸ் டிலியன் வமிசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாமென்று ஜனங்கள் நம்பினார்கள். கண்ணிமாடத்துத் தலைமைத் துறவியம்மைதான் அந்தப் பையன்களுடைய கார்டியன் என்று கூறக்கூடிய நிலைமை யிருந்தது. தலைமைத் துறவியம்மைக்கு ஆடவர்கள் என்றால் பிடிக்

காது என்றாலும் மாண்யுவெல், எஸ்தபென் ஆகிய இரட்டையர் மீது அம்மையாருக்கு அலாதியான பிரியம் இருந்தது. மாலை நேரத்தில் அவர்களைத் தனது அறைக்குக் கூப்பிட்டனுப்புவார்கள். சமையலறையிலி ருந்து பணியாரம் கொண்டுவரச் சொல்லி அவர்களுக்குக் கூட கொடுப்பாள். பழங்குடைகளை அவர்களுக்குக் கூறுவாள். அவர்கள் பால் அவள் கொண்ட அன்பு மேலும் மேலும் வளர்ந்தது. சிற்சில சமயங்களில் அவர்களுடைய கரிய கண்களை உற்று நோக்கிக் கொண்டே யிருப்பாள். அவர்களுக்கு வயதுவந்த பிறகு என்னென்ன குணுத்திசயங்கள் காணக்கூடும் என்று யூகிக்க முற்படுவாள். அப்பையன்களுக்கு வயதாயிற்று. வாலிபப் பருவத்தை எட்டினார்கள். கண்ணிமாடத்தி லுள்ள சகோதரிகளுக்கு அதாவது தேவ சேவைக்குத் தங்களது வாழ்ந்தாட்களை ஒப்படைத்தவர்களுக்கு, அப்பையன்கள் அங்கிருப்பது அவர்களுடைய மன ஒருமைப்பாட்டைக் குலைத்துவிடுமென்று என்னைம் ஏற்பட்டது. அந்தப் பையன்கள் கண்ணிமாடத்தை விட்டு வெளியேறி அந்த ஊரிலுள்ள கோயில்களில் வேலை செய்து பிழைத்து வரலானார்கள். கோயில் பூந்தோட்டங்களில் வேலிகளை ஒழுங்காக வெட்டிவிட்டார்கள். சிலுவைகளைத் துடைத்து விளக்கினார்கள். கோயில்கள் மடங்கள் ஆகியவற்றின் சுவர்களையும் முகடுகளையும் சுத்தம் செய்தார்கள். நோயாளிகளைப் பார்ப்ப தற்குப் பாதிரியார் சென்றால் அவர் பின்னால் எஸ்தபென் அல்லது மாண்யுவெல் சாம்பிர்ராணி தூபத்தை ஏந்திச் செல்வான். விமா வாசிகள் அனைவருக்கும் இரட்டையர்களை நன்கு தெரியும்; நாள் ஆக ஆக, இரட்டையர்க்குக் கோயில் வேலைகளும் பிடிக்கவில்லை. அந்தக் காலத்தில் அமெரிக்காவில் புத்தகங்களை அச்சடிக்கும்

அச்சகங்கள் கிடையா. ஆகவே நூல்களைக் கையினால் எழுதித்தரும் எழுத்தாளர்களுக்குத் தேவை யிருந்தது. இரட்டையர்கள், எழுதும் வேலையில் ஈடுபட்டார்கள். நல்ல வருமானமும் கிடைத்தது. நடிகர்களுக்கு நாடகங்களை எழுதிக் கொடுத்தார்கள். பாமர மக்களுக்குப் பாட்டுக்கள் எழுதிக் கொடுத்தார்கள். வியாபாரிகளுக்கு விளம்பரங்களை எழுதிக் கொடுத்தார்கள். கோயிலில் பாடுகிற பாடகர்களுக்கு தோத்திரப் பாடல்களை எழுதிக் கொடுத்த வண்ணமாய் இருந்தார்கள்.

அவர்களுக்குக் குடும்பம் இல்லாததாலும், இரட்டையர்களாக இருந்ததனாலும் பெண்களால் வளர்க்கப் பட்டதனாலும், அவர்கள் எப்பொழுதும் மௌனமா யிருந்தார்கள். இருவரும் ஒரே மாதிரியான தோற்றும் உடையவர்களாக இருந்ததனால் அவர்களிடம் ஒருவித மான கூச்சமும் வெட்கமும் இருந்தது. அவர்களுடைய ஒருமைப்பாட்டைக் கண்டு ஏதாவது பேசிக் கேளி பண்ணுகிற உலகத்தில் அவர்கள் வாழவேண்டி யிருந்தது. உலகினரது ஏனான்த்தை எப்போதும் பொறுத்துக்கொண்டார்கள். பேசக் கற்றுக்கொண்ட நாளி விருந்து அவர்கள் தங்களுக்கென்று ஒரு இரகசியமான மொழியை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுடைய மொழி ஸ்பானிய மொழியை எந்த வகையிலும் சார்ந்திருக்கவில்லை. அவர்கள் மட்டும் இருக்கும் பொழுதுதான் அந்த இரகசிய மொழியில் பேசிக்கொள்வார்கள். அல்லது மிக நெருக்கடியான காலத்தில் காதோடு காதாக அம்மொழியில் பேசிக்கொள்வார்கள். விமா நகரத்து ஆர்ச்பிடீப் மொழியாராய்ச்சிக்காரரைப் போன்றிருந்தார். பேச்சு மொழிகளில் ஆராய்ச்சி செய்துவந்தார். லத்தீன் மொழியிலிருந்து ஸ்பானிஷ் மொழியிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பூர்வீக

மொழியிலும் உயிரெழுத்து மெய்யெழுத்து எவ்வாறு மாறுதல் அடைந்தன என்பதைப் பற்றி அருமையாகக் கண்டுபிடித்தார். முதுமைக் காலத்தில் பொழுது போக்குவதற்காக வேண்டி தனது ஆராய்ச்சிகளை ஏராளமான நோட்டுகளில் குறித்து வைத்திருந்தார். அந்த இரட்டையர் புதிதான ஒரு மொழி பேச்கிறார்கள் என்பதைக் கேட்டவுடனே பேனுவைத் தீட்டி வைத்துக்கொண்டு அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார். அந்தப் பையன்கள் விலை உயர்ந்த ரத்தினக் கம்பளத்தின் மேல் பாதிரியார் முன் வந்து பணிந்து நின்றார்கள். ‘ரொட்டி’ ‘பூ’ ‘நான் பார்க்கிறேன்’ ‘நான் பார்த்தேன்’ ஆகியவற்றை அவ்விரட்டையர் எவ்வாறு சொல்கிறார்கள் என்பதை அறியப் பாடுபட்டார். அந்த இடத்தில் பையன்களுக்கு மிகுந்த அச்சமாகவும் வேதனையாகவும் இருந்தது. பாதிரியார் ஏதாவது கேட்பார். பையன்கள் அதிர்ச்சியடைந்து பேச்சு இல்லாமல் நடுங்கி விடுவார்கள். கொஞ்ச நேரம் கழித்து எதையாவது உள்ள வார்கள். தன்னுடைய அந்தஸ்தைக் கண்டும் செல்வச் செழிப்பைக் கண்டும் அப்பையன்கள் அச்சமும் திகிலும் அடைகிறார்கள் என்று பாதிரியார் நினைத்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர்களுடைய மொளனத்திற்கு ஏதாவது ஆழ்ந்த காரணம் இருக்கக் கூடும் என்று நினைத்து மனவருத்தத்துடன் அவர்களைப் போகச்சொன்னார்.

அவர்களிடம் காணப்பட்ட ஒற்றுமைக்கு அறிகுறியாகவே அவர்களுடைய இரகசிய மொழியும் அமைந்திருந்தது. கிளக் சம்பக்குவா கோயிலில் டோனுமேரியா வுக்கு ஆத்மீத மாறுதல் ஏற்பட்டது. “நம்மால் ஆவதென்ன; எல்லாம் விதிவசம்” என்ற மனத்திலை அவருக்கு ஏற்பட்டது என்று சொன்னேமானால் அவ்வாறு கூறிய

தன் மூலம் நாம் அவனுடைய ஆன்மீக வளர்ச்சியை முழுதும் விளக்கிக் கூறியவர்களாகமாட்டோம். மற்ற வர்கள் பார்த்து அதிசயப்படுகிற அளவுக்கும் தாங்கள் வெட்கப்படுகிற அளவுக்கும் அவர்கள் ஒரே மாதிரியாக இருந்தார்கள். ஒருவர்க் கொருவர் இணக்கத்தோடு நடந்துகொண்டார்கள். இதற்கெல்லாம் அன்புதான் காரணமென்று ஒரு வார்த்தையில் விளக்கிவிட முடியாது. அவர்களிடையே காணப்பட்ட இணைப்பு மிக அதிசயமானது. அவர்கள் சில வார்த்தைகளே பேசிக்கொள்வார்கள். அதுவும், உணவு, உடை, தொழில் இவைகளைப் பற்றியதாகவே இருக்கும். மற்றபடி ஒருவனையொருவன் நன்றாக நேருக்குநேர் நின்று பார்க்கமாட்டான். ஒரு வனையொருவன் பார்ப்பதற்கு மனம் வராது. ஒரு காரியமாக ஊருக்குள் செல்வதென்றால் இருவரும் ஒரே தெருவழியாகச் செல்லமாட்டார்கள். முன் கூட்டியே திட்டமிட்டு வேறு வழியில் செல்லுவார்கள் என்பதில்லை. தன் னிச்சையாகவே அவ்வாறு செல்லுவார்கள். அவர்கள் ஒருவர்க்கொருவர் தேவையாக இருந்தார்கள். ஒருவனில்லாமல் மற்றவன் வாழ முடியாது. இந்தத் தேவையங்கரமான அளவில் நின்றது. புழக்கமான ஆகாயத்திலிருந்து மின்னல் தோன்றுவதைப்போல அவர்களுடைய தேவையிலிருந்து அற்புதங்கள் நிகழ்ந்தன. தன் சகோதரன் அருகில் இல்லாதிருக்கும்போதே அவன் என்ன செய்கிறான் என்பது மற்றவனுடைய மனத்தில் தெளிவாகத் தெரியும். வாழ்க்கையில் அவர்களிடையே நிகழக்கூடிய சாதாரண சம்பவம் இது. வீட்டிலிருக்கிறவனுக்கு அவனுடைய சகோதரன் அனேக தெருக்களுக்கப்பாலிருந்து வீடுநோக்கி வருவதுதெரியும்.

எழுத்துத் தொழிலும் அவர்களுக்குச் சலிப்பை அளித்தது. துறைமுகத்துக்குச் சென்று கப்பலிலிருந்து

சரக்குகளை ஏற்றுவது இறக்குவதாகிய தொழிலைச் செய்தார்கள். சிவப்பு இந்தியர்களுடன் சேர்ந்துழைப்பது பற்றி அவர்கள் வெட்கப்படவில்லை. பிறகு ஓவ்வொரு மாகாணமாக மாடுகளை ஓட்டிச் சென்றார்கள். பழங்களைப் பறிக்கும் தொழிலைப் பார்த்தார்கள். படகோட்டி ஞார்கள். இந்தக் கடினமான வேலைகளை மேற்கொண்ட தனில் அவர்களுடைய முகங்கள் சிறிது கருத்தன. நாடோடிகளைப் போலானார்கள். தலை உரோமத்தைக் கத்திரிக்காததால் கற்றை கற்றையாகச் சடை பிடித்துத் தொங்கிற்று. அவ்வாறு முகத்தில் தொங்கிய கற்றை களுக்கிடையே அவர்களுடைய கண்கள் சோகமும் ஆச்சரியமும் கலந்தனவாய் வெளிப்படும். இரட்டையர் தம் முள் நெருக்கமாக இருந்தார்களே ஒழிய மற்றபடி அவர்களுக்கு உலக மக்கள் யாவரும் வெகு தொலைவில் தள்ளி ஒதுங்கியுள்ளவர்களாகவும், விளங்கமுடியாதவர்களாகவும் இருந்தார்கள். இப்பேர்ப்பட்ட ஒற்றுமையும் மங்குகின்ற காலம் வந்தது; அதுவும் பெண்களின் மோகத் தால் ஏற்படலாயிற்று.

மீண்டும் அவர்கள் லிமா நகரத்திற்கு வந்து நாடகங்கள் எழுதித் தருகின்ற வேலையில் ஈடுபட்டார்கள். ஒருநாள் நாடகக் கொட்டகையின் மாணேஜர், கூட்டம் குறைந்திருப்பதைக் கண்டு எஸ்தபென்னையும் மாண்யுவல்லையும் சும்மா நாடகம் பார்க்கும்படி அனுமதித்தார். அங்கே கண்ட காட்சிகள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. மௌனம்தான் தாழ்வடைந்து கெட்டுப் பேச்சாகிறது என்பதும், பேச்சு, தாழ்வடைந்து கெட்டுப் பாடலாகிறது என்பதும் அவர்களுடைய கருத்து. நாடகத்தில் கேட்ட பாடல்கள் வீணையையாகவும் பயனற்றவையாகவும் தோன்றின. மேன்மை, புகழ், காதற்களல், பறவைகளைப்பற்றிய உருவகம், புராணங்கால வீரர், இலங்கை

இரத்தினங்கள் ஆகியவற்றைப் பற்றிய பாடல்களில் குறிப்பிடப்பட்டனவற்றைக் கேட்கக்கேட்க சலிப்பே ஏற்பட்டது. இலக்கியம் யாதென்றும் விளங்கவில்லை எனி னும் மேடையில் காணப்பட்ட ஒளிமிக்க மெழுகுவத்தி களையும் விலையுயர்ந்த ஆடையலங்காரங்களையும் பார்த்துக்கொண்டு பொறுமையாயிருந்தார்கள். நாடகத்தில் காட்சிகளுக்கிடையில் பெரிச்சோல் வந்து ஆடினான். அப்போது சுருக்கமான ஆடைகளை அணிந்திருந்தாள். எஸ்தபெண்ணுக்கு ஏதோ எழுத்து வேலையிருந்ததால் அந்தச்சாக்கிலே சீக்கிரம் வீட்டுக்குப் போய்விட்டான். மாண்யுவெல் அங்கேயே இருந்து நாடகத்தைப் பார்த்தான். பெரிச்சோலின் சிவப்பு நிறமான காலுறையும் (ஸ்டாக்கின்ஸ்) காலணிகளும் அவனுடைய மனத்தில் பதிந்துவிட்டன.

நாடகக் கொட்டகைக்குப் பின்புறம் அமைந்துள்ள படிக்கட்டுகள் வழியாக அவர்கள் தங்கள் கையெழுத்துப் பிரதிகளை எடுத்துக்கொண்டு எத்தனையோ தடவை ஏறி யிறங்கியிருக்கிறார்கள். அங்கே ஒரு கண்ணுடியின் முன் னல் அமர்ந்துகொண்டு தனது ஸ்டாக்கின்ஸைப் பழுது பார்த்துக்கொண்டும், நாடக டைரக்டர் வாசித்துக்காட்டும் வரிகளை மனப்பாடம் செய்வதற்காக அவற்றைக் கவனமாகக் கேட்டுக்கொண்டுமிருந்த சிடுமுஞ்சியான ஒரு பெண்ணை இதற்கு முன்பே அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அப்போது அவள் அழுக்கான ஆடைகளை அணிந்திருந்தாள். முன்பு ஒரு சமயம் அவள் அவர்களைக் கண்ணுற்று வியப்படைந்திருக்கிறார்கள். உடனே அவர்களை இழுத்து ஒருவர் பக்கத்தில் ஒருவரை உட்கார்த்திவைத்து கவனமாகவும் வேடிக்கையாகவும் இரக்க மில்லாமலும் அவர்களுடைய முகத்தை அங்குலம் அங்குலமாகக் கவனித்திருக்கிறார்கள். கடைசியில் எஸ்தபெணின்

தோளில் கையை வைத்து “இவன்தான் இளையவன்” என்று கத்தினாள். இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. இதை அந்த இரட்டையர் மறந்தே விட்டார்கள்.

இப்பொழுது மாண்யுவெலுக்குத் தன் வேலைகள் யாவும் நாடகக் கொட்டகைக்கு அருகிலிருப்பதாகவே தோன்றிற்று. இரவு நெடுநேரத்திற்குப் பிறகு அவனுடைய அறையின் சன்னலின் பக்கமாகச் சுற்றிக்கொண்டிருப்பான். (அவன் இப்பொழுதுதான், முதல் தடவையாக ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்தான் என்பதில்லை) ஆனால் அவனுடைய உறுதியும் கற்பனை சக்தியும் வலிமை யிழந்தது இப்பொழுதுதான். அவன் எளிய தன்மைகளான நன்மையை இழந்து விட்டான். காதலையும் இன்பத்தையும் அவனுல் பிரிந்து நிற்கக்கூடவில்லை. சாப்பிடுவது எவ்வளவு எளிமையான காரியம். இன்பம் அவ்வளவு எளிதான காரியமாகத் தோன்றவில்லை. இன்பம் சிக்கல்கள் பொருந்தியுள்ளதாகிவிட்டது. ஏதோ பைத்தியம் போலாகிவிட்டான். தன்னை யிழந்தான். தன்னுடைய காதலியைப் பற்றிய கணவுகள் தவிர மற்ற எல்லாவற்றையும் மறந்தான். அவனுடைய உள்வாழ்வு பெரிச்சோலைச் சுற்றி வட்டமிட்டு எரிந்துகொண்டிருந்தது. இதை அவள் அறிந்தாளானால் ஆச்சரியப்பட்டிருப்பாள். அருவருத்திருப்பாள். மாண்யுவல் காதல் கொண்டானே, அது ஏதாவது இலக்கியத்தைக் காப்பியிட்டது வந்ததல்ல. காதலைப் பற்றிக் கேள்விப்பட்டிராவிட்டால் அனேகர் காதல் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதாக பிரான்சு தேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஐம்பதாண்டுகளுக்கு முன் னால் கடுமையாகக் கூறினாரே அது மாண்யுவெலைப்பற்றிக் கூறியவையல்ல. மாண்யுவெல் படித்தது கொஞ்சமல்ல.

நாடகம் பார்க்க அவன் ஓரே ஒருதடவைதான் போயிருக்கிறுன் (அங்கே காதலைப் பக்தி யென்றல்லவா பாராட்டுகிறார்கள்!) பெரு நாட்டில் பாடப்படுகின்ற தெருப் பாடல்கள் இலட்சியப் பெண்களைப் போற்றிப் பாடுவது கிடையாது. “அவள் அழகி, பணக்காரி, அளவுக்கு மிஞ்சிய சாமர்த்தியப் பேச்சுக்காரி, வைசிராயின் அந்தரங்க மங்கை” என்று அவன் தனக்குள்ளே திரும் பத் திரும்பச் சொல்லிக்கொண்டான். அதே காரணம் களால் அவள் தனக்குக் கிட்டமாட்டாள் என்பதையும் அவன் அறிவான்; என்றாலும் அவன் அடைந்த மெல்லிய கலவரத்தையும் பரபரப்பையும் அக்காரணம் களால் தனிக்க முடியவில்லை. ஆகவே இருட்டில் மரங்களில் சாய்ந்தவாறே நின்றுன். விரல்களைக் கடித் துக்கொண்டு தன் இதயத் துடிப்புக்களைக் கேட்டுக் கொண்டு நின்றுன்.

எஸ்தபென்னுக்கோ அவனுடைய வேலைகளும் பிழைப்பும் போதுமானதாக இருந்தன. அவன் மனம் புதிய ஆசைகள் எதற்கும் ஆட்பட்டுவிடவில்லை. அவனுடைய மனம் மாண்யுவெல்லின மனத்தைப்போல் அவ்வளவு விரிவானதில்லை என்பதாகக் கருதிவிடக் கூடாது. அவன் மனம் மிகமிக எளிமையானது. இப்பொழுது அவனுக்கு ஒன்று புலனுயிற்று. ஒருவர்க்கொருவர் நிறைந்த அன்பு செலுத்தக்கூடியவர்கள் இருவர் இருந்தாலும் அவர்களுடைய அன்பின் அளவிலும் தனித்தனி வித்தியாசம் இருக்கத்தான் செய்யும் என்பதைக் கண்டான். அவர்களில் ஒருவர் மற்றவரைக் காட்டிலும் குறைந்த அன்புடையவராக இருப்பார் என்ற எண்ணம் பளிச்சென்று அவன் மனத்தில் தோன்றிற்று. அந்த அதிர்ச்சியிலிருந்து அவனுல் மீளா முடியவில்லை. இவ்வுலகில் ஓரே மாதிரியாக நல்ல

தன்மைகள் படைத்த இருவரை நாம் காணக்கூடும் கலையருள் பெற்ற இருவரைக் காணக்கூடும். அவ்வாறே அழகு வாய்ந்த இருவரையும் நாம் காணக்கூடும். ஆனால் ஓரே மாதிரியாக அன்பு செலுத்துகிற இருவரைக் காணல் அரிது. ஆகவே எஸ்தபென் மெழுகு வத்தியை ஏற்றி வைத்துக்கொண்டு விரல்களைக் கடித்த வண்ணம் தன் அறையில் உட்கார்ந்திருந்தான். மாண்யுவெல் என் மாறுவிட்டான் என்பது அவனுக்கு விளங்கவில்லை. வாழ்வு சிறிதும் அர்த்தமில்லாமல் போய்விட்டது.

ஓருநாள் மாண்யுவெல் தெருவழியே சென்றுகொண்டிருக்கும்போது ஓரு சிறு பையன் அவளைச் சந்தித்து பெரிச்சோல் உடனே அவளைப் பார்க்க விரும்புவதாகக் கூறினான். மாண்யுவெல் திரும்பி நாடகக் கொட்டகையிலுள்ள அறைக்குச் சென்றான். நிமிர்ந்து பதைபதைப் பின்றி எதையும் கவனிக்காதவனுய்க் காத்திருந்தான். பெரிச்சோல் மாண்யுவெலுக்கு ஓரு வேலை வைத்திருந்தான்.

“ நீ மற்றவர்களுக்காகக் கடிதம் எழுதுகிறுயல்லவா? எனக்காக நீ ஒரு கடிதம் எழுதவேண்டும். உள்ளே வா” என்றாள். அவன் இரண்டடி யெடுத்து முன் வைத்தான்.

நீங்கள் இருவரும் என்னை வந்து பார்ப்பதே இல்லையே? உங்களிடம் கொஞ்சமும் மரியாதை இல்லையே? நீ யார்? மாண்யுவெல்லா? எஸ்தபென்னு?

“ மாண்யுவெல் ”

“ பரவாயில்லை. நீங்கள் இருவருமே நட்புறவு இல்லாதவர்கள். நீங்கள் என்னைப் பார்க்க வருவதில்லை. மடத்தனமான வரிகளை நான் படித்துக்கொண்டு உட-

கார்ந்திருக்கிறேன். தெருவிலே சுற்றித் திரியும் வியாபாரிகள் தவிர வேறு யாரும் என்னை வந்து பார்ப் பதற்கில்லை. நான் ஒரு நாடகக்காரி என்பதுதான் காரணம்; இல்லையா?”

அவளுடைய வார்த்தைகள் ஏதும் தந்திரமானவையல்ல. எனினும் மான்யுவெலுக்கு ஒன்றும் விளங்க வில்லை. தனது நீண்ட கற்றையானதலை உரோமத்திற் கிடையே அவளை உற்றுப் பார்த்தான். தான் ஒன்றும் பேசாமல் அவளையே பேசும்படி விட்டுவிட்டான்.

“எனக்காக ஒரு கடிதம் எழுதுவதற்கு உன்னை அமர்த்திக் கொள்ளப்போகிறேன். அது ஒரு இரகசிய மான கடிதம். ஆனால் நீயோ என்னை விரும்பவில்லை போலத் தெரிகிறது. உன்னை எழுதச் சொல்வதும், அக் கடிதத்தைச் சாராயக் கடையிலிருந்துகொண்டு உரக்கப் படிப்பதும் ஒன்றுதான். அப்படிப் பார்க்கிறூயே அதற்கு என்ன அர்த்தம்? மான்யுவெல்! நீ எனது நண்பனு?

“ஆமாம் அம்மையே”

“நீ போ, எஸ்தபென்னை வரச் சொல்லு. ‘ஆமாம் அம்மையே’ என்று சொல்லுவதைக்கூட ஒரு நண்பன் போலச் சொல்லமாட்டேன் என்கிறூயே!”

“நீண்ட அமைதிக்கப்புறம் அவள் தலை நிமிர்ந்து “இன்னுமா இங்கிருக்கிறூய்? நட்பற்றவனே” என்றார்.

“நீங்கள் என்னை நம்பலாம். உங்களுக்காக நான் எந்தக் காரியத்தையும் செய்யத் தயார். நீங்கள் என்னை நம்பலாம்”

“நான் உன்னை ஒன்றே இரண்டோ கடிதங்கள் எழுதச் சொல்கிறேன் என்று வைத்துக்கொள்.

அக் கடிதங்களில் உள்ளவற்றை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று உறுதியளிக்கிறோயா? நீ எழுதிய தாக்கூடச் சொல்லாதிருப்பாயா?”

“சரி, அம்மையே”

“யார் மேல் ஆணையிடுகிறோய்? கன்னிமேரி மீது ஆணையிடுகிறோயா?”

“சரி, அம்மையே!”

“விமா நகரத்துத் திருத்தொண்டர் ரோஸ் பேரிலும் ஆணையிடுகிறோயா?”

“சரி அம்மையே”

“பேரைப்பாரு, பேரை! மான்யுவெல்! மாட்டுக்கு இருக்கிற புத்திதான் உனக்கும் இருக்கிற தென்று யாரும் நினைப்பார்கள். மான்யுவெல், உன்மேல் எனக்குக் கோபம் வருகிறது. நீ மடையனில்லை. உன்னைப்பார்த் தால் அப்படித் தெரியவில்லை. மீண்டும் ‘ஆம் அம்மையே’ என்று மாத்திரம் தயவு செய்து சொல்லாதே. மடத்தன மாக இராதே. இல்லை, நான் எஸ்தபெனுக்குச் சொல்லி யனுப்புகிறேன். பேசாமல் இருக்கிறோயே உனக்கு என்ன பண்ணுகிறது?”

இப்பொழுது மான்யுவெல் தனக்குத் தெரிந்த ஸ்பானிய மொழியைத் தடவிப்பிடித்து வெளியேயிழுத்து தேவையில்லாமல் ஊக்கத்தை வரவழைத்துச் சொல்கிறான்: “கன்னிமேரியின் பேரிலும், விமாநகரத்துத் திருத்தொண்டர் ரோஸ் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன், கடித சம்பந்தமான எல்லாவற்றையும் இரகசிய மாகன வத்திருப்பேன்.”

“எஸ்தபென்னிடம் இருந்தும் கூடவா?” என்றார் பெரிச்சோல்.

“எஸ்தபென்னிடம் இருந்தும் கூடத்தான்.”

“சரி, அது நல்லது.” எழுதுவதற்குரிய பொருள்கள் வைக்கப்பட்டிருந்த மேஜையினருகில் அவனை உட்காரச் சொன்னார். முகத்தைத் சுளித்துக்கொண்டும், உதட்டைப் பிதுக்கிக்கொண்டும் அந்த அறையில் நடந்து கொண்டே வாசகத்தைச் சொன்னார். கைகளை இடுபில் வைத்துக்கொண்டாள். போர்வையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டாள்.

அவள் சொல்கிறார் : “ மேன்மை தங்கிய பிரபுவே, தங்களுடைய கைகளை பெரிச்சோல் முத்தமிட்டுக் கொள்கிறேன். ‘வேண்டாம். வேறொரு கடிதத்தை எடு. புதி தாகத் தொடங்கு.’ மைக்கேலா வில்லகாஸ் கலைஞர், தங்களுடைய கைகளை முத்தமிட்டு வணக்கத்துடன் கூறுவதாவது, தங்களைச் சூழ்ந்திருப்பதற்கு அனுமதித் திருக்கிறீர்களே, அந்த பொருமைக்காரர்களும் பொய்யர்களுமாகிய உங்களுடைய நன்பர்களின் கொடுமைகளுக்காளாகிவிட்ட நான், இனிமேலும் தங்களுடைய சந்தேகங்களையும் பொருமையையும் சகிக்கமாட்டேன். நான் எப்பொழுதுமே தங்களுடைய நட்பைப் பெரிதாக மதித்து வந்திருக்கிறேன். உங்களுடைய நட்புக்கு விரோதமாக நான் எதுவும் செய்தது கிடையாது. நீங்களோ என்னைப்பற்றிய அவதூருகளை எளிதில் நம்புகிறீர்கள். அதற்கு என்ன செய்வதென்று எனக்கு விளங்கவில்லை. பெரிச்சோல் என அழைக்கப்படும் வில்லகாஸ் கலைஞராகிய நான் உங்களுடைய பரிசுப் பொருள்களைத் திருப்பி அனுப்புகிறேன். உங்களுடைய நம்பிக்கையை இழுந்த பிறகு அவைகளை என்னால் அனுபவிக்க இயலவில்லை.”

காமில்லா பெரிச்சோல் சிறிது நேரம் அந்த அறைக்குள் நடந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். சிந்தனையில் மூழ்கியிருந்தாள்; திடீரென்று மான்யுவெல்லைத் திரும்பிக்

கூடப் பார்க்காமல் உத்தரவிடுகிறுள்: “ வேறொரு காகி தத்தை எடு. உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா? ” “ வேறொரு தடியனை என்னிடம் அனுப்பு வதற்கு நினைக்காதே. அது பயங்கரமான சண்டையை உண்டாக்கிவிட்டது. கடவுள் உன்னைக் காப்பாராக. வெள்ளிக்கிழமை இராத்திரி. அதே இடம், அதே நேரம், எனக்கு கொஞ்ச நேரம் ஆகலாம். அந்த நரி விழித்துக் கொண்டேயிருக்கிறது—அவ்வளவுதான்.”

மான்யுவெல் எழுந்தான்.

“ நீ ஒன்றும் தப்பாக எழுதவில்லை என்று ஆணை யிடுகிறுயா? ”

“ ஆம், ஆணையிடுகிறேன்”

“ இதோ இருக்கிறது உன் பணம்.”

மான்யுவெல் பணத்தை எடுத்துக்கொண்டான்.

“ என்னுடைய பையோமாமன் தான் எனக்கு வழக் கமாகக் கடிதங்கள் எழுதுவான். அவனுக்கு இது தெரியக் கூடாது என்றுதான் உன்னை எழுதச்சொன்னேன். உன்னை இனிமேலும் கடிதம் எழுதக் கூப்பிடுவேன்; போய்வா.”

மான்யுவெல் படிக்கட்டு வழியாக இறங்கிவந்தான். நெடுநேரமாக மரங்களிடையே நின்றுன். அசையாமல் நின்றுன். அவனுல் ஒன்றும் நினைக்கவும் ஓடவில்லை.

தன்னுடைய சகோதரன் பெரிச்சோலையே சதா நினைத்துக்கொண்டிருக்கிறுன் என்பதை எஸ்தபென் அறிந்தான். மான்யுவெல் இன் னும் அவளைப் பார்க்கவில்லை என்றே நினைத்தான். அடுத்த இரண்டு மாத காலமாக ஒரு பையன் அடிக்கடிவந்து “ நீங்கள்யார்? மான்யுவெல்லா? எஸ்தபென்னு? என்று கேட்பான்;

‘எஸ்தபென்’ என்று பதிலளிக்கவும் நாடகக் கொட்டகையிலிருந்து மாண்யுவெல்லைத்தான் அழைக்கிறார்கள்என்று சொல்லிவிட்டுப் போய்விடுவான். ஏதோ எழுத்துவேலைக்காக இருக்கும் என்று எஸ்தபென் நினைத்துக்கொண்டான். ஆகையால் அவர்கள் வீட்டுக்கு ஓரிரவு வந்த ஒரு ஆளை அவன் எதிர்பார்க்கவேயில்லை.

ஒரு நாள் நள்ளிரவு எஸ்தபென் போர்வையினால் நன்றாக மூடிக்கொண்டு படுத்துவிட்டான். மாண்யுவெல் மெழுகுவத்திக்கருகில் உட்கார்ந்துகொண்டு ஏதோ செய்துகொண்டிருந்தான். மெதுவாகத் கதவைத் தட்டு கிற சத்தம் கேட்டது. மாண்யுவெல் கதவைத் திறந்தான். நன்றாக முகத்தை மூடிக்கொண்டு பதறியவண்ணம் பெரு மூச்சு விட்டுக்கொண்டு ஒரு பெண் நுழைந்தாள். உடனே முகமூடியை அகற்றி விட்டு அவசரமாகச் சொன்னாள்: ‘சீக்கிரம் மையையும் காகிதத்தையும் எடு. நீதானே, மாண்யுவெல், இல்லையா, எனக்காக உடனே கடிதம் எழுது.’

கட்டிலின் ஓரத்திலிருந்து தன்னைக் கவனித்துக் கொண்டிருந்த கணக்கை அவள் பார்த்தாள். “நீ என்னை மன்னிக்க வேண்டும். நேரமாகி விட்டதென்பதை நான் அறிவேன். இருந்தாலும் நான் அவசியம் வரவேண்டியதாயிற்று” என்று கூறிவிட்டு மாண்யுவெலைப் பார்த்து அவன் காதில் சொன்னான்: “இதை எழுது; பெரிச்சோலாகிய எனக்குக்குறிப்பிட்ட இடத்தில் காத்துக் கொண்டிருப்பது பழக்கமில்லை. ‘எழுதிவிட்டாயா’ நீயோ மாட்டுச் சண்டை போடுகிறவன். உன்னைக் காட்டிலும் கெட்டிக்காரர்கள் இருக்கிறார்கள் இந்த ஊரிலேயே. நான் பாதிக் காஸ்டிலியன் இனத்தைச் சேர்ந்தவள். என்னைக் காட்டிலும் சிறந்த நடிகைகள் கிடையாது. நான் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கும்படி செய்ய

உன்னால் இயலாது; வெற்றி எனக்குத்தான். மாட்டுடன் சண்டை போடுகிறவனைப் போல அவ்வளவு சீக்கிரம் ஓரு நடிகை மூப்பு அடைவதில்லை”

குனிந்தவளாய்த் தனது சகோதரனின் காதிலே எதையோ இரகசியமாகப் பெரிச்சோல் கூறுவதைக்கண்ட எஸ்தபென்னுக்கு, அவர்களிடையே ஏதோ நட்புறவு ஏற்பட்டு விட்டதென்பதற்கு இதுவே கண்கண்ட ஆதாரமெனத் தீர்மானித்து விட்டான். தனக்கு உலகில் இனிமேல் இடமில்லை என்று நினைத்தான். தான் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து குறுகித் தேவையற்றுப் போவதாகத் தோன்றிற்று. காதலின் ஊமை நாடகத்தைக் கண்டான். மீண்டும் ஓரு முறை சுவர்க்கத்தில் தான் நுழைய முடியாதவாறு அதன் கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன என்று நினைத்தான். சுவரை நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

கடிதத்தை எழுதி முடித்தவுடன் பெரிச்சோல் அதை எடுத்துக்கொண்டாள். கூலிப் பணத்தை மேஜை மீது வைத்தாள்; தனது ஆடைகளும் நகைகளும் கல கல வென ஓலிக்க, கடைசியாகச் சொன்ன வார்த்தைகளை முனு முனுத்துக்கொண்டு அந்த அறையைவிட்டு வெளியேறினான். வாசல் வரைக்குச் சென்ற மான்யுவெல் தன் இருக்கைக்கு வந்து உட்கார்ந்தான். முழங்கையை முழங்காலில் ஊன்றி உள்ளங்கைகளைக் காதுகளுக்கு மேலே உயர்த்தினான். அவளை மனத்துள் தொழுதான். வேறு எண்ணங்கள் மனத்திலே தோன்றுவதைத் தடை செய்வதற்காக மந்திரங்களைச் சொல்வதைப் போல “நான் அவளைக் கும்பிடுகிறேன்” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டான்.

தன் மனத்தில் தோன்றிய மற்ற எண்ணங்களை வெளியேற்றினான். வாய் மாத்திரம் ஓரு பாட்டை முனு

முனுத்துக் கொண்டேயிருந்தது. வேறு எண்ணங்களின்றி யிருந்ததனால் அவனுடைய மனம் எஸ்தபென் இருப்பதை உணர்ந்தது. நிழல்களிலிருந்து வெளிவரும் ஒரு குரல் ஏதோ சொல்லுவது போலத் தோன்றிற்று. அக்குரல் “மான்யுவெல்! இங்கிருக்காதே;போ; அவளுடன் போ. சந்தோஷமாக யிருக்கலாம். இந்த உலகில் நாம் எல்லோரும் வாழ இடமிருக்கிறது.” என்று கூறியது. இச்சம்பவம் முதலில் மனத் தோற்றமாக இருந்து பிறகு உண்மை போலவே தென்பட்டது. எஸ்தபென் தன்னை விட்டுப் பிரிந்து நெடுந்தூரத்துக்கப்பால் போவது போல வும் தோன்றிற்று. இந்த மனக் காட்சிகளால் பயந்து விட்டான். தன் சகோதரன் தன்னைவிட்டுப் பிரிந்து போகிறான் என்ற அச்சம் பெரிதாகும் போது மற்றப் பிடிப்புக்களும் உறவுகளும் வெறும் மாயை போலவும் காய்ச்சல் மிகுவதினால் ஏற்படும் கனவு போலவும் காணப்பட்டது. தலைமைத் துறவியம்மையும் பெரிச் சோலும் கூட வெறும் மாயத் தோற்றங்களாயினர்.

மான்யுவெல்லால் எஸ்தபென் னுடைய துயரத்தைத் துயரமென்று உணர முடிகிறது. “என்னை ஏற்றுக்கொள் அல்லது பெரிச்சோலை ஏற்றுக் கொள்” என்று எஸ்தபென் வருந்திக் கூறுவது போன்று அவனுக்குத் தோன்றியது. அவனுடைய துயரைத் தீர்ப்பதற்கு எவ்விதத் தியாகத்தையும் செய்வதென்று தீர்மானித்து அவ்வாறே செய்தான். தன்னால் எதை அடைய முடியாதோ அதையும், எதைத் தன்னிடம் கொண்டிருப்பதால் சங்கடம் அல்லது துன்பம் ஏற்படுமோ அதையும் தவிர, மற்ற யாவற்றையும் தியாகம் செய்தான். மான்யுவெல் மீது குற்றம் சாட்டுவதற்கு ஒன்றும் கிடையாது என்பது நிச்சயம். மான்யுவெல் மீது எஸ்தபென் னுக்குப் பொருமையா? அதுவுமில்லை. இதற்கு முன்பு அவர்கள்

செய்த எந்த காரியத்தினாலும் ஒருவர்மீதொருவர் கொண்ட அன்புவிசுவாசம் குறைந்தது கிடையாது. இப்பொழுது ஏற்பட்ட மனவேற்றுமைக்குக் காரணம் இது தான். ஒருவனுடையஇதயம்சிறிதுவிசாலமாக இருந்தது. அங்கே கற்பணையில் பிறந்த ஒரு மோகம் இடம் பெற்றது. மற்றெருகு இதயத்தில் அதற்கு இடமில்லை. இதுதான் விஷயம். மாண்யுவெல்லால் இதை உணரமுடியவில்லை. தகுந்த காரணமில்லாமல் எஸ்தபென் தன்னைக் குற்றம் சாட்டுவதாக நினைத்தான். எஸ்தபென் வேதனைப்படு வதையும் அறிந்தான். தன் சகோதரன் தன்னுடன் கொண்ட மனப் பிணிப்பிலிருந்து விடுபட்டுத் தன்னைப் பிரிந்து நெடுந்தூரம் போய்க் கொண்டிருப்பது போல் தென்பட்டது. அவன் நெஞ்சு படபடத்தது. என்ன செய்தாகிலும் சகோதரனை விட்டு விடாமல் பிடித்தனைத் துக் கொள்வதற்கு வழிகாண முயன்றுன். உடனே ஒரே வீச்சில் மனத் தயக்கமின்றி தன் இதய பீடத்திலிருந்து பெரிச்சோலை அப்புறப்படுத்தினான்.

மெழுகுவத்தியை அஜைத்துவிட்டுப் படுக்கையில் சாய்ந்தான். அவனது உடல் நடுங்கிற்று. அலட்சியமாகச் சொல்லுவது போல அவன் சத்தமிட்டு “சரி, இதுதான் நான் அவளுக்கு எழுதிய கடைசிக் கடிதம். வேறு எங்காவது போய் வேறெருநு பரத்தையனை அவன் பார்த்துக் கொள்ளாட்டும். இனிமேல் அவன் வந்தாலும் சரி அல்லது யாராவது ஆஜை அனுப்பினாலும் சரி நான் அவளுக்காகக் கடிதம் எழுதமாட்டேன் என்று சொல்லிவிடு. நான் இப்பொழுது எழுதியதுதான் கடைசிக் கடிதம்” என்று கூறிக்கொண்டு மாலைப் பிரார்த்தனைப் பாடலை உரக்கச் சொன்னான். சொல்லி முடிக்கின்ற தறுவாயில் எஸ்தபென் எழுந்திருந்து மெழுகுவத்தியை ஏற்றுவதைக் கண்டான். மான்யெயுவல்

அவளை நோக்கி “என்ன விஷயம் ?” என்று கேட்டான். “நான் வெளியே உலாவப்போகிறேன்” என்று கவலை யோடு எஸ்தபென் சொன்னான். இடுப்புக் கச்சையை இருக்கிக் கட்டினான். ஒருகணம் பொறுத்து வெகுண்ட வன்போல “நீ இப்பொழுது சொன்னதெல்லாம் சொல்லத் தேவையில்லையே; நீ அவளுக்காகக் கடிதங்களை எழுதினால் என்ன? எழுதாவிட்டால் என்ன? அதைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. எனக்காக நீ ஏன் மாறவேண்டும்? உன்னுடைய செயல்களுக்கும் எனக்கும் எவ்வித சங்காத்தமும் கிடையாது” என்றான்.

“முட்டாள்! படுக்கப் போ, அட கடவுளே, எஸ்தபென், நீ என்ன முட்டாளாக இருக்கிறோய், நான் சொன்ன சொற்கள் உன்னைக் கருதித்தான் என்று ஏன் நினைத்துக்கொள்கிறோய்? அவளுடைய சங்காத்தம் போதுமென்றிருக்கிறது. என் சொல்லிலே உனக்கு நம்பிக்கையில்லையா? அவளுக்காக அந்தக் கீழ்த்தர மான கடிதங்களை எழுதிச் சம்பாதிக்க ஆசைப்படுகிறேன் என்று நீ நினைக்கிறோயா?”

“அதெல்லாம் சரி, நீ அவள் மீது ஆசையாயிருக்கிறோய், எனக்காக உன் மனத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை.”

“அவள் மீது ஆசையாயிருக்கிறேன்? உனக்கென்ன பைத்தியமா, எஸ்தபென்? நான் எப்படி அவளை அடைய முடியும்? என் னு லே முடி கிற காரியமா அது? அப்படி முடிகிற காரியமாக இருந்தால் இந்தக் கடிதங்களை என்னை எழுதச் சொல்வாளா? கடிதங்களை எழுதிய பிறகு ஒவ்வொரு தடவையும் இப்படிக் கூலி கொடுப்பாளா? உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது எஸ்தபென். அவ்வளவுதான்.”

நீண்ட நேர அமைதி. எஸ்தபென் படுக்கப் போக வில்லை. அறையின் நடுவிலிருந்த விளக்கினருகில் போய் உட்கார்ந்தான். மேஜையின் ஓரத்தில் மெது வாகத் தட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

“முட்டாள், படுக்கப்போ” என்று மாண்யுவெல் உரக்கக் கத்தினான். படுக்கையிலிருந்தபடி முழங்கையை ஊன்றித் தலையைத் தூக்கினான். இதுவரை அவர்கள் தங்களது இரகசிய மொழியில் பேசிக்கொண்டார்கள். மாண்யுவெலின் மன வேதனை அவனுடைய கோபத் திற்கு அதிக வெம்மையைக் கொடுத்தது. “எனக்கொன்றும் வந்துவிடவில்லை. சரியாகத்தானிருக்கிறேன்” என்றான்.

“நான் படுக்க முடியாது; வெளியே உலாவப் போகிறேன்” என்று கூறிக்கொண்டு எஸ்தபென் தன் சட்டையை எடுத்தான்.

“நீ இப்பொழுது போக முடியாது. மனி இரண்டாகிவிட்டது. வெளியே மழை பெய்துகொண்டிருக்கிறது. வெளியே சென்று மனிக்கணக்காக உன்னால் உலவ முடியாது. இதோ பார், எஸ்தபென், அப்படிப் பட்ட காரியங்கள் எதுவும் இனிமேல் செய்யமாட்டேன் என்று சுத்தியம் செய்கிறேன். நான் அவள் மீது ஆசை கொள்ளவில்லை; என்னமேர கொஞ்ச நாள் அப்படி யிருந்தேன்.”

இதற்குள்ளாக எஸ்தபென் திறந்திருந்த வாசலில் வந்து இருட்டில் நின்றான். நம்முடைய வாழ்நாளில் மிகப் பெரிய சபதத்தைச் சொல்லும்போது எப்படி முன்பின் வழக்கத்திலில்லாத குரலில் சொல்லுவோமோ அப்படிப்பட்ட குரலில் “நான் உனக்கு இடையூருக இருக்கிறேன்” என்று கூறிவிட்டு வெளியே போவ தற்குத் திரும்பினான்.

மான்யுவெல் படுக்கையை விட்டுக் குதித்தான். அவனுடைய மண்டைக்குள் பெரிய இரைச்சலும் சத்தமுமாகக் கேட்பது போலிருந்தது. அதில் ஒரு குரல்: “எஸ்தபென் உன்னை விட்டுப் போகிறேன். இனி அவன் திரும்பி வரப் போவதில்லை. நீ என்றென்றும் தனியாக இருக்க வேண்டியதுதான்” என்று உரக்கக்கூவிற்று. “கடவுள் பேரால், கடவுள் பேரால் கேட்டுக் கொள்கிறேன், எஸ்தபென், திரும்பி வந்துவிடு” என்றான்.

எஸ்தபென் திரும்பி வந்து படுத்துக்கொண்டான். அதைப் பற்றிப் பலவாரங்களாக அவர்கள் பேசக் கிடையாது. மறுநாட் காலையிலேயே மான்யுவெல் தனது முடிவைத் தெரிவிக்கிற சந்தர்ப்பத்தைப் பெற்றுன். பெரிச்சோலினிடமிருந்து ஒரு தூதன் வந்தான்.

தான் இனிமேல் அவனுடைய கடிதங்களை எழுத முடியாதென்று கடுமையாகக் கூறி அனுப்பிவிட்டான்.

ஒரு நாள் மாலையில் ஒரு கூர்மையான உலோகத்தகடு மான்யுவெல்லின் முழங்கால் சதையைக் கிழித்து விட்டது. இந்தச் சகோதரர்கள் நோய் வந்து இது வரை ஒரு நாளாவது படுக்கையில் கிடந்தது கிடையாது. மான்யுவெல்லின் கால் வீங்கி விட்டது. வலி அலை போலப் பொங்குவதும் வடிவதுமாக இருந்தது. எஸ்தபென் அவனாகுகில் உட்கார்ந்து அவனை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். அதிகமான நோயு எப்படி யிருக்கக்கூடும் என்பதை ஊகித்தறிந்துகொள்ள முயன்றான். முன் ஒருநாள் நள்ளிரவில் தெருவுழியே செல்லும்பொழுது ஒரு விளம்பரப் பலகை யொன்றைப் பார்த்ததாக மான்யுவெலுக்கு நினைவு வந்தது. முடி வெட்டுகிற ஒருவர் ரண சிகிச்சையும் செய்வார் என்று

அதில் குறிக்கப்பட்டிருந்தது அவனுக்கு நினைவு வந்தது. எஸ்தபென் அவரைக் கூட்டிக்கொண்டுவர ஓடோடிச் சென்றுள். வீட்டை அடைந்து கதவைத் தட்டினான். உடனே ஒரு மாது சன்னல் வழியே தலையை நீட்டித் தன் கணவர் மறுநாட்ட காலையில்தான் வருவார் என்று கூறினான். காலையில் டாக்டர் வந்து பார்த்துவிட்டால் எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்று அவ் இரட்டையர்கள் சொல்லிக்கொண்டார்கள். அவர் வந்து ஏதாவது செய்வார். இரண்டொரு நாட்களில் புண் ஆறிவிடும்; அதன் பிறகு மாண்யுவெல் முன்போல சுற்றித்திரியலாம். ஒரு நாளில் குணமானாலும் ஆகும்; ஒரு நாள் கூட அதிகம்.

பரிகாரி வந்தார். பலவிதமான கஷாயங்களும் களிம்புகளும் ஏழுதிக் கொடுத்தார். ரணங்கொண்ட காலில் ஈரத்துணியை ஓவ்வொரு மணி நேரமும் வைக்க வேண்டுமென்று எஸ்தபென்னிடம் அப் பரிகாரி சொன்னார். அவர் சென்ற பிறகு வலி யிறங்குகிறதா என்று இரண்டு சகோதரர்களும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மருத்துவக் கலை செய்யப்போகிற அற்புத நிகழ்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டு இருவரும் ஒருவர் முகத்தை ஓருவர் மாறிப் மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வலி மேலும் மேலும் அதிகமாயிற்று. ஓவ்வொரு மணி நேரமும் எஸ்தபென் ஈரத் துணியைக் கொண்டுவந்து புண்ணின் மேல் வைத்துக் கட்டினான். அதைக் கட்டுகிற நேரத்தில்தான் வலி பொறுக்க முடியாத அளவுக்கு அதிகமாகிறது என்பதைக் கண்டார்கள். எவ்வளவோ கட்டுப்படுத்திப் பார்த்தாலும் அவனுல் வலியைப் பொறு த்துக்கொள்ள முடியவில்லை. மாண்யுவெல் வலிதாளமாட்டாமல் அலறினான்; கத்தி னான்; படுக்கையில் முட்டி மோதினான். இரவு வந்தது.

எஸ்தபென் கலங்காமல் பக்கத்திலிருந்து கவனித்தான். பணிவிடை செய்தான். மணி ஒன்பது, பத்து, பதினேன் ரூயிற்று. கோவில் கோபுரங்களிலிருந்த கடிகாரங்கள் இனிய நாதத்தில் மணியைத் தெரிவித்தன. ஈரத்துணி யைக் காலுக்கு வைத்துக் கட்டுகிற நேரம் வரும். ஈரத் துணியைக் கட்ட வேண்டாமென்று கெஞ்சி மன்றாடு வான். அதைக் கட்டும்போது தனக்கு யாதொரு உணர்ச்சியும் ஏற்படவில்லையே என்று பொய் சொல்லி ஏமாற்றப்பார்ப்பான். ஆனால் எஸ்தபெனின் இதயம் வேதனையினால் வெடித்துவிடும் போலிருந்தது. அவனுடைய உதடுகளோ வேதனையை வெளிக் காட்டாது இரும்பு போல இறுக முடிக்கொண்டிருந்தன. மாண்யுவெளின் புண்ணின் மீது ஈரத் துணியை இறுக்க கட்டி விடுவான். மாண்யுவெல் கொஞ்சம் கொஞ்சமாக உணர்விழந்து புலம்பலுற்றார்கள். உணர்வுடனிருக்கும் போது சொல்லமாட்டாத விஷயங்களை யெல்லாம் இப்பொழுது ஒன்றுக்கு பத்தாகப் புலம்பலுற்றார்கள்.

இரவு இரண்டு மணி யிருக்கும். முற்றிலும் அறி விழந்து பெருஞ்சின முண்டவனுயிப் படுக்கையிலிருந்து தாவித் தரையில் மண்டையை மோதிக்கொண்டான். எஸ்தபென்னை நோக்கி, “கடவுள் உன்னைக் கொடிய நரகத்தில் தள்ளட்டும். ஆயிரம் பிசாசகள் கூடி எந்த நேரமும் உன்னை வதை செய்யட்டும். கடவுள் உனது ஆன்மாவைச் சபிப்பாராக; நான் சொல்வது உன் காதில் விழுகிறதா?” என்றார்கள். எஸ்தபென் அஞ்சி நடுங்கி அறையின் சுவரில் சாய்ந்தான். அவனுடைய வாயும் கணக்ஞம் அகலத்திற்கும் அதை விட்டு விடுவது அன்மாவைக் கடவுள் என்றென்றும் காப்பாராக. நான் சொல்வது உன் காதில் விழுகிறதா? எனக்கும் எனக்கு உரிமையான பொருளுக்கு

கும் இடையில் வந்து குறுக்கிட்டாயே, நீ நாசமாய்ப் போக; அவள் என்னுடையவள்; நான் சொல்வது உனக்குக் கேட்கிறதா? உனக்கு என்ன உரிமை ..” என்று கூவினவனுய்ப் பெரிச்சோலை வருணிக்கத் தொடங்கினான்.

இந்தப் புலம்பல்கள் மனிக்கொருதடவை நிகழ்ந்தன. தன் சகோதரன் புத்தி யிழந்து புலம்புகிறான் என்பதை அறிவதற்கு எஸ்தபெனுக்கு சற்று நேரம் பிடித்தது. சில நிமிஷநேரம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய பக்தி விசவாசம் அவனுக்கு ஆழுத லளித்தது. பிறகு பழையபடி அறைக்குள் வந்து தலை குனிந்து தனது கடமைகளைச் செய்வான்.

விடிந்தவுடன் மான்யுவெலுக்குப் புத்தி தெளிவடையும்; எந்த நோய்தான் காலை நேரத்தில் தணிந்துவிட்டது போல் காணப்படாதிருக்கிறது? நோய் தணிந்த அப்படிப்பட்ட நேரத்திலே மான்யுவெல் அமைதியாகச் சொன்னதாவது : -

“கடவுளின் மகனே, எஸ்தபென், இப்பொழுது குணமாகத் தெரிகிறது. ஈரத்துணிகள் நல்லவைதான். நாளைக்கு எனக்கு முற்றிலும் குணமாகிவிடும். நான் எழுந்து என் வேலைகளைப் பார்க்கமுடியும். நீ சில நாட்களாக உறங்கவில்லையே; இனிமேல் நான் உனக்கு எந்தவிதமான தொல்லையும் தரமாட்டேன்.”

“முட்டாளே எனக்கு ஒரு தொல்லையும் இல்லையே.”

“ஈரத்துணியை நீ கொண்டு வந்தபோது நான் தடுப்பதை யெல்லாம் நீ அவ்வளவாகப் பொருட்படுத்தக் கூடாது.”

நீண்ட நேரமாக அமைதி. கடைசியில் எஸ்தபென் மெதுவாக, “பெரிச்சோலைக்குச் சொல்லியனுப்பினால்

நன்றாயிருக்கு மென்று நினைக்கிறேன். இல்லையா? சும்மா சில நிமிட நேரம் வந்து போன்றும் போதும்... அதாவது...”

“அவளையா? நீ இன்னுமா அவளைப் பற்றி நினைத் துக்கொண்டிருக்கிறோய்? எக்காரணத்தைக் கொண்டும் அவள் இங்கு வரக்கூடாது, கூடாது.”

எஸ்தபென்னுக்கு மனது நிம்மதியாக இல்லை. தனது உயிரின் அடிவேரிலிருந்து சில சொற்களை எடுத்துச் சொன்னான். “மாண்யுவெல், உனக்கும் பெரிச்சோ வுக்கும் இடையே நான் குறுக்கிட்டதாக நீ இன்னும் நினைக்கிறோய்வா? நீ அவளை விரும்புவதால் எனக்கு எவ்வித மோசமும் நேரப்போவதில்லை. சத்தியமாகச் சொல்கிறேன், நீ அவருடன் ஒடிப்போயிருந்தால்கூட அதுவே எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்.”

“நீ எதற்காக அந்தப் பேச்சை எடுக்கிறோய்? கடவுள் பேரில் ஆணையிட்டுச் சொல்கிறேன். நான் அதைப் பற்றி நினைக்கவே இல்லை. அவளால் எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. எஸ்தபென் நீ எப்பொழுது அவளை மறக்கப்போகிறோய்? நல்ல வேளை. நிலைமை யொன்றும் மாருமல் அப்படியே யிருக்கிற தென்று மகிழ்கிறேன். நிலைமையை மாற்றிப் பழையபடி ஏதாவது உண்டாக்கவேண்டு மென்று நீ சொல்லும் போது எனக்குக் கோபம் உண்டாகிறது.”

“மாண்யுவெல், நான் பழையபடி அதைப் பற்றிப் பேசப்போவதில்லை. ஈரத்துணி மேல் உனக்குக் கோபம் வருகிறதே, அப்போது நீ என்னை அதிகமாகக் கோபித்துக்கொள்கிறோய். அப்போது நீ அவளைப் பற்றிச் சொல்கிறோய்...”

“இங்கே பார், அந்தச் சமயத்தில் நான் சொல்லு

கிற சொற்களுக்கு என் மீது பொறுப்பு வைக்காதே. புண்ணின் வேதனையைத் தாங்கமாட்டாமல் அப்படிச் சொல்லி யிருக்கிறேன்.”

“அப்படி யென்றால் நான் உண்மையாகவே நரகத் துக்குப் போகவேண்டுமென்று நீ சபிக்கவில்லையா? உனக்கும் பெரிச்சோலுக்கும் இடையில் நான் குறுக்கிடுவது போல் தோன்றுவது உண்மையில்லையா?”

“உண்ணோச் சபிததேனு? என் இப்படி யெல்லாம் சொல்கிறூய்? எஸ்தபென், உனக்குப் புத்திக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. நீயாகக் கற்பனை செய்துகொள்கிறூய். உறக்கமில்லாமலிருந்திருக்கிறூய் அல்லவா! எஸ்தபென், நான் உனக்குப் பெரும் தொந்தரவாக இருந்திருக்கிறேன். என்னால் உனக்கு உடல் நலம் கெட்டுவிட்டது. இனிமேல் நான் உனக்கு அதிகத் தொந்தரவுகள் தரமாட்டேன். எனது சொத்து, சுகம் எல்லாம் நீதானே? அப்படியிருக்கும்போது நான் என் உண்ணோச் சபிக்கிறேன்? இதை உணர்ந்துகொள். அந்த ஈரத் துணிகளைக் காலில் வைக்கும்போது நான் என் வசமிழந்து விடுகிறேன். நான் இப்படி யெல்லாம் திட்டினதை அப்படியே மறந்துவிடு. திரும்பவும் நினைக்காதே. இதோ மறுபடியும் துணியை வைக்கிற நேரம் வந்துவிட்டது. வை. நான் ஒரு வார்த்தையும் சொல்லமாட்டேன்.”

“இல்லை, மான்யுவெல், இந்தத் தடவை துணியை இலேசாக நனைக்கிறேன். உனக்கு வலிக்காது. மிக இலேசாக நனைக்கிறேன்.”

“எனக்குக் குணமாக வேண்டும். எஸ்தபென், எனக்குச் சீக்கிரம் குணமாக வேண்டும். ஈரத்துணி களை வை. இரு, ஒரு நிமிஷம் பொறு. சிலுவையை

என்னிடம் கொடு ; இயேசுநாதரின் இரத்தத்தின் மேலாணை ! அவரது திருமேனி மேல் ஆணை ! நான் ஏதாவது சினந்து சொன்னால் அவை நான் வேண்டு மென்றே சொல்கிற வார்த்தைகளில்லை. புண்வலி தாங்க மாட்டாமல் சொல்லுகிற அறிவற்ற வார்த்தைகள் அவை. கடவுளே, என்னைச் சீக்கிரம் குணப்படுத்தும், ஆமென். சரி, இந்தா, சிலுவையை வைத்துவிடு. இதோ தயாராகிவிட்டேன்.”

“இதோ பார், மான்யுவெல், இது ஓன்றும் துன் புறுத்தாது. ஒரே ஒரு தடவை மெதுவாக வைக்கிறேன். இது உனக்குக் குணமுண்டாக்கும். ஓன்றும் குதியாட்டம் போடாதே.”

“எப்படியும் எனக்குக் குணமாகி விடவேண்டும். டாக்டர் இதைப் போடவேண்டும் என்று சொல்லி யிருக்கிறார்கள்வா ? நான் ஒரு வார்த்தைக்கூட எதிர்த்துச் சொல்லமாட்டேன், எஸ்துபென்.”

மீண்டும் பழைய கதைதான்.

இரண்டாம் நாள் இரவு அடுத்த அறையிலிருந்த ஒரு பரத்தை இவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கோபமடைந்தவளாய் சுவரை உடை உடையென்று உடைத்தாள். மற்றொரு பக்கத்து அறையிலிருந்து ஒரு பாதிரி வெளியே வந்து கதவை உடைத்தார். அந்த வீட்டில் குடியிருப்போர் எல்லோரும் திரண்டு இவர்களது அறைக்கு முன்னால் கூடியிட்டார்கள். அந்த விடுதியின் சொந்தக்காரர் எல்லோரையும் அமர்த்தி மறுநாட்ட காலையில் அந்த இரட்டையரைத் தெருவிலே விரட்டியடித்து விடுவதாக வாக்களித்தார். எஸ்துபென் கையில் மெழுகுவத்தி விளக்குடன் அவர்களுக்கு நடுவில் இருந்து அவர்கள் திட்டுகிறமட்டும் திட்டட்டும்

என்று நிற்பான். அவர்கள் திட்டி முடிந்தபின் தன் சகோதரன் வலி தாங்க முடியாமல் அலறும்போது அவனது வாயைத் தன் கைகளால் பொத்தி அமர்த்து வான். இந்தச் செய்கை மாண்யுவெலுக்கு அதிகக் கோபத்தை உண்டாக்கும். இரவு முழுவதும் உள்ளிக் கொண்டு திட்டுவான்.

மூன்றும் நாளிரவு எஸ்தபென் பாதிரியாருக்குச் சொல்லி அனுப்பினேன். பாதிரியார் வந்து அவனது பாவங்களை மன்னித்து இறுதி ஆசிகளைக் கூறினார். மாண்யுவெல் மாண்டான்.

அதன் பிறகு எஸ்தபென் அந்தக் கட்டடத்துக்கு அருகில் வர மறுத்தான். எங்காவது தள்ளிப் போவான். பிறகு திரும்பி வருவான். அந்த விடுதியைச் சுற்றிக் கொண்டிருப்பான். தன் சகோதரன் இறந்து கிடக்கிற இடத்துக்கு அருகாமையிலுள்ள இரண்டு தெருக்களின் வழியே போகிறவர்களையும் வருகிறவர்களையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். அவனிருந்த விடுதியின் சொந்தக்காரர், எவ்வளவோ கூப்பிட்டுப் பார்த்தும் அவன் அந்த அறைக்கு வர மறுத்துவிட்டதால், இவர்களைத் தலைமைத் துறவியம்மைதான் வளர்த்தவர்கள் என்பதை அறிந்து அவனுக்குச் சொல்லியனுப்பினார். அந்த அம்மையார் வந்து செய்யவேண்டிய காரியங்களை முறையாகச் செய்தாள். தெருக்கோடிக்குப் போய் அங்கே நின்று கொண்டிருந்த எஸ்தபென்னிடம் பேசினாள். அவள் தன்னிடம் அனுகுவதைக் கண்டான். ஆசையும் அவநம்பிக்கையும் கலந்த மனத்தோடு அவளை பார்த்தான். தன் அருகில் வந்து நிற்பதைக் கண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு நெடுந்தூரத்தில் பார்வையைச் செலுத்தினான்.

“நீ எனக்கு உதவி செய்யவேண்டு மென்று விரும்புகிறேன். கூடவந்து உன் சகோதரனைப் பார்க்க மாட்டாயா? கூடவந்து எனக்கு உதவி செய்ய மாட்டாயா?”

“முடியாது.”

“நீ எனக்கு உதவி செய்யமாட்டாயா!” நெடு நேரமாகப் பேச்சு ஓன்றுமில்லை. இவ்வாறு உதவியற்ற நிலையில் நின்றுகொண்டிருக்கும் பொழுது பல ஆண்டு கட்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் அவன் மனத்தில் பளிச்சென்று தோன்றியது. அந்த இரட்டையருக்கு வயது பதினெட்டு நிருக்கலாம். இயேசுநாதர் சிறுவையில் அறையப்பட்ட கதையை அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தப் பையன்களுடைய கவலை படிந்த கண்கள் அவருடைய உதடுகளை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தன. அப்பொழுது திடீ ரென்று “எஸ்தபெனும் நானும் அங்கு இருந்திருந்தால் அதை நாங்கள் தடுத்திருப்போம்,” என்று மான்யுவெல் கூறினான். இச்சம்பவம் அவள் மனத்தில் தோன்றி மறைந்தது.

“சரி, நீ இப்பொழுது உதவி செய்யாவிட்டாலும் நீ யார் என்றாவது சொல்லமாட்டாயா?”

“மான்யுவெல்” என்றான் எஸ்தபென்.

“சிறிது நேரத்திற்காவது என்னுடன் வந்து உட்காரமாட்டாயா, மான்யுவெல்?”

நீண்ட அமைதிக்குப் பிறகு ‘முடியாது’ என்றான். “மான்யுவெல், எனது அருமை மான்யுவெல், நீ சிறு பிள்ளையாக இருந்தபோது எனக்காக நீ எவ்வளவு வேலைகளைச் செய்திருக்கிறோய், நினைவிருக்கிறதா? ஊருக்குள்ளே சென்று சிறு காரியங்களைப் பார்த்துவிட்டு

வருவதற்கு நீ எப்பொழுதுமே தயாராக இருப்பாயே; நான் நோயுற்றிருக்கும் போது சமையற்காரியிடம் சொல்லி நீயே என் உணவைக் கொண்டு வந்தா யல்லவா? ”(துறவியம்மை தவிர வேரெருத்தியாக இருந்தால் “நான் உனக்காக எவ்வளவு பாடுபட்டேன்” என்று சொல்லியிருப்பாள்)

“ஆம், மாண்யுவெல், நானுந்தான் ஒரு தடவை இழவையடைந்திருக்கிறேன் ... அவர்களைக் கடவுள் அழைத்துக்கொண்டார்....” என்றால் தலைமைத் துறவியம்மை. இவ்வார்த்தைகளால் பலன் ஒன்றும் ஏற்படவில்லை. ஒன்றும் தோன்றுதலனும் எஸ்தபென் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றான். சுமார் அறுபது அடி எடுத்து வைத்தவுடன் சிறிது நின்று அடுத்த தெருவைப் பார்த்தான். தன்னைத் திரும்ப அழைக்கிற எஜமானனுக்கு மன வருத்தம் கொடுக்க விரும்பாத நாய் போல அங்கே நின்றான்.

அவ்வளவுதான், அதற்கு மேல் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. கருப்புக் குல்லாய்களையும் கருப்புச் சட்டைகளையும் அணிந்தவர்களின் பயங்கரமான ஊர்வலம் சென்றது. பகல் பொழுதிலேயே மெழுகு வத்தி விளக்குகளுடனும் பயங்கரமான பிரார்த்தனைப் பாடல்களுடனும் அவ் ஊர்வலம் செல்லுகையில் எஸ்தபென் அடுத்த தெரு வழியாகத் தொடர்ந்து ஒரு காட்டுமிராண்டி போல அதை உற்றுப் பார்த்தான்.

லிமா நகரம் முழுவதும் இரட்டையருள் ஒருவன் பிரிந்ததைப் பற்றியே சிந்தித்தது. தங்கள் வீடுகளுக்குள் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் அதைப்பற்றி அனுதாபத்தோடு பேசிக்கொண்டார்கள். சாராயக் கடையில் இருந்த மனிதர்களும் இதைப்

பற்றி சற்றுப் பேசிவிட்டுத் தலையசைத்து மௌனமாகப் புகை பிடித்தார். உள்நாட்டிலிருந்து வந்த பிரயாணி கள், நிலக்கரி போன்ற கண்களை உடைய எஸ்தபென்னை நீர்வற்றிய ஆற்றுப் படுகைகளிலோ அல்லது பாழ் டைந்த நகரங்களிலோ கண்டதாகச் சொன்னார்கள். “ஓரு குன்றின் உச்சியில் பனியில் நனைந்தபடியே எஸ்தபென் நின்று கொண்டிருந்தான்” என்று லாமா மிருகங்களை மேய்க்கிறவன் சொன்னான். கடலில் நெடுந் தூரத்தில் அவன் நீந்திக்கொண்டிருப்பதை சில மீன் வர்கள் கண்டார்கள். சில சமயங்களில் ஆடு மேய்க்கிற வனுகவும் வண்டியோட்டுபவனுகவும் அவன் தென் பட்டான். பின்னர் சில மாதங்களாக அவனைக் காண முடியாது. ஓவ்வொரு மாகாணமாகச் சென்று கொண்டிருப்பான். முடிவில் லிமாவுக்கு வருவான். ஓரு நாள் அவன் பெரிச்சோலின் அறையின் அருகே வந்து நின்றுன். அவளிடம் ஏதோ பேச முயன்றுன். அவளை உற்றுப் பார்த்துவிட்டு மறைந்து விட்டான். ஓரு நாள் ஓரு சகோதரி, தலைமைத் துறவியம்மையின் அலுவலகத் துள் ஓடிவந்தாள். எஸ்தபென் (அவனை இப்பொழுது எல்லோரும் மாண்யுவெல் என்றே அழைத்தார்கள்) கண்ணிமாடத்தின் வாசலண்டை சுற்றிக்கொண்டிருக்கிறான் என்று கூறினான். தலைமைத் துறவியம்மை தெருவுக்கு ஓடிவந்தாள். அரைப் பயித்தியமாகிவிட்ட அந்தப் பையனை நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்து மறுபடியும் தங்களிடையில் வாழச் செய்வதற்கு என்ன வகை செய்யலாம் என்று சில மாதங்களாகவே அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள். முடிந்த அளவு ஆழ்ந்த கவலையையும் அமைதியையும் முகத்தில் தேக்கிக் கொண்டவளாய் வாசலருகே வந்து நின்று, ‘எனது நுண்பனே’ என்று சொல்லி அழைத்தாள். முன்போலவே

ஆசையும் அவற்றும் பிக்கையும் கலந்த நெஞ்சத்தோடு அவனை உற்றுப் பார்த்து நடுங்கி நின்றான். திரும்பவும் ‘எனது நண்பா’ என்று கூறி ஒரு அடி எடுத்துவைத் தாள். எஸ்தபென் திடீரென்று மறைந்து விட்டான். தலைமைத் துறவியம்மையார் விரைந்து தனது அறைக்குள் சென்று மண்டியிட்டுக் கோபத்தோடு பிரார்த்தனை புரிந்தாள். “எனக்கு அறிவைப் புகட்டும் என்று கும்பிடுகிறேன். தேவரீர் எனக்கு அறிவைப் புகட்டக் காணேயும். என் அளவேனும் எனக்கு நீர் அருள்புரிய வில்லை. நான் சாதாரண வேலைக்காரி. வீடு வாசலை கூட்டித் துப்புரவு செய்கிற வேலைக்காரி போல இருக்கி ரேன். அவ்வளதான்...” இவ்வளவு துடுக்காக இறைவனிடம் நடந்து கொண்டோமே என்று மனம் வருந்தித் தனக்குத்தானே கடும் தண்டனைகள் கொடுத்துக் கொண்டாள். இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் அல்வராடோ மாலுமியின் நினைவு வந்தது. முன்று வாரங்கள் கழித்து அவர் வந்தார். அவருடன் பத்து நிமிஷங்கள் பேசினார். மறுநாள் அவர் கஸ்கோ நகருக்குப் பயணமானார். அங்குள்ள பல்கலைக் கழகத்தில் எஸ்தபென் எழுத்து வேலையில் ஈடுபட்டிருந்ததாகப் பேச்சு வந்தது.

அந்த நாளில் பெரு நாட்டில் அல்வராடோ மாலுமி என்ற ஒரு பிரயாணி இருந்தார். பெருந்தன்மையானவர். அதிசயமானவருங்கூட. பனி, மழை, காற்று, வெயில் எல்லாவற்றிலும் அடிபட்டு நிறம் கருத்துப்போனவர். எங்கே நின்றாலும், கப்பல் மேல் தளத்தில் நிற்பவர் போலக் கால்களை அகற்றிவைத்து உறுதியாக நிற்பார். அவருடைய கண்கள் பக்கத்திலுள்ள பொருள்களைப் பார்க்கும் பழக்கமில்லாதவை. மேகங்களுக்கு இடையில் தோன்றும் விண்மீன்களைப் பார்த்துப் பழகியவை.

மழை பெய்து கொண்டிருக்கும் போதே கப்பலிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள தரையைக் கண்டுபிடித்துப் பழகியவை. அவர் அதிகமாகப் பேசமாட்டார். அதற்குக் காரணம், அவருடைய கடல் பயணங்கள்தான் என்பது நமக்குத் தெரியும். ஆனால் டோனைமேரியா அம்மையாரோ அதற்கு வேறு ஒரு காரணம் கூறுகிறார். அவன் தன் மகனுக்கு ஒரு கடிதத்தில் எழுதுவதாவது : “அல்வராடோ மாலுமி உனக்கு இந்தக் கடிதத்தை நேரில் வந்து கொடுப்பார். என் செல்வமே, இவரை ஸ்பெயினிலுள்ள நில நூல் அறிஞர்களிடம் அறிமுகம் செய்து வை. அவர்களுக்கு இவரோடு பழகுவது சங்கடமாக இருக்கும். இருந்தாலும் பரவாயில்லை. இவரைப்போல உண்மையானவரைப் பார்க்க முடியாது. இவரைப் போல பிரயாணம் செய்த ஆளையும் பார்க்கமுடியாது. நேற்றிரவு இவர் தன்னுடைய பிரயாணங்களைப் பற்றிக் கொஞ்சம் சொன்னார். செடிகள் மிகுந்த கடலிலும், மீன்கள் மிகுந்த கடலிலும், பனிக்கட்டிகள் மிகுந்த கடலிலும் இவர் தன் கப்பல்களைச் செலுத்தி இருக்கிறார். சைனுவுக்குச் சென்றிருக்கிறார். துணிந்து பல புதிய நாடுகளுக்கு பிரயாணம் செய்கிறவர் மாத்திரம் அல்லர். இவர் புதிய இடங்களைக் கண்டு பிடிப்பதில் பெருமையடித்துக் கொள்கிறவராகவும் இல்லை. வெறும் வியாபாரி மட்டும் இல்லை. ஏன் இப்படி வாழ்கிறீர் என்று எக்கச்சக்கமாக அவரைக் கேட்டுவிட்டேன். எனக்கு பதில் சொல்லாமல் தப்பித்தார். நம்முடைய வண்ணுத்தியிடமிருந்து இதற்குக் காரணத்தைக் கண்டுபிடித்தேன். என் குழந்தையே, அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவருக்கு ஏதோ கொஞ்சம் சமையலும், தையலும் தெரியும். அந்த நாட்களில் அவர் மெக்ஸிகோவிற்கும் பெருவுக்கும் தான் கப்பல் செலுத்திக்கொண்டிருந்தார்.

பல நூறு தடவைகள் அவள் அவருக்கு விடை கொடுத்திருப்பாள், அல்லது வரவேற்றிருப்பாள். அவருக்குத் தெரிந்த ஆயிரக்கணக்கான பெண்களைக் காட்டி லும் அவள் அறிவிலோ அழகிலோ சிறந்திருந்தாளா என்பதை அறிய நமக்கு எவ்வித வழியுமில்லை. எப்படி இருந்தாலும் அவள் அவருடைய மகள். ஒரு பெண் பிள்ளை தன் வீட்டில் இருக்க முடியாமல் போயிற்று என்ற காரணத்தினால் இந்த மனிதர் குருடனைப் போல சுற்றித்திரிகிறார் என்றால் அது பார்ப்பதற்கு இழிவாகத் தோன்றுகிறது. உன்னால் இதை உணர முடியாது. என் செல்வமே, நான் அதை உணர்ந்து வருந்துகிறேன், வாடுகிறேன். நேற்றிரவு அவர் என்னுடன் உட்கார்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டு குளிர் காய்கின்ற தீயைப் பார்த்த வண்ணமாய் “அவள் எங்கேயோ கடல் மீது பிரயாணம் செய்கிறீர் போலிருக்கிறது. அவளை நான் இனிப் பார்க்க முடியாது” என்று சொன்னார். அவள் ஒரு வேளை இங்கிலாந்திலிருக்கலாம். நான் சொல்வதைப் பார்த்து நீ சிரிக்கக்கூடும். ஆனால் தன்னுடைய முதுமைக் காலத்தைப் போக்குவதற்காகவே அவர் உலகத்தைச் சுற்றி வருகிறார் என்று நினைக்கிறேன்.”

இரட்டையர்கள் அல்வராடோ மாலுமிமீது பெரிதும் மதிப்பு வைத்திருந்தார்கள். அவரிடம் சிறிது காலம் வேலை பார்த்திருந்திருக்கிறார்கள். தவறு செய்துவிட்டுத் தன்னை மன்னித்துக் கொள்வதும், பேச்சுத் திறமையும், தற்புகழ்ச்சியும் நிறைந்த இந்த உலகத்தில் இம்மூவருடைய அமைதியும் உருப்படியான அறிவை உண்டாக்கின. எஸ்தபென் ஒரு இருட்டான அடுக்களையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இந்தப் பெரிய பிரயாணி உள்ளே நுழைந்தார். அவரைக் கண்டு

மகிழ்ந்தானெனினும் மேலும் இருட்டான இடத்திற்கு நகர்ந்தான். அவன் சாப்பிடும் வரை அவனைப் பார்த்ததாகவோ, அடையாளம் கண்டுகொண்டதாகவோ அவர்காட்டிக்கொள்ளவில்லை. அவன் சாப்பிட்டு முடித்தான். தன்னிடம் அவர் பேச்கக் கொடுத்துவிடக்கூடா தென் பதற்காக அவர் வெளியேற்றட்டும் என்று காத்துக்கொண்டிருந்தான். இறுதியில் மாலுமி அவனை அணுகிப் பேசலானார். “நீ எஸ்தபென்னு ? மான்யுவெலா ? கப்பலி விருந்து சாமான்களை இறக்குவதற்கு நீ ஒரு சமயம் உதவி செய்தாயல்லவா ? நான்தான் அல்வராடோ மாலுமி.”

“ஆம்” என்றான் எஸ்தபென்.

“சுகமாயிருக்கிறுயா ?”

எஸ்தபென் ஏதோ முனுமுனுத்தான்.

“என்னுடன் பிரயாணம் செய்ய உடல் வலுவுள்ள வர்கள் யாராவது வருவார்களா எனப் பார்க்கிறேன்.” சிறிது அழைத்தி. “இங்கிலாந்திற்கு, ரஷ்யாவிற்கு கடுமையான வேலை, நல்ல சம்பளம்..... பெரு நாட்டி விருந்து நெடுந்தொலை. என்ன சொல்கிறுய் ?

எஸ்தபென் காதில் இச்சொற்கள் விழவில்லை. அவன் மேஜையைப் பார்த்துக் கொண்டிருந்தான். முடிவில் செவிடனிடம் பேசினுற்போல தனது குரலை உயர்த்தி “நீ என்னுடன் அடுத்த பயணத்திற்கு வருகிறுயா ?” என்று கேட்டார்.

“சரி. வருகிறேன்” என்றான் எஸ்தபென்.

“அது நல்லது. உன் சகோதரனும் வரவேண்டுமென்று விரும்புகிறேன்.”

“முடியாது.”

“ஏன் ? என்ன விடையம் ? அவன் வர விரும்ப மாட்டானா ?”

எஸ்தபென் ஏதோ முனு முனுத்தான். எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். உடனே எழுந்து “நான் இப்பொழுது வெளியே போகவேண்டும். ஒரு விஷயமாய் ஒரு ஆளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.”

“நான் உன் உடன் பிறந்தவனைப் பார்க்கிறேன். அவன் எங்கிருக்கிறான் ?”

“இறந்து விட்டான்.”

“ஓ, அப்படியா எனக்குத் தெரியாதே ஜூயோ பாவம்.”

“ஆம், நான் போக வேண்டியிருக்கிறது.”

“ம்ம, நீ யார் ? உன் பெயர் ?”

“எஸ்தபென்.”

“மான்யுவெல் எப்பொழுது இறந்தான் ?”

“சில வாரங்களாயிற்று. முழங்காலில் என்னமோ இடித்துப் புண்ணுகிய...சில வாரங்களாயிற்று”

இருவரும் தரையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“எஸ்தபென், உனக்கென்ன வயது?”

“இருபத்திரண்டு.”

“சரி, நீ என்னுடன் வருவது உறுதிதானே?”

“ஆம்.”

“உனக்குக் குளிரில் அலைந்து பழக்கமாகி இராதே.”

“எனக்குக் குளிர் பழக்கமாகி இருக்கிறது. நான் போக வேண்டும். நான் இப்பொழுது ஊருக்குள் சென்று ஒரு மனிதரை ஒரு விஷயமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.”

“சரி, எஸ்தபென், இரவு சாப்பாட்டிற்கு இங்கு வா. நாம் பயணத்தைப்பற்றிப் பேசுவோம். திரும்பிவந்துவிடு; என்னுடன் மது அருந்தலாம். என்ன, வருவாயா ?”

“வருகிறேன்.”

“ சரி. போய்வா.”

இரவு இருவரும் சேர்ந்து உண்டார்கள். மறுநாள் காலையில் விமானிற்குப் புறப்படுவது என்று தீர்மானித் தார்கள். மாலுமி அவனுக்கு நிறைய மதுவைக் கொடுத் தான். முதலில் கொஞ்சமாக ஊற்றிப் பேச்சில்லாமல் குடித்தார்கள். பிறகு மாலுமி கப்பல்களையும் பிரயாணப் பாதைகளையும் பற்றிப் பேசினான். எஸ்தபென்னிடம் கப்பல் கருவிகளைப் பற்றியும், வழிகாட்டும் நட்சத்திரங்களைப் பற்றியும் கேட்டான். பிறகு எஸ்தபென் பேசத் தொடங்கினான். மற்ற விஷயங்களைப் பற்றி உரக்கப் பேசலானான்.

“கப்பலில் எனக்கு எந்த நேரமும் நீங்கள் வேலை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். நான் எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். உயரத்திலேறி கயிறு களைக் கட்டுவேன். இரவு முழுவதும் காவல் காப்பேன். நான் இரவில் நன்றாக உறங்குவதில்லை என்று உங்களுக்குத்தான் தெரியுமே. மாலுமி, கப்பலிலிருக்கும் போது என்னைத் தெரியாதவர் போல நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். என்மேல் வெறுப்புள்ளவர் போல் பாவனை காட்டுங்கள். அப்படி இருந்தால் தான் எனக்கு எப்போதும் வேலை கொடுக்க முடியும். இனிமேல் என்னால் மேஜையருகில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்க இயலாது. மற்ற ஆட்களிடம் என்னைப்பற்றிச் சொல்லக்கூடாது. அதாவது...”

‘ தீப்பிடித்த வீட்டிற்குள் சென்று எதையோ வெளி யில் இழுத்துப் போட்டாயாமே, எஸ்தபென்?’

“ ஆம். ஆனால் என் மீது தீப்பற்றிக் கொள்ளவில்லை, நம்மை நாமே கொல்வதற்கு அனுமதிக்க விடமாட்டேன் என்கிறார்கள், நமக்கு அக்காரியம் செய்ய அனுமதி கிடையாது. அதை எல்லோரும் அறிவோம். ஆனால்

தீப்பிடித்து எரிகிற வீட்டில் (யாரையாவது காப்பாற்றுவதற்காகக்) குதித்தால் அது தற்கொலையாகாது. மாட்டுடன் சண்டை போடும் தொழிலுடையவன் ஒருவன் அதனேடு சண்டைபோடும்பொழுது அது அவனைக் கொன்றுல் அது தற்கொலையாகாது. நீ வேண்டுமென்றே மாட்டின் முன்னுல் சாகவேண்டுமென்ற எண்ணத்துடன் போய் நிற்கக்கூடாது. காரியம் நிறைவேறும் என்று தெரிந்தாலும் மிருகங்கள் தம்மைத் தாமே கொல்வதில்லை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? நிச்சயமாகச் சாக முடியும் என்று தெரிந்திருந்தும்கூட அவை ஆற்றிலோ வேறு எதிலுமோ அவை விழுவதில்லை என்பது தெரியுமோ? பெரும் தீயில் குதிரைகள் விழுவதாகச் சொல்கிறூர்களே அது உண்மைதானு?"

"அது சரியென்று எனக்குத் தோன்றவில்லை."

"நானும் அது சரியென்று நினைக்கவில்லை. நாங்கள் முந்தி ஒரு நாய் வளர்த்தோம். சரி. இப்போது அதைப்பற்றி யெல்லாம் நினைக்கக்கூடாது. மாலுமி, உங்களுக்குத் தலைமைத் துறவியம்மையைத் தெரியுமா?"

"ஆம்,"

"போவதற்கு முன் அவர்களுக்கு ஒரு காணிக்கை அளிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். மாலுமி, புறப்படுவதற்கு முன் என்னுடைய சம்பளத்தை என்னிடம் கொடுத்துவிடவேண்டும். அந்த அம்மையாருக்கு ஏதாவது ஒரு காணிக்கைப் பொருள் நான் வாங்கியாக வேண்டும். அந்தக் காணிக்கை நான் மாத்திரம் அளிப்பதல்ல. அந்த அம்மை அவர்கள்..... அவர்கள்....." இந்தச் சமயத்தில் அவன் தனது சகோதரனின் பெயரையும் சொல்ல முயன்றான். ஆனால் முடியவில்லை. குரலைத் தாழ்த்தி "அவர்களுக்கு ஒருவிதமான... அவர்களுக்கு ஒரு பெரிய இழவு ஏற்பட்டுவிட்டது ஒரு சமயம்.

அப்படித்தான் அவர்கள் சொன்னார்கள். அவர்கள் யாரை இழந்தார்கள் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு நான் ஒரு காணிக்கை செலுத்த வேண்டும். நம்மைப்போன்று, பெண்களால் இழப்புகளைச் சகித்துக் கொள்ள முடிவதில்லை.”

காலையில் ஏதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்பது என்று மாலுமி வாக்களித்தார். எஸ்தபென் அது பற்றியே பேசிக்கொண்டிருந்தான். எஸ்தபென் னுக்கு உறக்கம் வந்து மேசையடியில் விழுவதை மாலுமி பார்த்தான். அவரும் விடுதிக்கு முன்னாலுள்ள வெளி யிடத்திற்குச் சென்றார். ஆண்ணஸ் மலையுச்சிகளையும் வானவெளியில் எக்காலமும் கூடியிருக்கிற நட்சத்திரங்களையும் பார்த்தார். இதற்கு முன்னமேயே அவர் பல தடவை பார்த்திருந்த ஒரு ஆவி இப்பொழுது நடுவானில் தோன்றிற்று. தனது இனிமையான கணீர் என்ற குரலில் “போய் நெடுநாள் இருந்துவிடாதீர்கள். நீங்கள் திரும்புவதற்குள் நான் பெரிய பெண்ணைக் களார்ந்திருப்பேன்” என்றது. அது இவ்வாறு இதற்கு முன் ஆயிரம் தடவை கூறியிருந்திருக்கிறது. அவர் மீண்டும் விடுதிக்குள் சென்று எஸ்தபென்னைத் தூக்கி தன் அறையில் படுக்கவைத்து அவனை நெடுநேரம் பார்த்துக் கொண்டேயிருந்தார். மறுநாட்ட காலையில் படிக்கட்டுகளினருகே காத்துக் கொண்டிருந்தார். எஸ் த பென் வந்தான்.

“ நீ தயாராக இருந்தால் நாம் புறப்படவேண்டியது தான் ” என்றார்.

அவனுடைய கண்களில் ஒரு அதிசயமான ஓளி பிரகாசித்தது. “இல்லை, நான் வரவில்லை. வருவதாக நான் சொல்லியிருந்தேன். இருந்தாலும் நான் இப்பொழுது வரவில்லை” என்று சொன்னான்.

“ என்ன, எஸ்தபென், வருவதாக என்னிடம் வாக்களித்தாயே.”

“அது முடியாது, நான் உங்களுடன் வர முடியாது” என்று சொல்லினிட்டு மேல்மாடிக்குத் திரும்பினான்.

“ எஸ்தபென், இங்குவா, சிறிது நேரம்.”

“ நான் உங்களுடன் வர முடியாது. நான் பெரு வை விட்டுப் போகமாட்டேன்.”

“ உன்னிடத்தில் நான் ஒன்று சொல்ல விரும்பு கிறேன்.”

எஸ்தபென் படிக்கட்டுகளில் இறங்கிக் கீழேவந்தான்.

“ தலைமைத் துறவியம்மைக்கு காணிக்கை தரவேண்டாமா?” என்று மாலுமி தணிந்த குரவில் கேட்டான். எஸ்தபென் அமைதியாக இருந்தான். மலை களைப் பார்த்துக்கொண்டு நின்றான். “ அந்தக் காணிக்கையை அவளிடம் கொடுக்காமல் கொண்டுபோய் விடு வதா? அவளுக்குக் காணிக்கை கொடுத்தால் அது எவ்வளவோ ஆறுதலளிக்கும் அல்லவா?”

“ சரி” என்று முன்முனுத்தான் எஸ்தபென். அவர் சொல்வது சரி என்பதுபோல அவன் மனத்திற்குப்பட்டது.

“ மேலும் பெருவைக் காட்டிலும் கடல்கள்தான் உனக்கு நல்லது. லிமாவிற்கும் கஸ்காவிற்கும் இடையிலுள்ள பாதை உனக்கு நன்றாகத் தெரியும். அதைப் பற்றிப் புதிதாக நீ என்ன தெரிந்துகொள்ளப்போகிறோய். ஒன்றுமில்லை. நீ தெரிந்துகொள்ள வேண்டியது கடல்தான். மேலும் கடலிலிருக்கும்போது ஓவ்வொரு நிமிடமும் உனக்கு வேலை இருந்துகொண்டேயிருக்கும். அப்படி வேலை இருக்கும்படியாக நான் பார்த்துக்கொள்கிறேன். போய் உன் சாமான்களையெல்லாம் எடுத்துக் கொள். நாம் புறப்படுவோம்.”

எஸ்தபென் ஒரு முடிவுக்கு வர முயன்றுன். இதுவரை யிலும் முக்கியமான முடிவுக்கு வருவது மாண்யுவெலி னுடைய காரியமாக இருந்தது. மாண்யுவெலுக்கும்கூட இவ்வளவு பெரிய முடிவுக்கு வரவேண்டிய வலுக்கட்டாயம் ஏற்பட்டதில்லை. எஸ்தபென் மெதுவாகப் படிகளில் ஏறிச் சென்றுன். மாலுமி அவனுக்காகக் காத்திருந்தான். நெடுநேரம் காத்திருந்த பிறகு அவனும் மாடிப் படிகளில் பாதிவரை சென்று உற்றுக் கவனித்துக் கேட்டான். முதலில் ஓரே அமைதியாக இருந்தது. அதன் பிறகு என்னவோ சத்தங்களாக உள்ளிருந்து கேட்டது. அது என்ன என்று மாலுமி உணர்ந்துகொண்டான். அறையின் மேலே உத்தரத்தை ஓட்டியிருந்த சண்மைபுக் காரையைப் பெயர்த்து எடுத்துவிட்டு ஒரு கயிற்றை உத்தரத்தின்மேல் போட்டுக்கொண்டிருந்தான் எஸ்தபென். அதைக் கண்ணுற்ற மாலுமி படிகளில் நின்றபடியே நடுங்கினான். “ஒருவேளை நான் அவனைத் தனியே விட்டுவிடுவதுதான் நல்லது. ஒருவேளை இதுதான் அவனுக்கு நல்லதாக இருக்கலாம்” என்று சொல்லிக் கொண்டான். அடுத்த கணத்தில் ஒரு சப்தம் கேட்க வும் உள்ளே பாய்ந்து சென்று எஸ்தபெனைக் கட்டிப் பிடித்துக்கொண்டான். “வெளியே போங்கள். என்னை விட்டுவிடுங்கள். வெளியே போங்கள்” என்று கூறிக் குப்புற விழுந்தான் எஸ்தபென். “நான் தனியாக இருக்கிறேன், தனியாக இருக்கிறேன், தனியாக இருக்கிறேன்.” என்று அலறினான். அவனுக்கருகில் மாலுமி நின்றுகொண்டிருந்தார். அவருடைய பெரிய கபடமற்ற முகம் வேதனையால் சுருங்கி வெளுத்துவிட்டது. தான் முந்தி வாழ்ந்த நாட்களில் திரும்ப வாழ்வதுபோல் இருந்தது அவருக்கு. கடல் சம்பந்தமான விஷயங்களைத்

தவிர மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசினுரென்றால் அது அபத்தமாகத்தான் இருக்கும்.

எல்லோரும் சொல்லுகிற சாதாரணமான விஷயத் தைச் சொல்வதற்கும் அபாரமான துணிவு வேண்டியதா யிருக்கிறது. தரையில் கிடக்கிற உருவம் தன் வார்த்தை களைக் காதில் போட்டுக்கொள்கிறதா, இல்லையா என்பது பற்றி அவருக்கு நிச்சயமில்லை. இருந்தாலும், “நம் மால் என்ன முடியுமோ அதை நாம் செய்கிறோம். நம் மாலே முடிந்தமட்டும் காலத்தைத் தள்ளிக்கொண்டு போகிறோம். இதெல்லாம் என்ன ரொம்ப நாளைக்கா? காலம் போய்க்கொண்டேயிருக்கிறது. காலம் போகிற விதத்தைப் பார்த்தால் நீ ஆச்சரியப்படுவாய்.” என்றார்.

அவர்கள் லிமாவுக்குப் புறப்பட்டார்கள். சேன் லூயி பாலத்தை அடையும்போது மாலுமி கீழேயிறங்கி சாமான்கள் ஓழுங்காகப் போகின்றனவா என்பதை கவனிக்கச் சென்றார். எஸ்தபென் பாலத்தின் மீது சென்றன. அது அறுந்து விழும்போது அவனும் விழுந்தான்.

நான்காம் பகுதி

பையோ மாமனும் டான்ஜெய்மியும்

டோனுமேரியா தன் மகனுக்கு எழுதிய 29வது “கடிதத்தில் வயதானவரும் விநோதமான பேர்வழியு மான பையோ மாமனீப்பற்றித் தன் மனத்தில் எழுந்த என்னங்களை வரையலானான். “மாடி முற்றத்தில் நான் உனக்காக சிலிப்பர் ஜோடுகள் தைத்துக்கொண்டிருந்தேன். அவ் வேலையில் என் முழுக் கவனமும் செல்லாத தால் எனக்குப் பின்னால் இருந்த சுவரில் எறும்புகள் என்ன செய்கின்றன என்று கவனித்துக்கொண்டிருந்தேன். சுவரில் ஒரு பொந்தை உண்டாக்கி என் வீட்டை அவை அழித்துக்கொண்டிருந்தன. ஒரு வேலைக்கார எறும்பு இரண்டு பலகைகளுக்கிடையிலிருந்து, மூன்று நிமிஷங்களுக்கொரு முறை ஒரு சிறு மரத்துண்டை வெளியே கொண்டுவந்து போடும். என்னைப் பார்த்துக் கையை அசைத்துவிட்டு ரகசியப் பாதை வழியாக மறைந்துவிடும். அதைச் சேர்ந்த மற்ற எறும்புகளும் பாதை வழியே இங்குமங்குமாகச் சென்றுகொண்டிருந்தன. ஒன்றையொன்று சந்திக்கையில் ஒன்று மற்றென்றின் தலையைத் தடவிக் கொடுத்துக்கொண்டன. முக்கியமான செய்திகளைக் கொண்டு செல்லும் எறும்புகள், மற்ற எறும்புகள் தம் மைத் தொடாதவாறு பார்த்துக்கொண்டன. இவைகளை நான் கண்ணுறும்போது எனக்குப் பையோ மாமனின் நினைப்பே சட்டென்று தோன்றியது. அவன்

தெரு வழியே செல்லுகையில் எதிரே யாராவது ஒரு மதகுருவோ அல்லது ஒரு பிரபுவின் வேலையாளோ சென்றால் அவர்களைச் சைகை காட்டி நிறுத்தி அவர்களுடன் காதோடு காதாக இரகசியம் பேசுகிற ஆள் அவனைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? இன்று காலையில்கூட ஏதோ இரகசியமான தகவல் சம்பந்தமாக அவன் வேகமாகச் சென்று கொண்டிருப்பதைக் கண்டேன். பெண்பிள்ளைகளிலே நான்தான் பெரும் சோம்பேறி. மடத்தனமானவள். ஆகவே உணவுத் துண்டு கொண்டுவரச் சொல்லி ஏறும்புச் சாரையின் குறுக்கே வைத்தேன். அதே போல பிசாரோ ஓட்டலுக்கு ஆள் அனுப்பி, பொழுது சாய்வதற்கு முன்னால் பையோ மாமன் வந்தானாலும் அவனை என்வீட்டிற்கு வருமாறும் சொல்லி அனுப்புவேன். அவனுக்கு மரகதக் கல் பதித்த குத்துக் கரண்டியோன்று அளிப்பேன். இப்போது எல்லோரும் பாடிக்கொண்டிருக்கிறார்களோ, அந்தத் தெம்மாங்குப் பாடலின் பிரதியை எனக்குக் கொண்டு வந்து கொடுப்பான். என் குழந்தாய், இங்கு கிடைக்கிற நல்லன வெல்லாம் உனக்கு அனுப்புகிறேன். அவை தாழும், மற்றவர்கள் பெறுவதற்கு முந்தியே நீ பெறுமாறு உனக்கு அனுப்பிவைக்கிறேன்.”

அடுத்த கடிதத்தில் அவள் எழுதியதாவது: “எனக்கு அருமையானவளே, உலகில் யாவரும் மிகவும் பிரியப் படக்கூடியவர் பையோ மாமன், உன கணவனைத் தவிர. அவனுடைய பேச்சு கவர்ச்சியானது. அவனுக்கு இவ்வளவு கெட்ட பெயரில்லாவிட்டால் அவனை எனது செயலாளராக வைத்துக் கொண்டிருப்பேன். அவனைக் கொண்டு என் கடிதங்களை எழுதச் சொல்வேன். அப்போது வருங்கால மக்கள் எனது அறிவைப் பாராட்டித் துதி பாடுவார்கள். ஆனால் பாவம், அவனே

ஒரு பக்கம் நோய்க்கும் ஒரு பக்கம் கீழ் இனத்துக்கும் ஆளாகி அவதிப்படுவதால் அவனை அப்படியே விட்டுத் தொலைக்கிறேன். அவன் ஏறும்பு போன்றவன் மட்டு மென்பதில்லை. அழுக்கடைந்த சீட்டுக்கட்டுப் போன்ற வனுமாவான். பசிபிக் கடல் நீர் அவ்வளவும் சேர்ந்தாலும் அவனைச் சுத்தப்படுத்தி இனிய மணமுள்ளவ ஞகச் செய்ய முடியுமா என்பது ஜயப்பாடான் விஷயமே. ஆனால் அவன் பேசுகிற ஸ்பானிஷ் மொழி இருக்கிறதே, ஆ! என்ன தெய்விக மொழியாக இருக்கிறது! அம்மொழியில் அவன் பேசுவன எவ்வளவு அழகுடையனவாக இருக்கின்றன! இதை எவ்வாறு அவன் பெற்றார்கள்? நாடகக் கொட்டகைகளிலேயே சுற்றிச் சுற்றித் திரிவதாலும், ஆங்கு மிக உயர்ந்த உரையாடல்களான்றி வேறு எதுவும் கேட்டறியாத காரணத்தாலும் அவன் அருமையான ஸ்பானிய மொழி பேசுகிறார்கள். எனது உயிரே! இத்தகைய ஆண்மாவாகிய அவனை இவ்வளவு மோசமாக நடத்துகிறதே இந்த உலகம், இதற்கு என்ன கேடோ, பத்தாவதாகத் தான் ஈன்ற கண்றை விட்டுப் பிரிந்த பசுவின் கண்களைப் போன்று இவன் கண்களும் துயரம் படர்ந்திருக்கின்றன.”

பையோ மாமன் காமில்லாபெரிச்சோலுக்குத் தோழி யாவான். அவன்தான் அவளுக்குப் பாட்டு வாத்தியார்; தலையலங்காரம் பண்ணுகிறவன்; உடம்பு பிடித்துவிடுகிறவன்; புத்தகங்களை வாசித்துக்காட்டுகிறவன்; செய்திகள் கொண்டு செல்லுபவன்; அவளுடைய பணத்தின் காவலன்; அவன்தான் அவளுடைய தந்தையென்றும் ஒரு வதந்தி உலவியது. நாடகத்தில் அவளுடைய பாகத்தை அவன் சொல்லிக் கொடுத்தான். காமில்லாவுக்கு எழுதப் படிக்கத் தெரியுமென்றும் ஊருக்குள்ளே பேசிக்கொண்டார்கள். இந்தப் பெருமைக்கு ஆதாரம் கிடையாது.

பையோமாமன் அவள் எழுதவேண்டியதை யெழுதினான். படிக்க வேண்டியதைப் படித்துக் காட்டினான். நாடகம் நிரம்பப் பிரமாதமாக நடக்கிற சமயங்களில் ஒரு வாரத் தில் இரண்டு அல்லது மூன்று புது நாடகங்களை நடிப் பார்கள். ஒவ்வொரு நாடகத்திலும் பெரிச்சோலின் பாகமே பெரிதாகவும், சொல்லமுகு நிறைந்ததாகவும் இருக்கும். அவ்வளவு பாடத்தையும் மனப்பாடம் பண்ணுவதென்பது எளிதான காரியமில்லை.

பெருநாடு ஜம்பது வருடங்களுக்குள்ளே நாகரிகத் தில் முன்னேறி மறுமலர்ச்சியின்ஸ் நாடாக வளர்ந்து விட்டது. இசையிலும் நாடகத்திலும் அந்த நாடு தீவிர மாக ஈடுபட்டு நின்றது. விழாக் காலங்களிலும் பண்டிகை நாடகளிலும் அவ்வுரார் காலையில் பிரார்த்தனைப் பிரசங்கங்களைக் கேட்பார்கள். மாலையில் கவிதைகளைக் கேட்டு ஆனந்தம் அடைவார்கள். வெகு சாதாரணமான பாட்டை நிரம்ப அழகான நகைச் சுவைப் பாடலாக அவ்வூர் மக்கள் பாராட்டுவார்கள் என்பது உண்மைதான். களிப்பைத் தராமல் சிறிது கடுமையாக இருக்கும் பாடல் களை அவர்கள் சோக ரசமான பாடல்கள் எனக் கொள் வார்கள் என்பதும் உண்மைதான். பக்தி சம்பந்தமான பாடல் அல்லது பேச்சு என்ற காரணத்தை முன்னிட்டுத் தகுதியற்ற பாடல்கள் அல்லது பேச்சுக்களைக் கேட்டு மனம் சலித்துக்கொள்ள மாட்டார்கள். வீரம் கலந்த நகைச் சுவை நாடகத்தை அவர்களுக்குப் பிடிக்காவிட்டால் பேசாமல் வீட்டிலிருந்து விடுவார்கள். பாடல்களைக் கேட்கப் பிடிக்காவிட்டால் அதிகாலையில் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடப் போய்விடுவார்கள். ஆர்ச்சிஷப் பாதிரியார் சிறிது காலம் ஸ்பெயினுக்குப் போய்விட்டு வந்தார். உடனே விமாநகரத்தினர் அவர் என்ன கொண்டு வந்தார் எனக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். கோயில்

பிரசங்கங்களையும் பக்திப் பாடல்களையும் 35 நாடகங்களையும் கொண்டுவந்த செய்தி உடனே பரவிவிட்டது. அவருடைய வருகையைப் பெரிய விழா விருந்துகள் வைத்துக் கொண்டாடினார்கள். பசனைப் பள்ளிக்கூடப் பையன்களுக்கும் நாடக நடிகர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வந்து குவிந்தன. காய்கறிகள் கோதுமை வந்து சேர்ந்தன. அழகை உலகினர்க்கு எடுத்து விளம்பும் இக்கலைஞர்களைப் பாராட்டிச் சிறப்புச் செய்வதற்கு அவர்கள் துடித்தார்கள்.

விமாவிலுள்ள நாடகக் கொட்டகையில் காமில்லா பெரிச்சோல் நாளடைவில் பெரும் புகழ் எய்தினார். நாடகக் கதைகள், பாடல்கள், ஏராளமாக அவளுக்குப் பாடமாயிருந்தன. உரையாடவில் சிறிதும் பிழை ஏற்படா வண்ணம் திரை மறைவிலிருந்து சொல்லித் தருவதனால் நடிகர்களின் உரையாடல் மிக நன்றாயிருக்கும். ஆகையால் சில நாடகங்கள் நான்கு முறைகள் கூட மீண்டும் மீண்டும் நடிக்கப்பட்டன. பதினேழாம் நூற்றுண்டில் எழுதப்பட்ட ஸ்பானிஷ் நாடகங்களை அவர்கள் நடித்தார்கள். அவற்றில் பலவற்றை நாம் தற்சமயம் இழந்து விட்டோம். பெரிச்சோல், லோப்டி வேகா என்ற ஆசிரியர் எழுதிய நூறு நாடகங்களில் நடித்திருக்கிறார்கள். அந்த நாட்களில் விமாவில் எத்தனையோ சிறந்த நடிகையர் இருந்தனர் எனினும், பெரிச்சோலைக் காட்டிலும் சிறந்தவர் யாருமில்லை. ஸ்பெயின் நாட்டிலுள்ள நாடகக் கொட்டகைகளை விமா நகரத்தினர் அறியமாட்டார்கள். ஸ்பெயினுக்கும் அவர்களுக்கும் நெடுந்தூரம். ஸ்பெயினைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்களானால் ஸ்பானிஷ் உலகிலே அவளினும் மேம்பட்ட நடிகை வேறுயாரும் இல்லை என்பதை நன்கு உணர்ந்திருப்பார்கள். ஸ்பெயினிலுள்ள நடிகைகள்

மிகவும் சிறந்தவர்களாயிருக்கவேண்டுமென்று கருதிக் கொண்டு அவர்களைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப் பட்டார்கள். ஆனால் ஓரே ஒரு மனிதன் மட்டும் பெரிச் சோல் மிகச் சிறந்தவர் என்பதில் ஜயமில்லை என்று உறுதியாக நம்பினேன். அவன்தான் அவனுடைய ஆசிரியரான பையோமாமன்.

பையோமாமன் நல்ல காஸ் டி லி ய வமிசத்தில் வந்தவன். சட்ட பூர்வமான விவாகத்தின் மூலம் பிறந்த வனல்லன். பத்து வயதாக இருக்கும் பொழுது வீட்டை விட்டு ஓடிப்போனேன். அவனை விடாமல் தூரத்தினர்கள். அன்றிலிருந்து அவன் தனது சொந்த சாமர்த்தியத் தினைல் வாழ்ந்து வந்தான். ஒவ்வொரு நாடாகச் சுற்றித் திரிந்து வாழுகின்றவர்களுக்கு வேண்டிய ஆறுவகைத் திறமைகள் அவனிடம் நன்கு அமைந்திருந்தன. முகங் களையும் பெயர்களையும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளான். சமயத்துக்குத் தக்கபடி தன்னுடைய முகத் தோற்றத்தையும் பெயரையும் மாற்றிக் கொள்வான். பேச்சுத் திறமை அபாரம். புதிது புதிதான் சாமர்த்தியங்களையும் தந்திரங்களையும் கணக்கில்லாமல் கையாளுவான். இரகசியத்தைக் காப்பாற்றுவான். புது மனிதர்களிடம் பேச்சுக் கொடுத்துப் பழக்கம் பண்ணிக் கொள்வதில் வல்லவன். பணக்காரர்களிடம் இச்சகம் பேசி அவர்களுடைய பணத்தைப் பறித்து வாழ்க்கை நடத்துகிறோமே என்ற மன உறுத்துதல் இல்லாதவன். பத்து வயது முதல் பதினைந்து வயது வரை வியாபார விளம்பரங்களைப் பலருக்கும் விநியோகித்துப் பிழைத்தான். குதிரைகளைப் பராமரிக்கும் வேலை பார்த்தான். இரகசியத் தூதுவனுக வேலைபார்த்தான். பதினைந்து வயது முதல் இருபது வயது வரை சர்க்கல்ஸ் கம்பெனி களிலுள்ள கரடிகள், பாம்புகளைப் பழக்கி வந்தான்.

சமையல் வேலை பார்த்தான். சாராயக் கடைகளில் சாராயம் கலந்து கொடுக்கும் வேலையிலிருந்தான். பெரிய ஆடம்பரமான ஓட்டல்களுக்கு முன்னால் இருந்து கொண்டு பிரயாணிகளுக்கு இரகசியச் செய்திகளைச் சொல்லிவந்தான். சில சமயங்களில் அவ்வளவு பிரமாதமான செய்தி ஒன்றும் கூறுமாட்டான். அந்த ஊரிலுள்ள பெரிய வீட்டுக்காரர் ஒருவர் வறுமை மிகுந்த காரணத்தினால் தன்னிடமுள்ள வெள்ளித் தட்டுகளை விற்கப் போகிறார் என்றும் மிகவும் மலிவான விலைக்கு அவற்றை வாங்கிவிடலாமென்றும் கூறு வான். நகரத்திலுள்ள எல்லா நாடகக் கொட்டகைகளுடனும் அவனுக்குத் தொடர்பு இருக்கும். கை தட்டினால் பத்து மணிதர்களைப் போலக் கைதட்டுவான். அவதூறுகளை அவதூறுகளாகவே பரப்பினான். விளைந்த பயிர்களைப் பற்றியும் விளைநிலங்களைப் பற்றியும் வதந்திகளைப் பரப்பினான். இருபது வயது முதல் முப்பது வயது வரையிலுள்ள காலத்தில் அவனுடைய சேவைக்குப் பெரிய மதிப்பு ஏற்பட்டது. மலைகளில் வசித்த மக்கள் அரசாங்கத்தை குறைகூறிக் கொண்டிருந்தார்கள். அரசாங்கத்திற்கெதிராகக் கிளர்ச்சி செய்யும்படி அவர்களைத் தூண்டி விட்டான். அவ்வாறு சென்று கலகம் செய்யுமாறு அரசாங்கமே அவனை ஏனிற்று. கிளர்ச்சி செய்தார்களானால் அதைக் காரணமாக வைத்துக்கொண்டு ஓரேயடியாக அவர்களை நகுக்கி விடலாமென்பது அரசாங்கத்தின் திட்டம். அவன் நிரம்ப சாதுரியமானவன் என்பதை அறிந்த பிரஞ்சு அரசாங்கம், அவனைத் தங்களுடைய கையாளாக வேலை பார்ப்பதற்கு அவனுக்குப் பணம் கொடுத்தது. தனக்குப் பகையான ஆஸ்திரிய அரசாங்கமும் அவனை ஆதரிப்ப தாகத் தெரிந்த பிறகும் அவ்வாறு அவனுக்கு உதவிற்று. ஒரு இளவரசியுடன் அவன் அடிக்கடி சென்று பேசி

வந்தான். ஆனால் அவனுடைய அரண்மனைக்கு புற வாசல் வழியாகத்தான் போவான், வருவான். குறிப்பிட்ட இந்த வயதில், அவன், பிரபுக்களுடைய இன்பங்களுக்காக ஏற்பாடுகள் செய்யவேண்டிய நிர்ப்பந்த வாழ்க்கை யைத்தாண்டி விட்டான். அங்கங்கே அவதாறுகளைக் கிளப்பிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமுமில்லை.

ஒரு காரியத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் நிரம்ப லாபம் கிடைக்குமென்று தெரிந்திருந்தும், அந்தக் காரியத்தை இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து செய்யமாட்டான். அவன் ஒரு சர்க்கஸ் மாணேஜர் ஆகியிருக்கலாம். அல்லது நாடக நடராக்டர் ஆகியிருக்கலாம். தொல் பொருள் வியாபாரியாகவோ, இத்தாலியப் பட்டுக்களை இறக்குமதி செய்யவனுகவோ ஒரு அரண்மனை அல்லது கோவிலின் செயலாளனுகவோ, வீடுகள், பண்ணைகளின் தரகளுகவோ ஆகியிருக்கலாம். இன்பக் கேளிக்கை வியாபாரத்திலும் முன்னேறி யிருக்கலாம். விதியின் கோளாறினுலோ அல்லது வேறு ஏதாயினும் சந்தர்ப்பத்தினுலோ அல்லது இளமையில் மனத்தில் பதிந்துவிட்ட ஆசையினுலோ சொந்தமாகப் பொருள்களை உடைமை கொள்ளுவதில் அவனுக்கு விருப்பம் கிடையாது. அவன் திருடாமலிருந்ததற்கு இது ஒரு காரணம். ஆதியில் அவன் எத்தனையோதடவை திருடியிருக்கிறார்கள். ஆனால், திருட்டுக் குற்றத் திற்காகப்பிடித்துச் சிறையில் தள்ளிவிடுவார்களே என்ற பயத்தையும் மீறி அந்தத் திருட்டைச் செய்யும்படியான அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. பிடிப்பட்டால் பிடித்த இடத்திலேயே எந்தப் போலீஸிடமிருந்தும் தப்பிக்கும் சாமர்த்தியம் அவனுக்கு உண்டு. ஆனால் அவனுடைய எதிரிகளைப் பற்றிக் கோரும் குண்டுணியும் சொல்லித் திரிவதினின்றும் அவனைத் தடுப்பதற் கொண்டுமில்லை.

ஒரு சமயம் நாத்திக ஓழிப்பு மன்றத்தின் கையாளாக இருந்து குற்றவாளிகளைப் பற்றி இரகசியமாகத் தகவல் கள் கொடுத்துவந்தான். அவ்வளவு தூரம் அவனுக்கு வறுமை வந்து விட்டது. அவன் யார் யாரைப் பற்றித் தகவல்கள் கொடுத்தானே அவர்கள் யாவரும் மரண தண்டனைக் குள்ளானதைப் பார்த்தான். அந்த மன்றத்தின் செயல்கள், நீதிக்குட்படாமை கண்டு தான் பார்க்கும் வேலை சரியில்லை என்பதுணர்ந்தான்.

இருபதாவது வயது நடக்கையிலேயே தனது வாழ்க்கை மூன்று நோக்கங்களைக் கொண்டுள்ள தென்பதைத் தெளிவாக உணர்ந்தான். எதனிலும் கட்டுப் படாமல் சுதந்தரமாக இருப்பது அவசியமென்று நினைத்தான். சுதந்தரத்தை தப்பற்றி ய அவனது கருத்தே விநோதமானது. வெவ்வேறு நிலைமையிருக்க வேண்டுமென்றும், தன்னுடைய நடவடிக்கைகள் இரகசியமாக இருக்க வேண்டுமென்றும் எல்லா விஷயங்களும் தனக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்றும் ஆசைப்பட்டான். பொதுவாக மனிதர்களைப் பற்றி இழிவாகவே நினைத்தான். மனிதர்களைப்பற்றி அவனுக்கு உயர்ந்த எண்ணம்கிடையாது. அவர்களுக்குத் தங்களைப்பற்றி எவ்வளவு தெரியுமோ அதைக்காட்டிலும், அதிகமாகவே அவர்களைப்பற்றி அவன் அறிந்திருப்பான். அந்தத் திறமையிருந்ததால்தான் அவன் தனிப்பட்ட மனிதர்களுக்கும் அரசாங்கங்களுக்கும் ஏஜன்டாக இருந்து காரியங்களைப் பார்க்கும் வாய்ப்பும் வசதியும் பெற்றுன். மனித இயல்புகளையும் போக்குகளையும் நன்கு அறிந்த இவனுக்குப் பொதுவாழ்விலும் உயர்ந்த பதவி களிலும் கிடைக்கக்கூடிய மதிப்பையும் மரியாதையையும் வெறுத்தான். அடுத்தபடியாக, அழகிகளின் பக்கத்தில் எந்நேரமும் இருப்பதில் அவனுக்கு ஆசை அதிகம்.

அழகிகள் என்றால் அவனுக்குத் தெய்வம்போல். அழகி களை அப்படிக் கொண்டாடினேன் என்றால் அதை உயர்ந்த முறையிலும் கொள்ளலாம்; இழிந்த முறையிலும் கொள்ளலாம். எப்படியிருந்தாலும் முச்சு விடுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமாக அவன் பெண் களுக்கு அருகில் இருக்க விரும்பினான். எழிலையும் கவர்ச்சியையும் அவன் உச்சிமேல் வைத்துக் கொண்டாடுவதை யாரும் பார்க்கலாம். பார்த்து நடைக்கவும் செய்யலாம். ஆனால் நாடக நடிகைகளோ அரண்மனை யைச் சேர்ந்த பெண்மணிகளோ அவனுடைய கலா ரசீ கத் தன்மையைப் பாராட்டி அவன்மீது பிரியம் கொண்டார்கள். அவர்கள் அவனை வதை பண்ணினார்கள்; அவமானப் படுத்தினார்கள். அவனுடைய அறிவுரை யைக் கேட்டார்கள். அவன் தங்களிடம் காட்டும் மடத் தனமான பக்தி விசுவாசத்தைக் கண்டு உள்ளூர் மன ஆறுதல் பெற்றார்கள். அவன், அவர்களுடைய கோப தாபங்களையும், அற்பத் தனங்களையும், அவர்கள் தன் னிடம் நம்பிக்கையோடு சிந்தும் கண்ணீரையும் சகித்துக் கொண்டான். எங்ஙனமாயினும் தன்னை அவர்கள் ஏற்றுக் கொண்டால் சரியென்று எண்ணினான். தன் னிடம் அவர்கள் நம்பிக்கைகொள்ள வேண்டுமென்பது அவனது ஆசை. பிரியமானதும் கொஞ்சம் மடத்தன மானதுமான நாயைப்போலத் தன்னையும் அவர்களுடைய அறைகளுக்குள் வந்துபோக அனுமதிக்க விடுவதில் ஆவலாகயிருந்தான். அவர்களுக்காகக் கடிதங்களை எழுதினான். அவர்களுடைய மனத்தையும் இதயத்தை யும் அறியத் தனியாத ஆவல் கொண்டான். அவர்கள் தன்னைக் காதலிக்க வேண்டுமென்று அவன் எதிர்பார்க்க வில்லை. அப்படிப்பட்டவர்களை நாடி அவன் நகரத்தின் ஒதுக்கமானபகுதிகளுக்குப் பணத்தை எடுத்துக்கொண்டு

செல்லுவான். அவன் சிறிது மீசை தாடியேரடிருந்தான். அவனுடைய கண்கள் பெரியனவாயும், கவலை தோய்ந்தும், நகைப்பை உண்டு பண்ணுவனவாயும் இருந்தன. ஆகவே பார்ப்பதற்கு நல்ல தோற்றமில்லாதவன். நகரத்தின் ஒதுக்குப் புறங்களே அவன் சுற்றித்திரியும் இடங்கள். பையோ மாமன் என்ற பெயரும் அங்கிருந்தே அவனுக்குக் கிடைத்தது. அவ்விடங்களில்தான் அவனுடைய அழுர்வமான குணத்திசயங்கள் வெளிப்படும். அம்மாதர்களை ஆதரித்தவர்கள் அவர்களைக் கைவிட்டுச் சென்றால் இவன் அவர்களுக்குப் பணம் கடனுக்கொடுப்பான். அவர்கள் நோயுற்றால் பையோமாமன் அவர்களுக்காகப் படும் பாடும் கவனமும் அம்மாதர்களுடைய காதலர்களாலும் காட்டமுடியாது. அவர்களுக்குப் பணி விடை செய்யும் அளவைக்கண்டு அம்மாதர்களின் பணிப் பெண்களும் வெகுஞ்வார்கள். மூப்பினாலோ அல்லது நோயினாலோ அம்மாதர்கள் அழகிழந்தாலும் அவர்களிடம் முன்பிருந்த அழகின் பொருட்டு அவர்களுக்குச் சேவை செய்வான். அவர்கள் இறந்து விட்டால் அவன் உண்மையாக வருத்தமடைந்து அவர்களுடைய கடைசிப் பயணத்தையும் பார்த்துவிட்டே மறுகாரியம் பார்ப்பான்.

அவனது மூன்றாவது ஆசை ஸ்பானிய இலக்கியத்தின் மீதாகும். அவ்விலக்கியத்தின் தலைசிறந்த காவியங்களை வெகுவாக விரும்புவான். தன்னை ஆதரித்த பெரிய மனிதர்களுடைய சொந்த நூல் நிலையங்களிலிருந்து இரவல் வாங்கியோ, அல்லது திருடியோ, சிறந்த இலக்கியங்களை எடுத்துக் கொண்டுவந்து, யாருக்கும் தெரியாமல் அவைகளைத் திரும்பத் திரும்பப் படித்துத் தனதாக கிக்கொள்வான். கற்றுணர்ந்த பெரிய மனிதர்கள் எவ்வளவோ படித்திருந்தாலும் பெரிய கவிஞர்களின் சொற்களுக்குரிய அற்புத சக்தியைக் கண்டு ஆர்வங்

கொள்ளாதிருப்பதையும், வியப்படையாதிருப்பதையும் பார்த்து பையோ மாமன் அவர்களை இழிவாகக் கருதி வெறுப்பான். செய்யுள்களை இயற்ற ஆவல் கொண்டான். அவன் பாடிய கேலிப் பாட்டுக்களை எங்கு பார்த்தாலும் சாலை வீதிகளில் பாடிக்கொண்டு போனார்கள் என்பதை அவன் அறியான்.

விபசாரத் தெருக்களில் இயல்பாக ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகளினால் இவனுடைய வாழ்வு பெரும் சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டதனால் அவன் பெருவுக்கு ஓடிவந்தான். ஐரோப்பாவில் வாழ்வு நடத்திய பையோமாமனைக் காட்டிலும் பெருவுக்கு வந்த பையோ மாமன் சகல வகையிலும் சாமர்த்திய சாலியாக இருந்தான். இங்கும் அவன் தனது பழைய தொழில்களில் கை வைத்தான். வீடுவாசல்களை விற்பது, சர்க்களில் சேர்ந்து மிருகங்களைப் பழக்குவது, இன்ப வணிகம் நடத்துவது, கலகங்களைக் கிளப்புவது, பழம் பொருள்களைச் சேகரித்து விற்பதாகிய எல்லாம் செய்து பார்த்தான். சைனேவிலிருந்து எப்படியோ ஒரு படகு வந்து காற்றினுலடித்து அமெரிக்கக் கரையில் ஒதுக்கப்பட்டது. அதிலிருந்த சிவப்புப் பீங்கான் பாத்திரங்களை, பழைய காலப் பொருள்களைச் சேகரிப்பவர்களிடம் விற்றுன். இன்காஸ் என்ற பகுதியிலுள்ள மக்களுக்கு என்னென்ன நோய் கள் பீடிக்கின்றன என்பதை அறிந்து மருந்து மாத்திரைகள் செய்து விற்றுன். நாலே நாலு மாதங்களில் விமாநகரத்திலுள்ள அத்தனை பேரையும் அறிந்து கொண்டான். அதோடல்லாமல் கடற்கரையோர் நகரங்கள், சுரங்கங்கள், உள்நாட்டிலுள்ள குடியிருப்புகள் ஆகிய இடங்களிலுள்ள ஏராளமான மக்களையும் பழக்கம் பண்ணிக் கொண்டான். அவன் எல்லாம் தெரிந்தவன் என்பதை எல்லோரும் ஓப்புக்கொள்கிற நிலைமையிலிருந்து

தான். வைசிராய் அவனிடம் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்பதை அறிந்தபின் அவனைப் பல காரியங்களுக்கு அனுப்பினார். வைசிராய்க்கு வயது ஆக ஆக அவருடைய கெட்டிக்காரத்தனங்கள் எல்லாம் மறைந்துகொண்டு வந்தன என்றாலும், நம்பிக்கைக்குக் குகந்த வேலைக்காரர்களிடம் எப்படி வேலை வாங்குவது என்பதை மட்டும் நன்கு கையாண்டார். பையோ மாமனிடம் சிறிது மரியாதை காட்டி வெகு தந்திரமாக வும் சாமர்த்தியமாகவும் வேலைவாங்கினார். அவனை எந் தெந்தக் காரியங்களுக்கு அனுப்பக்கூடாது என்பது அவருக்குத் தெரியும். பையோ மாமனுக்கு வேறு வேறு வித மான வேலைகள் கொடுக்க வேண்டுமென்பதையும் ஓய்வு கொடுக்க வேண்டுமென்பதையும் அவர் நன்கு அறிவார்.

ஒரு பெரிய வைசிராய், தன்னுடைய அதிகாரத்தைப் பெருக்கவோ, அல்லது பொழுது போக்குக் காகவோ, அல்லது மற்ற மனிதர்களின் விதிகளில் கோளாறுகளை உண்டாக்குவதற்கோ, தன்னை முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொள்ளாமலிருப்பது கண்டும் வியப்படைந்தான் பையோ. இருந்தாலும் பழங்காலக் கவிதைகளை வைசிராய் நன்றாக ஓப்பிப்பதைக் கண்டும், அவருடைய பேச்சில் இன்னும் காஸ்டிலியப்பானி இருந்தது கண்டும் அவர்மீது பையோ மாமன் பிரியம் கொண்டான்.

அநேக நாட்களில் அதிகாலையில் பையோமாமன் வைசிராயின் அரண்மனைக்குப் போவான். அவனைத் தடுப்பதற்கு அங்கு யாரும் கிடையாது. அங்கே பாவ மன்னிப்புச் செய்கிற பாதிரியாரைக் காண்பான் அல்லது இரகசிய விஷயங்களாறிந்த யாராவது போக்கிரியைக் காண்பான். வைசிராயுடன் காலையுணவுக்கிருப்பான்.

இப்படிப்பட்ட எவ்வளவோ தொழில்களில் கை

வைத்தும் பையோ மாமன் பணக்காரன் ஆகவில்லை. ஏதாவது ஒரு தொழில் சிறப்பாக வந்துகொண்டிருக்கும் பொழுது அதைக் கைகழுவி விட்டு விடுவான் என்று யாராவது சொல்லக்கூடும். அவனுக்கு ஒரு வீடு இருந்தது என்பது யாருக்கும் தெரியாது. அதிலே, ஏராளமாக நாய்களை வளர்த்தான். அவைகள் பெருகி வளர்ந்தன. மேல் மாடிகளில் பறவைகளை வளர்த்து வந்தான். அவைகள் மத்தியிலும் அவன் தனியனுகவே வாழ்ந்து வந்தான். அந்தத் தனிமையிலும் ஏதோ உயர்வு இருப்பதாக நினைத்துக்கொண்டு வாழ்ந்தான். கடைசியாகத் துணிந்து ஒரு காரியத்தில் இறங்கினான். அக்காரியம் அவனுடைய மூன்று லட்சியங்களையும் ஒருங்கே நிறைவேற்றுவதாக இருந்தது. மற்றவர்களுடைய வாழ்க்கையை இரகசியமாக அறிவது, அழகிகளைக் கொண்டாடுவது, ஸ்பானிய இலக்கியங்களை பாராட்டுவதாகிய மூன்று காரியங்களும் ஒன்றுக் கீழை வேறான அவன் காமில்லா பெரிச்சோலைக் கண்டுபிடித்தான். அவனுடைய உண்மையான பெயர் மைகேலா வில்லகாஸ். அவனுக்குப் பன்னிரண்டு வயதாகயிருக்கையில் ஓட்டல் களில் பாடிப்பிழைத்து வந்தாள். பையோ மாமனே ஓட்டல்களின் உயிர் நாடியாக இருந்தான். ஒரு நாள் அவன் பாடுவதைக் கவனித்தான். பெரிய அனுபவமுள்ள பாடகர்களைப் போல அவனும் பாடுவதற்கு முயலுவதைக் கண்டான். உடனே, அவனுடையமனத்தில்லேர் எண்ணம் உதித்தது. அவனை விலை கொடுத்து வாங்கினான். இது வரையும் அவனுக்கு உறங்குவதற்குச் சரியான இடம் கிடையாது. சாராயக் கிடங்குகளில் முடங்கிக் கிடந்தவ ஞக்கு பையோமாமனுடைய வீட்டில் ஒரு கட்டில் கிடைத்தது. அவனுக்குப் பாடல்கள் எழுதிக் கொடுத்தான். தன்னுடைய குரலை எப்படிக் கவனிப்பது என்ப

தைக் கற்றுக் கொடுத்தான். அவனுக்குப் புதிதாக ஆடைகள் வாங்கிக் கொடுத்தான். அடிபடாமலிருப்பது முதன் முதலில் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சூடான சூப்புக் கிடைப்பதும், பாட்டுக்கள் சொல்லிக் கொடுக்கப் படுவதும் அவனுக்கு வியப்பை அளித்தன. அவளைக் காட்டிலும் பையோ மாமனுக்குத்தான் உண்மையில் ஆச்சரியமேற்பட்டது. அவனுடைய துணிச்சலான பரிசோதனை எதிர்பாராத அளவுக்கு பெரிய வெற்றியாகி விட்டது. அந்தப் பன்னிரண்டு வயதுப் பெண், பேசா மடந்தையாகவும், சிடுமூஞ்சியாகவும், சின்னப் பிள்ளையாகவும் இருந்த அவள், கொடுத்த வேலையை அவசரம் அவசரமாக நன்கு செய்து முடித்தாள். எவ்வாறு நடிக்க வேண்டுமென்று வித விதமான பயிற்சியைக் கணக்கில் லாமல் அவனுக்குக் கொடுத்தான். பாடும் பொழுதே, எப்படிப் பாட்டின் பொருஞுக்கேற்ற சூழ்நிலையை உண்டாக்குவது என்பதைச் சொல்லிக் கொடுத்தான். நாடகக் கொட்டகைகளுக்கு அவளை அழைத்துச் சென்று நாடகம் சம்பந்தமாக எல்லாவிதமான அறிவையும் புகட்டினான். அவள் அவனிடம் பயிற்சியடைந்து பெரிய பெண் பிள்ளையானவுடன் அவளைக் கண்டு பெரிதும் அதிர்ச்சியடைந்தான். அவனுடைய நீண்ட கைகளும் கால்களும் உடலுக்கேற்றபடி அழைந்து ழரண எழில் வாய்ந்தன வாயின. அருவருப்பும் பட்டினியும் தோய்ந்த முகத்தில் இப்பொழுது அழுகு பொங்கிற்று. அவளது இயல்பு அத்தனையும் மென்மையும் மர்மமும் அதிசயிக்கத்தக்க முறையில் அறிவும் நிரம்பியதாயிற்று. இவ்வளவு அழுகும் ஆற்றலும் பையோ மாமனுடைய ஏவலுக்குக் காத்திருந்தன. அவள் அவனிடம் குறையொன்றும் காணவில்லை. அவள் அவன்பால் உறுதியாக நன்றி பாராட்டிப் பணிவு ழுண்டாள். மனக் கிளர்ச்சிக்கு இட

மில்லாதவாறு ஒருவர் மீதொருவர் ஆழ்ந்த அன்பு செலுத்தினார்கள். அவளை மிக நெருங்கி வந்தானானால் அவளுடைய முகத்தில் ஒரு மெல்லிய நடுக்கம் ஏற்படும். அதை உணர்ந்து அவன் அடக்கம் கொள்வான். அவனுடைய தன்னல் மறுப்பு நாளடைவில் மென்மைசார்ந்த வாஞ்சையாக மலர்ந்தது. வாஞ்சை உதித்துவிட்டால் அதன் பிறகு எப்படிப்பட்ட அருவருப்பான கடமைகளையும் இன்பக் கணவுபோலக் கருதி வாழ்நாள் முழுவதும் அவ்வாஞ்சைக்குரியானுக்கு பணிசெய்ய மனம் வரும்.

அவர்களிருவரும் நெடுந்தூரம் பிரயாணம் செய்தார்கள். அந்தாட்டிலுள்ள எல்லா ஓட்டல்களுக்கும் விஜயம் செய்தார்கள். ஓட்டல்களில் பாடி வயிறு வளர்ப்பவர்களின் முக்கியச் சிறப்பு என்ன? அவர்கள் புதுப்புது ஓட்டல்களுக்குச் சென்று பாடுவதாகும். மெக்சிகோவுக்குச் சென்றார்கள். இருவரும் ஓரே மூட்டையில் தங்களது துணிகளை வைத்துக் கொண்டார்கள். கடற்கரைகளில் படுத்துறங்கினார்கள். பனமாவில் அடிப்படார்கள். பசிபிக் தீவுகளுக்கிடையில் செல்லுகையில் அவர்கள் சென்ற கப்பல் உடைந்து மூழ்கிறது. கஷ்டப்பட்டுத் தீவுகளை அடைந்தார்கள். காடுகள் வழியே சென்றார்கள். அங்கிருந்த வண்டுகள், பாம்புகளால் துன்புறை மல் தப்பினார்கள். அறுவடை காலத்தில் கதிர் அறுத்துப் பிழைத்தார்கள். எந்த வேலைக்கும் அவர்கள் தயாராக இருந்தார்கள்.

இதைக் காட்டிலும் இன்னும் அதிகமான பயிற்சி அவளுக்குக் கிடைத்தது. கண்டபடியெல்லாம் உடலை வளைத்து சர்க்கள் விளையாட்டுகளைச் செய்கிறவனுடைய பயிற்சிகள் யாவும் அவளுக்கு அளிக்கப்பட்டன என்னாம். வெகுவிரைவிலே அவளை எல்லோரும் பாராட்டத் தொடங்கவும் அவளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியும்

கடுமையாயிற்று. அவனுடைய ஆடல் பாடல்களுக்குக் கைதட்டல்கள் நிறையக் கிடைத்ததைக் கண்டு, அவன் மேலும் மேலும் பயிலுவது வேண்டாமென்று நினைத்து விடுவாளோ என்ற அச்சம் பையோமாமனின் மனத்தில் தோன்றிற்று. அவன் அவளை அடிக்கவில்லை என்றாலும் அவனுடைய சொற்கள் பயங்கரமானவயாயிருந்தன.

ஆடல் பாடல் முடிந்தவுடன் காமில்லா தனது அறைக்கு வருவாள். அங்கே ஒரு மூலையில் பையோ மாமன் அலட்சியமாகச் சீட்டியடித்துக் கொண்டிருப்பான். அவனுடைய மனப்போக்கை ஒரு வினைடியில் அறிந்து கொண்டவளாய்க் கோபம் பொங்கி “இன்று என்ன குற்றம் கண்டாய்? இன்று என்ன குற்றம் கண்டாய்? கடவுளே” என்று கதறுவாள்.

“ ஒன்றுமில்லை, என் சின்னாஞ் சிறுமுத்தே, ஒன்று மில்லை.”

“ என்னுடைய ஆட்டத்தில் என்னமோ குற்றம் கண்டிருக்கிறோய்! ஏதாவது குறைகண்டுபிடிக்கிறதுதானே உனது வேலை; சொல்லு; இப்பொழுது சொல்லு; அது என்ன குற்றம் ?”

“ ஒன்றுமில்லை. மீன்குஞ்சே, விடிவெள்ளியே, உன்னேல் முடிந்தமட்டும் நீ நன்றாக ஆடிப் பாடினைய் என்றே நினைக்கிறேன்.”

சில ஆற்றல்களோடு நின்றுவிடுவாள்; அதற்குமேல் வளர்ச்சி கிடையாது. கலையின் முழு மலர்ச்சியும் அவனுக்கு ஏற்படவா போகிறது என்கிற மாதிரியான பேச்சு அவளை வெகுண்டெழுச் செய்யும். வருத்தம் தாங்காமல் அழ ஆரம்பித்துவிடுவாள். “ உன்னை எனக்குத் தெரியா மலிருந்திருக்கக் கூடாதா? என்னுடைய வாழ்நாள் முழுவதையும் நீ கெடுக்கிறோய். நான் மிக மோசமாக ஆடிப்பாடினேன் என்று நீ நினைக்கிறோய். அப்படிச்

சும்மா ஆகவாவது சொல்லி வேதனைப் படுத்துவதிலே உனக்கு மகிழ்ச்சிபோலிருக்கிறது. அப்படி என்றால் சரி, சும்மா இரு.”

பையோமாமன் சீட்டியடித்துக்கொண்டேயிருந்தான்.

“சரி எனக்கே தெரிகிறது. நான் இன்று நன்றாக நடிக்கவில்லை. அதை நீ வந்து எனக்கு ஒன்றும் சொல்லத் தேவையில்லை, அது அப்படித்தான். நீ வெளியேறு. நான் உன்னைப் பார்க்க விரும்பவில்லை. அந்தப் பாகத்தை நடிப்பதுவே கடினம். அப்படி நடித்துவிட்டு இங்கு வந்தால் நீ இவ்வாறு இருப்பது இன்னும் மன வேதனையாக இருக்கிறது.”

உடனே பையோமாமன் சிறிது முன்னால் சாய்ந்து பெருங்கோபத்துடன் “அந்தக் கைதியோடு பேசுகிற பேச்சை ஏன் அவ்வளவு வேகமாகப் பேசினைய்?” என்று கேட்பான்.

அதிகமாகக் கண்ணீரை உருத்துக் கொண்டே, “ஐயோ கடவுளே, எனக்கு நிம்மதியான சாவு வரக் கூடாதா? ஒரு நாளைக்கு வேகமாகப் பேசச் சொல்லுகிறுய், மறுநாள் மெதுவாகப் பேசச் சொல்லுகிறுய், எப்படிப் போன்றும் சரி, இன்னும் இரண்டொரு ஆண்டு களில் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்; அதற்கப் புறம் ஒன்றும் கவலையில்லை யல்லவா?”

மேலும் சீட்டியடித்தல்.

“இதற்குமுன் இல்லாதபடி இன்று அதிகமாகக் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். நான் சொல்லுவது உன் காதில் விழுகிறதா? இதற்குமுன் எப்போதும் இல்லாதபடி! மிக வேகமோ, மிக மெதுவோ ஒன்றும் அவர்களுக்குத் தெரியாது. நான் உருக்கமாக நடித்தது

கண்டு அவர்கள் அழுதுவிட்டார்கள். எனது நடிப்பு தெய்வத் தன்மையாக இருந்தது. அதுதான் எனக்கு வேண்டியது; நீ சும்மா இரு. பேசாதே.”

அவன் வாய்திறவாமல் சும்மா இருந்தான்.

“நீ எனக்கு வேண்டுமேன்றால் தலையை வாரிவிடு, எனது நடிப்பைப் பற்றி ஏதாவது ஒரு வார்த்தை குறை சொன்னால் அதற்கப்புறம் நான் நடிக்கப்போவ தில்லை, நீ வேறு எவளையாவது பார்த்துக்கொள். அவ்வளவுதான்.”

அதன்பிறகு மெதுவாக அவனுடைய தலையை வாரிவிடுவான். அப்போது அவள் விம்மி விம்மி அழுவாள். அவள் அழுவதைக் கவனிக்காதவன்போலக் காரியத்தைப் பார்ப்பான். கடைசியில் அவள் திடீரென்று அவன் பக்கம் திரும்பி அவனுடைய கையைப் பற்றிக் கொண்டு “பையோ மாமா” நான் என்ன அவ்வளவு மோசமாகவா நடித்தேன்? உனக்கு அவமானமாகும் படியா நான் நடித்தேன்? நீ திடீரென்று கொட்டகையை விட்டுக் கிளம்பிவிட்டாயே! அவ்வளவு மோசமாக இருந்ததா?”

நெடுநேரம் கழித்து பையோ மாமன் நியாயமாகச் சொல்லுவான். “கப்பலில் போகும் காட்சியில் உன் நடிப்பு நன்றாக யிருந்தது.”

“நான் மிக நன்றாக நடித்திருக்கிறேன். கஸ்கோவி விருந்து நீ திரும்பிய அன்று எனது நடிப்பு நினை விருக்கிறதா?”

“முடிவில் நன்றாக இருந்தது.”

“அப்படியா?”

“ஆனால், என் மலரே, என் முத்தே, கைதியோடு பேசும்போது மாத்திரம் என்ன ஆனுய?”

உடனே பெரிச்சோல் கீழே விழுந்து அழுத் தொடங்கி விடுவாள். “பூரணத் திறமை வேண்டும், பூரணத் திறமைதான் வேண்டும். அத்திறமை இன்னும் வந்தபாடாக யில்லையே!”

பிறகு மிக மெதுவாக மெல்லிய குரவில் பையோ மாமன் ஒருமணி நேரமாக, நடிப்பு, குரல், பாவம் ஆகியவற்றில் தலைசிறந்திருத்தல் எவ்வாறு, எவ்வாறு என்பதைப்பற்றிப் பேசுவான். அதன் பிறகு விடியுமட்டும் ஏதாவது ஒரு நாடகப் பேச்சை பேசிப் பேசி ஒத்திகை போடுவார்கள்.

சரி, இவர்கள் யார் மனதைத்த் திருப்தி செய்வதற் காக இவ்வாறு பயில்கிறார்கள்? லிமா நகரத்து மக்களையா? இல்லை. அந்நகர மக்கள் இவள் நடிப்பைக் கண்டு முன்பே பாராட்டிவிட்டார்கள். நாம் எந்த உலகத்தி லிருந்து வந்தோமோ, அந்த உலகத்தில் எல்லாம் தரத் தில் சிறந்திருக்கும். நம்பமுடியாத அளவுக்கு அவையாவும் உயர்ந்த தரமானவை. இவ்வுலக வாழ்வில் அந்தத் தரத்தையும் அழகையும் எட்டிப்பிடிக்க அரும் பாடு பாடுகிறோம். அவ்வளவுதான். பின்பு அந்த உலகத்துக்கே திரும்பச் செல்கிறோம். பெரு நாட்டில் அந்த விண்ணுலகத் தரத்தைக் கொண்டுவருவதற்காக நாடகக் கொட்டகைகளில் பையோ மாமனும் காமில்லா பெரிச்சோலும் பாடுபட்டார்கள். தலைசிறந்த இலக்கியங்களைச் சுலைக்கிற மக்களின் சபை இம்மண்ணுலகில் இல்லை.

நாள் செல்லச் செல்ல, கலையிலுள்ள இவ்வளவு ஈடுபாடு காமில்லாவிடம் குறைந்து வந்தது. நடிப்

பதில் அவளுக்கு இடையிடையே வெறுப்பேற்பட்டத னால் அலட்சியம் உண்டாயிற்று. ஸ்பானிய நாடகங்களில் பெண்களின் நடிப்பைப் பற்றி அக்கறை காட்டுவாருமில்லை. இங்கிலாந்திலும், பிரான்சிலும், சிறிது காலத்திற்குப் பின்னர் வெனிஸ் ஆகிய இடங்களில் உள்ள நாடக எழுத்தாளர்கள் பெண் பாத்திரங்களை நாடகங்களில் உருவாக்கி அவர்களுக்கு அறிவும், எழிலும், கோப தாபங்களும் ஏற்றி வந்த காலத்தில் ஸ்பானிய எழுத்தாளர்கள் பெண்களை உருவாக்காமல் வீரர்களையும், பிரபுக்களையும், பாவிகளையும் படைத்து எல்லோரும் கடைசியில் சிலுவையின் பக்கம் திரும்புவதாக எழுதிக் குவித்தார்கள்.

பெரிச்சோல் என்ன பாகத்தை ஏற்று நடிக்கிறாரோ அதனில் அவள் ஈடுபாடு கொள்வதற்காக என்ன முறைகளைக் கையாளலாம் என்பதைப் பற்றி பையோ மாமன் வெகுவாகச் சிந்திப்பான். ஒரு சமயம் ஒரு நாடக ஆசிரியனது பேத்தி பெருவுக்கு வந்திருந்தாள். பெரிய கவிஞர் என்றால் அவன் அரசனுக்கும் மேலானவன் என்றும், தெய்வத்தன்மை வாய்ந்த சாதுக்களுக்குச் சற்றே அடுத்தபடியில் உள்ளவன் என்றும் பையோ மாமன் கருதுவதை பெரிச்சோல் மறுப்பதில்லை. அந்தக் கவிஞரது ஒரு பாடலை சுமார் நூறு தடவையாவது திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துத் திருத்திப் பார்த்துக்கொண்டார்கள். நாடகம் நடக்கும்பொழுது பையோ மாமன் கவிஞரது பேத்தியைக் காட்டினான்.

வறுமையினால் வாடி, பெரியகுடும்ப பாரத்தினால் வதங்கி யிருந்த அந்த மாதை காமில்லா கண்டாள். கவிஞரது பேத்தியோ நாடகத்தைக் கவனித்து ரசித்தவளாகத் தோன்றவில்லை. கூட்டத்திற்கு வந்திருந்த பணக்காரர்

களையும், அந்தஸ்துக்காரர்களையும், அழகிகளையும் கவனித்துக்கொண்டிருந்தாள். காமில்லா ஆர்வத்தோடும் மிகுந்த கவனத்தோடும் நடித்தாள். நடித்த பின்பு தனது அறைக்குள் சென்று அமர்ந்திருந்தாள். பையோமாமன் கவிஞரது பேத்தியைக் கூட்டிக்கொண்டு வந்தான். காமில்லா மண்டியிட்டு வணக்கம் செலுத்தி அவனுடைய கைகளை முத்தமிட்டாள். கவிஞரது பேத்தியும் திரும்ப காமில்லாவின் கைகளை முத்தமிட்டாள். பின்னர் கவிஞரின் பேத்தி கவிஞரைப்பற்றி அவர்களது குடும்பத்தில் உலவிய செய்திகளைச் சொன்னாள்.

அந்த நாடகக் கம்பெனியில் புதிதாக ஒரு நடிகை வந்து சேர்ந்தாள். அதைக் கண்டு பையோமாமன் பெரிதும் மகிழ்ந்தான். அதன் பிறகு வேறு யாரும் காமில்லாவைத் தூண்டவேண்டிய அவசியமில்லை. நாடகத்தின்போது ஐனங்களுக்குப் பின்னாலிருந்து கொண்டு பையோ மாமன் நாடகத்தைக் கண்டு ஒருபுறம் மகிழ்ச்சியும் மறுபுறம் கோபமும் கொண்டான். புதிய நாடகக்காரி வந்தபின்பு காமில்லா மிக ஓளியுள்ள விளக்குப் போல விளங்கினாள். எந்தவிதமான தந்திரங்களையும் குறுக்கு வழிகளையும் கடைப்பிடிக்காமல் புதிய வளை மிஞ்சுவது என்று தீர்மானித்து அதற்கேற்ப நடித்தாள். இன்பியல் நாடகமாகயிருந்தால் அதில் காமில்லா அறிவின் அவதாரமாக விளங்கினாள். துன் பியல் நாடகமாக இருந்தால் அதில் எரிமலை போலக் கொந்தவிப்பவளாக நடித்தாள். கோபமாக யார் மீதாவது கை வைப்பது போல நடித்தாள் என்றால் அக்கோபத்தைக் கண்டு, பார்க்கவந்த மக்களெல்லாம் பதற வேண்டியிருக்கும். வர வர இவ்வளவு உயர்தரமாக நடிக்கும் கட்டங்கள் குறைந்து வந்தன. நடிப்புத் திறமையில் மெருகு ஏற ஏற அவனுடைய உள்ளாம்

நடிப்பில் இணைவது குறைந்துகொண்டே வந்தது. உள்ளாம் ஓன்றி நடிப்பதும் தேவையில்லாமல் போய் விட்டது. பொதுமக்களுக்கு அதில் வேறுபாடு காண முடியவில்லை. பையோ மாமன்தான் அந்த வேறுபாட்டைக் கண்டு மனம் நொந்தான்.

காமில்லாவின் முகம் நிரம்ப அழகா யிருந்தது. அவள் ஓய்வாக இருக்கிற சமயம் தவிர மற்ற சமயங்களில் அவளது முகம் அழகாக யிருந்தது என்னாம். ஓய்வான சமயத்தில் பார்த்தோமானால் மூக்கு ஒல்லியாக வும் நீண்டும் இருப்பது தெரியவரும். வாய் களைப் படைந்தும் சிறிதாகவும், கண்கள் ஏக்கமடைந்தனவாக வும் இருந்தன. அவள் கலைக்காகப் பாடுபடவேண்டியிருந்தது. உள்ளூரப் பிறந்த பசிகளைத் தணிக்க வேண்டியிருந்தது. கணவுகளை நனவாக்க வேண்டியிருந்தது. அன்றூடக் காரியங்கள் அத்தனையும் ஒழுங்காகச் செய்யவேண்டியிருந்தது. கலை, பசிகள், கணவுகள், அன்றூடக் கடமைகள் இவை யாவற்றைறுயும் இணக்கப்படுத்தி, ஓன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் சரி பண்ணிக்கொண்டு போவதென்பது எளிதான் காரிய மில்லை. ஓவ்வொன்றும் ஒரு தனி உலகம் போன்றது. வலிமை வாய்ந்த காமில்லா தவிர வேறு யாராவது இந்த நிலைமையிலிருந்தால் அவர்கள் நிச்சயம் புத்தி யிழந்திருப்பார்கள். தனது நடிப்பில் பூரண மனத்திருப்தி யில்லாவிட்டாலும் அவள் நடிப்பினின்றே மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி பெற்றார். காதற்கனல் அவளைத் தன்பால் பலதடவை ஈர்க்கப் பார்த்ததாயினும் அதில் மகிழ்ச்சி கிடைக்குமா என்பது நிச்சயமாகத் தெரிய வில்லை.

பெரு நாட்டின் வைசிராயான டான் ஆண்டிரிஸ் டிரிபெரா ஒரு காலத்தில் ஆனந்தமாக வாழ்க்கை

நடத்தியவர், உணவு, படிப்பு, அந்தஸ்து, பத்துவருடி காலமாக நாடுகடத்தப் பட்டது ஆகியவைகளால் மனி தன் பெரிதும் உடைந்து தளர்ந்து விட்டார். பருமனுக வளர்ந்தவளும், பணக்காரியுமான ஒருந்தியை மனந் திருந்தார். பின்னையொன்று மில்லாமலேயே அவள் இறந்து விட்டாள். அதன்பிறகு அவர் மனந்துகொள்ள வில்லை. இளமையில் வெர்சேய்ல்ஸ்க்கும் ரோமுக்கும் அரசாங்கத் தூதராலயப் பணியிலிருந்திருக்கிறார். ஆஸ் திரியப் போரில் சண்டை செய்திருக்கிறார். ஜெருசலத் துக்கும் போய் வந்திருக்கிறார். உணவுக் கோளாறினால் அவருக்கு வாதநோயும் படிப்புக் கோளாறினால் வலிப்பு நோயும் வந்துவிட்டன. பிரபு என்ற அந்தஸ்தினால் பயனற்ற வீணகர்வம் உண்டாயிற்று. அதனால் அவரிடம் யார் என்ன சொன்னாலும் அவர் காதில் விழுவ தில்லை. அவர் தானுகவே வீட்டுக் கூரையை நோக்கிச் சதா தனக்குள்ளே பேசிக்கொண்டிருப்பார். நாடுகடத்தப் பட்டதால் அவருக்கு வாழ்வில் ஒரே சலிப்பாக இருந்தது. எதிலும் சலிப்பு; எப்பொழுதும் சலிப்பு.

சலிப்போடு எழுந்து சலிப்போடு பொழுதைக் கழித்துச் சலிப்போடு உறங்கச் செல்வார். அவர் படுக்கையிலிருக்கும்பொழுது “உறங்குகிறவர் விழிக்கட்டும்” என்று சலிப்பு, பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும். இந்த மாதிரியான சந்தர்ப்பத்திலே காமில்லா நாடகத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தாள். அவ்வப்பொழுது தூய்மையற்ற காதற் செயல்கள் அவளுடைய வாழ்வுக்குச் சிறிது சுவையளித்தன. காமில்லாவைப் பார்த்த வைசிராய் அவளைத்தனது அரண் மனையில் நடக்கும் நள்ளிரவு விருந்துகளுக்குத் திடீ ரென்று அழைத்தார். நாடகக் கணிகைகள் வயதான ரசிகர்களைப் பாராட்டுவது வழக்கமில்லை. அதை மீறி

காமில்லாவும் வைசிராயைப் பாராட்டினான். இனிமேல் தான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாமென்று நினைத்தான். டான் ஆண்டிரி அவளுக்கு எவ்வளவோ விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். அவையாவும் அவள் ஆர்வமுள்ள மனத்தில் இனிய அன்பைக் கிளர்ந்தன. அவர் அவளுக்குச் சிறிது பிரஞ்சுமொழி கற்பித்தார். நன்றாகவும் சுத்தமாகவும் ஆடையணியக் கற்றுக் கொடுத்தார். பலதரப்பட்டவர்களுக்கும் உரிய முறையில் எவ்வாறு மரியாதை செய்வது என்பதெல்லாம் கற்றுக் கொடுத்தார். பையோ மாமனும், நாடக நூலா சிரியர்களும் அவளுக்கு அழகான ஸ்பானிய மொழியை நன்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். டான் ஆண்டிரியா அரண்மனைப் பழக்கமான மொழிகளைக் கற்றுக் கொடுத்தார்.

காமில்லாவுக்கு அரண்மனையிலிருந்துவந்த அழைப் புகளைக் கண்டு பையோ மாமன் கவலையடைந்தான். நாடகக் கொட்டகைகளில் சாதாரணமாக நிகழக்கூடிய காதற் காரியங்களோடு அவள் நின்றுவிட்டால் தேவலை என்று நினைத்தான். ஆனால் வைசிராயின் விருந்து களுக்குப் போய்வந்த பின்பு அவளுடைய நடிப்புக் கலையில் புது மெருகேறியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். நாடகக் கொட்டகையில் நடிக்கும்போது அவள் சாராயக் கிண்ணத்தை எடுப்பதும், விடைபெற்றுக் கொள்வதும், வீட்டினுள் நுழைவதும் ஆகிய செயல்களில் கூடப் புதுமையும் அழகும் காணப்பட்டதைக் கண்டு கண்டு பையோ மாமன் மகிழ்ந்தான். அதுபோதும், மற்ற விஷயங்களைப்பற்றி அவனுக்குக் கவலைகிடையாது. எழிலரசி யொருத்தி தலைசிறந்த இலக்கியத்தை நடித்துக் காட்டுகிறான். இதனிலும் அழகானது இந்த உலகில் வேறு என்ன இருக்கிறது? இருக்க முடியும்? வார்த்தை

களை நிறுத்திச் சொல்கிறோன். அப்பொழுது இலக்கியமும் விளங்குகிறது. எந்த பாகத்தை நடிக்கிறாரோ அந்த வாழ்வும் விளங்குகிறது. அழகான குரோடும், குறை கூடிய முடியாத நடையோடும், தனி வனப்போடும் கவர்ச்சி யோடும் நடிக்கின்ற நடிப்பினும் மேலானது எது? இந்த அதிசயத்தை ஸ்பெயினுக்குக் கொண்டுபோய்க் காட்டக் கூடிய காலம் வந்துவிட்டது என்று பையோ மாமன் தனக்குள் முனங்கிக் கொள்வான். நடிப்பு முடிந்ததும் அவளிடம் சென்று “மிக நன்றாயிருந்தது, மிக நன்றாயிருந்தது” என்பான். அவளிடம் விடைபெறுமுன் “எக்ஸலன்சியா” என்ற சொல்லை அவ்வாறு சொல்ல எங்கு கற்றுய?” என்பான்.

சில நாட்களுக்குப்பிறகு நள்ளிரவு விருந்துகளுக்குச் சில குறிப்பிட்ட பெரியோர்களை அழைத்தால் அது பெரிச்சோலுக்குப் பிடிக்குமா என்று வைசிராய் கேட்டார்.

ஆர்ச்பிஷிப்பைச் சந்திக்க அவளுக்கு விருப்பமா என்று கேட்டார். காமில்லா அதைக்கேட்டு மகிழ்ந்தாள். ஆர்ச்பிஷிப்பும் மகிழ்ந்தார். முதல்நாள் சந்திப்பின் முடிவிலேயே ஆர்ச்பிஷிப் அவளுக்கு சீட்டாடுகிற சீட்டு இருக்கிறதே அந்த அளவினதாய் ஒரு டோலக்கை அவளுக்குப் பரிசாக அனுப்பினார்.

விமா நகரத்தில் ஒரு ஆசாமியிருந்தார். அவருடைய உடல் முழுவதையும் பல கஜ நீளமுள்ள சாட்டின் துணி மூடியிருந்தது. மேலே பெரிய பருமனை தலைதென்படும். பக்கங்களிலே இரண்டு பருமனைவையும் வெண்மையுமான கைகள் தென்படும். இந்தஆசாமிதான் ஆர்ச்பிஷிப். கண்களைச் சுற்றிலும் சதைகள்; அந்தச் சதைகளுக்குள் விருந்து இரண்டு கரிய கண்கள் தோன்றின. அவை சுகக்குறைவையும், அன்பையும், கூர்மையான அறிவை

யும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. கவுதாரிப் பறவையோ அல்லது வாத்தோ எதைச் சமைத்து உண வாக்கிக் கொடுத்தாலும் உண்பதற்கு மறுக்காததாலும் ரோமாபுரிச் சாராயங்களைக் குடித்தும் மிகவும் பருத்துக் கொழுத்துப்போன அவருடைய உடலுக்குள் ஆர்வமுள்ள ஆன்மா ஒன்று சிறைப்பட்டுக் கிடந்தது. அவர் தன்னைத் தானே காவல் செய்யும் கடுமையான ஜெயில் அதிகாரியாகவும் இருந்தார். அவர் தனது ஆலயத்தின் மீது பிரியம் வைத்தார். கடுமைகளை விரும்பினார். மிகவும் பக்தி உடையவராக இருந்தார். சில சமயங்களில் தனது உடற் பருமளைக் கண்டு வருந்துவார்.

உடல் பருத்துவிட்டதே என்று வருந்துவதைக் காட்டிலும் விரத நாட்களில் பட்டினி கிடந்து விரதம் இருக்க வேண்டுமேயென்ற கவலை அதிகமாக அவரை வாட்டும். இரகசியமாகச் சொல்லியனுப்பி வரவழைத்து எதை முந்திச் சாப்பிடலாம் எதைப் பிந்திச் சாப்பிடலாம் என்பதைப்பற்றி தீர்க்கமாக யோசனை செய்வார். தான் செய்த இந்தத் தவறுக்காக மற்ற எல்லாவிதத்திலும் நிரம்ப ஒழுங்காக நடந்துகொள்வார்.

பழங்காலத்து இலக்கியங்கள் எல்லாவற்றையும் நன்றாகக் கற்றிருக்கிறார். இப்போது எல்லாம் மறந்து விட்டது. கொஞ்சநஞ்சம் அவற்றின் வாசனை மாத்திரிம் தங்கியிருந்தது. தன்து பதவிக்குரிய நூல்களையும் சமய சாத்திரங்களையும் நன்றாகக் கற்றவர்தான். எப்போதாயினும் அவை அவர் மனத்தில் இலேசாக மிதக்கும். மேலும் அவையெல்லாம் பெரு நாட்டுக்கும் தேவையற்ற விஷயங்கள். காதல் சம்பந்தமான இத்தாலிய இலக்கியங்களையும் பிரஞ்ச இலக்கியங்களையும் படித்திருக்கிறார். வருடா வருடம் அவைகளைத் திருப்பிப் படிப்பார். ஒரு சமயம் நீர் இறங்காமல் படுவேதனைப் பட்டார். அப்படிப்

பட்ட சமயத்தில் அந்த இலக்கியங்கள் அவருக்கு ஆறுதலளித்தன. (நல்ல வேளையாக அந்த நோய் தீர்ந்துவிட்டது. கிளக்சம்பக்குவா ஊற்று நீரைக் குடித்ததனால்)

பெரு நாட்டிலுள்ள பாதிரிமார்களில் கிட்டத்தட்ட எல்லோருமே போக்கிரிகள் என்பது அவருக்குத் தெரியும். சுகபோக வாழ்க்கையில் பதிந்த மென்மையான ஆர்ச்சிப்பால் அப்பாதிரிமார்களை ஒன்றுஞ் செய்யத் தோன்றவில்லை. அவருக்குப் பிரியமான சில கருத்துக்கள் உண்டு. அவற்றைத் தனக்குள்ளேயே அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்ள வேண்டியதா யிருந்தது. அவையாவன : அநீதியும் துன்பமும் உலகில் நிலையானவை. முன்னேற்றம் என்பது வெறும் மாயத் தோற்றம். ஏழைகள் மகிழ்ச்சி என்பதையே அறியார்களாகையால் அவர்களுக்கு வறுமை துன்பம் தராது என்பதை. அக்கருத்துக்கள். ஏழைகளுடைய வீடுவாசல் களையும் துணிமணிகளையும் பார்த்தாலே தெரிகிறது, அவர்களால் துன்பப்பட முடியுமென்பது. ஏழைகள் உண்மையாகவே துன்பத்தை பொறுத்துக்கொள்வார்கள் என்று எல்லாப் பணக்காரர்களும் நம்புவதைப்போல ஆர்ச்சிப்பாதிரியாரும் நம்பமுயன்றுர். ஆனால் முடிய வில்லை. ஏழைகளுக்கு மகிழ்ச்சி கிடையாது என்பது நிரம்பப் படித்தவர்களுக்குத்தான் தெரியும் என்று பண்பாடு உள்ளவர்கள் நம்புவதைப் போல ஆர்ச்சிப்பிடப்படும் நம்பினார். தனது ஆதிக்கத்திலுள்ள பகுதியில் அக்கிரமம் நடப்பதாகக் கேட்டு அதற்குப் பரிகாரமாக எதோ செய்தார் என்றுகூடச் சொல்லலாம். பெரு நாட்டில் உள்ள பாதிரிகள் சாதாரணப் பாவமன்னிப்புச் செய்வதற்குக் கூலியாக இரண்டுபடி மாவு வாங்குவதாக வும், உயர்ந்த முறையில் பாவமன்னிப்புச் செய்வதற்கு

ஜந்துபடி மாவு வேண்டுமென்று கேட்பதாகவும் கேள்விப்பட்டார். கோபத்தினால் அவரது உடல் நடுங்கிற்று. தனது செயலாளர் மீது சீறிப் பாய்ந்தார். எல்லாப் பாதிரிகளுக்கும் ஒரு செய்தியை எழுதி அனுப்புவதற்காக, காகிதம், பேனை எல்லாம் எடுத்துக் கொண்டுவரச் சொன்னார். மைக்கூட்டில் மையில்லை. அடுத்த அறையிலும் மையில்லை. தேடிப் பார்க்கும்போது அவருடைய அரண்மனையிலேயே மையில்லை. இந்த நிலைமைகளைக் கண்ணுற்ற அவருக்கு அளவுகடந்த கோபம் மூண்டதனால் உடல் நிலை மிக மோசமாகி விட்டது. அதிலிருந்து தனக்குக் கோபம் வராதபடி விழிப்பாக இருந்து தற்காத்துக் கொண்டார்.

நள்ளிரவு விருந்துக்கு, ஆர்ச்பிடிப்பையும் அழைத்த தனால் தனது யோசனை முழுவெற்றியடைந்ததைக்கண்ட வைசிராய் டான் ஆண்டிரிஸ், இன்னும் சில பெரிய மனிதர்களை அவ்விருந்துக்கு அழைக்கலாமா என்று யோசித்தார். அவருக்கு வரவர பையோ மாமனின் உதவி அதிகத் தேவையாயிற்று. காமில்லா, தாஞ்சைவே அவனாது பெயரையும் சேர்க்கட்டுமே என்று வைசிராய் விட்டு விட்டார். காலா காலத்தில் பையோ மாமனும் வந்து சேர்ந்தான். அவன் தன்னுடன் அல்வராடோ மாலுமியையும் அழைத்து வந்தான் காமில்லா நாடகத்தில் நடித்துவிட்டு இரவு ஒரு மணிக்கு திரும்பி வருவாள். மகிழ்ச்சி பொங்கியவளாய், நகைகள் நிறைய அணிந்து களைப்போடு நள்ளிரவு விருந்துக்கு வருவாள். மற்ற நால்வரும் ஒரு இராணியை வரவேற்பது. போல அவளை வரவேற்பார்கள். சுமார் ஒரு மணி நேரத்துக்கு அவள்தான் பேச்சிலே மும்முரமாக இருப்பாள். அதன் பிறகு டான் ஆண்டிரிஸின் தோளில் சாய்ந்துகொண்டு மற்றவர்கள் பேசும் போது இடை

யிடையே கலந்துகொள்வாள். இரவு முழுவதும் பேசுவார்கள். தங்கள் ஸ்பெயினுக்குப் போக முடியவில்லையே என்ற கவலையைத் தணித்துக்கொள்வார்கள். இவ்வாறு கூடிக் குலவிப் பேசுவது உயர்ந்த ஸ்பானியப் பண்பாட்டை ஓட்டிய செயல் என்று எண்ணிக்கொள்வார்கள். பிசாசுக்களைப் பற்றியும் அறிவுக்கண் திறப்பதைப்பற்றியும் மனித இனம் தோன்றுவதற்கு முன்பு இவ்வுலகம் எப்படி யிருந்திருக்கக்கூடியும் என்பது பற்றியும், ஆகாயத்தில் திரியும் கிரகங்கள் ஒன்றேடொன்று மோதிக்கொள்ளுமா என்பது பற்றியும் பேசுவார்கள். உடலைவிட்டுப் பிரிகின்ற உயிர் புருஷைப்போலப் பறந்து செல்லுவதைப் பார்க்க முடியுமா? ஜெருசலத்துக்கு இயேசுநாதர் திரும்பி வந்தால் அச்செய்தி பெருவுக்கு வந்து சேருவதற்கு நெடுநாளாகுமா? என்பது பற்றி ஆராய்வார்கள். மற்றும், அரசர்களைப் பற்றியும், யுத்தங்களைப் பற்றியும், கவிஞரைப் பற்றியும், கற்றேரைப் பற்றியும், அரசவைப் பெரியோரைப் பற்றியும் பேசுவார்கள். அவரவர்களுக்குத் தெரிந்த கதைகளைச் சொல்லுவார்கள். இவ்வாறு விடியுமளவு பேசுவார்கள். குரிய வெளிச்சம் ஆண்மை மலைகளின் மீது பரவி, பின்பு, இவர்களது அறையின் ஜனனல்களின் வழியாக உள்ளே வந்து, அங்கு வைத்திருந்த பழங்களின் மீதும், கறைபடிந்த மேஜை விரிப்பின் மீதும், வைசிராயினருகில் தூங்கிக் கொண்டிருக்கும் பெரிச்சோவின் இனிய நெற்றியிலும் விழும். நீண்ட அமைதி நிலவும். அந்த இடத்தைவிட்டு நகருவதற்குத் தயங்கிக்கொண்டு தங்களுக்கு மத்தியில் உறங்கும் அந்த அதிசயமான அழகிய பறவையைப் பார்ப்பார்கள். பையோமாமனின் கரியகண்கள் அவளையே தான் இரவு முழுதும் பார்த்தன. தன்னுடைய வாழ்வின் பெரிய மர்மமும் தன் வாழ்வின் காரணமுமான அவளை அன்போடும் ஆர்வத்தோடும் இரவு முழுதும் பார்த்தான்.

பையோ மாமன் காமில்லாவைக் கவனிப்பதை ஒரு காலும் கைவிடவில்லை. அவன் உலக மக்களை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்தான். காதலித்தவர்கள், காதல் கொள்ளாதவர்கள் என்பவர்களே அப்பிரிவினர். காதல்கொள்ளத் தெரியாதவர்களையும், அல்லது காதலால் துன்புருதவர்களையும் உயிருடன் வாழ்ந்தவர்களாகக் கூறமுடியாது. இறந்த பின்னர் இந்த உலகம் அவர்களை நிச்சயமாக நினைக்காது. அவர்கள் வெறும் பதர்கள். அர்த்தமில்லாமல் சிரித்தும், அழு தும், பேசியும், பொழுதைக் கழித்துவிட்டு மறைகின்றவர்கள். பையோ மாமன் காதல் என்றால் என்ன என்பதற்குத் தனியாக ஒரு விளக்கம் வைத்திருந்தான். மற்றவர்கள் யாரும் சொல்லாத முறையில் அவ் விளக்கம் அமைந்திருந்தது. அவனது அதிசயமான வாழ்விலமைந்திருந்த அத்தனை கர்வமும் மனக்கசப்பும் அவனது விளக்கத்தில் பதிந் திருந்தன. அவனது விளக்கத்தின்படி காதல் ஒருவகையான கொடிய நோய். ஒரு சிலருக்குத்தான் அந்த நோய் வருகிறது. காளைப் பருவத்தின் கடைசிக் கட்டத்தில் வருகிறநோய். அவர்களைப் பிழிந்தெடுத்து இரத்தத்தை வற்றவைத்து விடுகிறது. அதிலிருந்து தப்பிய பிறகு அவர்கள் வாழ்வாகிய தொழிலைச் செய்யத் தயாராகி விடுகிறார்கள். இந்நோயிலிருந்து குணமடைந்தவர்கள் நல்லவேளையாக அனேக தவறுகளைச் செய்யாமல் தப்பி விடுவார்கள். இருந்தாலும் அவர்களுக்குச் சில இலேசான பிசுகுகள் நேரிடக்கூடும். ஆனால் யாராவது நெடுநாளாக சிநேகமாக இருந்தால் அவ்விதமாக அவர்கள் வாழ்நாள் முழுதும் இருப்பார்கள் என்று தவறுக நினைத்துவிட மாட்டார்கள். அல்லது எந்த மனிதனையும், தோட்டியிலி ருந்து தொண்டைமான்வரை எவ்வையும் ஒரு யந்திரமாகக் கருதமாட்டார்கள். பையோ மாமன் காமில்லாவை

கவனிக்காமலிருக்கவில்லை. ஏன் ஸி ஸ் அவளுக்கு இந்தமாதிரியான கட்டங்கள் நேரவில்லை. அவளுக்கு வைசிராயின் பழக்கம் ஏற்பட்ட பிறகு அவளை நன்கு கவனித்துக்கொண்டே வந்தான். பல வருடங்களாகக் காத்திருந்தான். காமில்லா வைசிராய்க்கு மூன்று பிள்ளைகளைப் பெற்றுள்ளன. பெற்ற பின்பும் எப்பொழுதும் போலவே இருந்தாள். உலகத்தில் அடையக்கூடிய உண்மையான உடைமைகளுக்கு அவள் உரிய வளாகியதன் காரணமாக அவளுடைய நடிப்பிலும் உயர்ந்த தரத்தை எதிர்பார்க்கலாமென நினைத்தான். நடிப்பின் சில பகுதிகளும் வாசகங்களும் அவளது புது அனுபவத்தையும், அறிவையும் தொடுபவை யாகையால் அவளுடைய நடிப்பின் தரம் உயர்ந்துவிடுமென நினைத்தான். மாருக அவள் அப்படிப்பட்ட இடங்களை மனச் சங்கடப்பட்டு நடித்தாள் அல்லது மனமில்லாது நடித்தாள். டான் ஆண்டிரீசை அவளுக்கு வெறுத்துவிட்டது என்றறிந்தான். மற்ற நடிகர்களோடும், மாட்டுச் சண்டை போடுகிறவர்களோடும், நகரத்திலுள்ள வணிகர்களோடும் கள்ளக் காதல்கள் புரிய முற்பட்டுவிட்டாள்.

வரவர அவளுக்கு நடிப்பில் வெறுப்பு ஏற்பட்டது. மற்றெருஞு ஆசையும் அவளை அறித்துத் தின்ன ஆரம்பித்தது. பாமர மக்களில் ஒருத்தியாகத் தன்னை யாரும் கருதாமல் பரம்பரைப் பிரபு வமிசத்தைச் சேர்ந்தவளாகத் தன்னைக் கருத வேண்டுமென்ற ஆசை அவள் உள்ளத்தில் வேரிட்டது. நடிப்பைத் தனது பொழுதுபோக்கு என்று கூறினாள். தன்னுடைய பிள்ளைகளைக் கவனிப்பதற்கு ஒரு ஆயாளை அமர்த்தினாள். வேலைக்காரர்களை வைத்துக் கொண்டாள். பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் போகிற நேரத்தில் இவளும் கோயிலுக்குப்போனாள். பல்கலைக் கழகப் பரிசு விழாக்களைப் பார்க்கச் சென்றாள்.

நன்கொடையாளர்களின் நிரவில் இவள் பெயரும் இடம் பெற்றது. சிறிது எழுதப் படிக்கவும் கற்றுக் கொண்டாள். தன்னை யாராவது சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவள் எனக் கூறிவிட்டால் உடனே சண்டைக்கு வந்துவிடுவாள். தனக்குச் சலுகைகளும் உரிமைகளும் கொடுக்க வேண்டுமென்று வைசிராயை வெகு பாடு படுத்தி விட்டாள். அவளுடைய மனத்தில் இருந்த பழைய தீமையை விரட்டிவிட்டு புதிய தீமை இடம் கொண்டது. அவள் அறமும் ஒழுக்கமும் உள்ளவள் என்பதை இரைச்சலிட்டு விளம்பரப் படுத்திக்கொண்டாள். தாய் தந்தையரை அறியாத இவள், தனது தாய் இன்னர், தந்தை இன்னர் என்று கற்பித்துக் கூறினாள். இன்னர் இன்னர் தன் உறவினர் என்று கூறலானாள். தனது பிள்ளைகள் சட்ட பூர்வமான திருமணத்தினாற் பிறந்தவர்களென்பதற்கு எழுத்து ஆதாரமில்லாமலே சட்டத்தின் ஒப்புதல் பெற்றார். பெரிய பிரபுவீட்டுப் பெண்மணிகளைப் போலவே இவளும் கையில் மெழுகு வத்தி ஏத்திக் கொண்டு பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தனைக்குப் போவாள். நாடகத்தில் நடிப்பதை பாவ மெனக் கருதி அதற்கு மன்னிப்பை வேண்டுவாள். தெய்வத் தன்மை எய்திய மேலான சாதுக்களும் முனிவர் களும்கூட நடிகர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சாண்டா மாரியா டி கிளக் சம்பக்குவா குன்றுகளுக் கருகாமையில் ஒரு குன்றின்மீது ஒரு நீரூற்று இருந்தது. பிரான்சு தேசத்தைச் சுற்றிப் பார்த்திருந்த வைசிராய், தனக்கு ஒரு சுகவாசஸ்தலத்தை ஏற்படுத்த வேண்டுமென்று விரும்பி அவ்வாறே இந்த நீரூற்றருகில் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார். அங்கே கோயில் இருந்தது. பங்களாக்கள், நாடகக் கொட்டகை, மாட்டுச்

சண்டைபோடும் இடம் இவையாவும் ஏற்படுத்தப்பட்டன. காமில்லாவின் உடல் நலம் சீர்கெட்டது கிடையாது எனினும் அவரும் அங்கே ஒரு பங்களா கட்டிக்கொண்டு அங்கு வாழ்ந்தாள். மார்க்கெல்ஸாடி மாண்டிமேயர் அந்த இடத்தைப்பற்றியும் வைசிராயைப் பற்றியும் வெகு அழகாக வருணித்து எழுதியிருக்கிறார்கள். வைசிராய் ஏராளமான பணத்தை வைத்துக்கொண்டுகுதாடியதாகக் கூறுகிறார்கள். வைசிராயின் மகனைப் பற்றியும் அதாவது காமில்லா மூலம் பிறந்த மகனஞான டான் ஜெய்மியைப் பற்றியும் எழுதிவைத்திருக்கிறார்கள். அவன் ஒரு நோயாளி. அவனுடைய கண்களும் நெற்றியும் தாயின் கண்களையும் நெற்றியையும் போன்றிருந்தன. தகப்பனுடைய வலிப்பு நோய் இவனிடமும் இருந்தது. திகிலடைந்த மிருகம் போல இப்பையனும் தனது நோயைப் பொறுத்துக் கொண்டான். பலபேர் கூடியிருக்கும் இடத்தில் தன் நோவு மிகுந்தால் அதற்காகப் பெரிதும் வெட்கம் கொள்ளுவான். அவன் மிக்க அழகன். அவன் எதிரி லேயே அவனுக்காக யாரும் இரங்கிப் பச்சாத்தாபப் படும்படி அனுமதிக்கப்படவில்லை. தன்னுடைய நோயை யும் கஷ்டங்களையும் நெடுந்தூரம் சிந்தனை செய்த காரணத்தால் அந்தப் பையனுடைய முகத்தில் பொறுமையும் பெருமிதமும் பொலிவு பெற்றுவிளங்கின. அவனுடைய தாய் அவளை நல்ல வெல்வெட்டுத் துணி களால் அணிவித்தாள். முடிந்த நேரத்தில் அவன் தனது தாயின் பின்னே நடந்து செல்வான். அவனிடம் பேச்சுக் கொடுப்பதற்காக பெண்கள் அவளைப் பிடித்தியுத்தாலும் அவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு தாயின் பின்னே ஓடுவான். தன் மகனேடு காமில்லா கோபித்துக் கொண்டது கிடையாது. தன் அன்பைக் காட்டுவதிலும் ஆர்ப்பாட்டமில்லாதிருப்பாள். மென்மையான வையி

லடிக்கும் போது தாயும் மகனும் உலாவச் செல்வார்கள். உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகளுக்குள்ள அந்தஸ்து முழுவதும் தனக்கு எப்பொழுது வரும் என்பதைச் சிந்தித்துக்கொண்டே செல்லுவாள். டான் ஜெய்மியோ வெயிலைக் கண்டு மகிழ்ந்தும், நெருங்கிவரும் மேகத்தைக் கண்டு வியந்தும் நடந்து செல்லுவான். அவர்கள் இருவரும் எங்கோ ஒரு தொலைவிலுள்ள நாட்டிலிருந்து வழிதவறி வந்தவர்கள் போலக் காட்சி யளித்தார்கள். இக்கால மக்களால் உணர்ந்துகொள்ள முடியாத பழம் பாடல்கள் போலவும் அவர்கள் தென் பட்டார்கள்.

காமில்ஸா நடிப்பைவிட்டு நீங்கியபோது அவளுக்கு வயது முப்பது. சமூகத்தில் அந்தஸ்தை அடைவதற்கு அவளுக்கு ஐந்து ஆண்டுகளாயின. வரவரப் பரும ஞான். அவளுடைய அழகும் முன்னிலும் அதிகமாகிக் கொண்டே வந்தது. அதிகமான நகைகளையும் அதிகமான ஆடைகளையும் அணியத் தலைப்பட்டாள். மேனி யெல்லாம் ஆடைகளும் நகைகளும் அலங்காரப் பொருள்களுமாக ஏறினா. முகத்திற்கும் கைகளுக்கும் நீலநிறமான தூளைப் பூசிக்கொண்டாள். புகழின் படிகளில் கால் வைத்து, நாகரிக மாதாக வளருகின்ற ஆரம்பக்காலத்தில், தன்னேடு பையோ மாமன் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று கட்டளையிட்டாள். சமயசந்தரப்பம் அறிந்து அவன் எப்போதாவது வந்து கொண்டிருந்தான். அதையும் வெறுத்தாள். அவ்வாறு வந்தவனேடு முகங்கொடுத்து இனிமையாகப் பேசாமல், பாவனைக்குப் பேசி அனுப்பி விடுவாள். அவளுடைய கண்கள் அவனுடைய கண்களோடு சண்டை போட வில்லை எனினும் அவனேடு சச்சரவு செய்துகொள்ள ஏதாவது காரணங்கள் கண்டுபிடிக்க முயன்றார்கள்.

அவளுடைய பொறுமையைச் சோதிப்பதற்கு அவன் எப்போதாவது மாதம் ஒரு முறை வருவான். அவளைப் பார்க்க முடியாவிட்டால் மாடிப்படிகளேறி மேல்மாடியிலுள்ள அவளுடைய பிள்ளைகளோடு குலவி விட்டுச் செல்வான்.

ஒரு நாள் குன்றின் மீதுள்ள அவளுடைய பங்களாவுக்குப் போய், வேலைக்காரியிடம் அவளைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்லி யனுப்பினான். அன்று மாலை பிரெஞ்சுத் தோட்டம் என்ற பூங்காவில் அவளைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டாள். ஒரு மனக்கிளர்ச்சி ஏற்பட்ட காரணத்தால் அவன் அங்கு வந்திருந்தான். தனிமையாக வாழ்க்கை நடத்துகிறவர்களுக்கு நட்பு, வெறும் நட்பாகத் தோற்றுது. அதில் ஏதோ கொள்ளை கொள்ளும் கவர்ச்சி யிருப்பதாகக் கருதுவார்கள். தெருவழியே போகிறவர்கள் ஆனந்தமாகச் சிரித்துப் பேசிக்கொண்டு, பிரியும்போது ஒருவரையொருவர் அன்போடு தழுவிக்கொள்ளுவதையும் பார்த்தான். ஓன்றுகூடி விருந்துண்பவர்கள் ஆனந்தமாகச் சிரித்து மகிழ்ந்திருப்பதையும் கண்டான். இவ்வாறு வாழ்வத ணல் அவர்கள் எவ்வளவோ மனதிறைவை அடைகிறார்கள் என்று எண்ணினான். உடனே அவன் மனம் காமில்லாவைக் காணவேண்டுமென்று பரபரப்பை அடைந்தது. அவர்கள் இருவரும் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த காலத்தில் எவ்வளவு பிரியமாகவும் நம்பிக்கையோடும் வேடிக்கையாகப் பேசி வந்தார்களோ அந்த நாட்கள் அவன் நினைவுக்கு வந்தன. அந்த நாட்களில் தன்னை அழைத்தது போல இன்றும் பிரியமாக “பையோ மாமனே” என்று அழைக்கமாட்டாளா என்று ஏங்கி வந்தான் அவன்.

பிரஞ்சுத் தோட்டம் என்ற பூங்கா ஊரின் தெற்கு எல்லையிலிருந்தது. அவர்களுக்குப் பின்புறம் ஓங்கி உயர்ந்த ஆண்டிஸ் மலைகள் இருந்தன. முன்பக்கம் ஏராளமான குன்றுகள் படிப்படியாக இறங்கி பசிபிக் கடல் வரை சென்று முடிந்தன. மாலை நேரம். வெளவால்கள் வானில் பறக்கும் நேரம். சிறுபிராணி கள் காலடியில் பயமின்றிச் சுற்றித் திரிகிற நேரம். தன்னந் தனியானவர்கள் அந்தப் பூங்காவில் ஆங்காங்கே திரிந்தார்கள். வானம் நிறம் மங்கிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் பள்ளத்தாக்கிலிருந்த கிராமத்திலிருந்து குரைக்கும் நாயின் சத்தத்தைக் கேட்டார்கள். அந்த நேரம், வயல்களில் வேலைக்குச் சென்ற தகப்பன், வீட்டுக் குத் திரும்புகிற நேரம். திரும்பி வந்த அவன் மீது வீட்டிலுள்ள நாய் பாய்ந்து தன் அன்பைக் காட்டும். பெண்கள் அந்தி வெள்ளியைக் கண்டு வரம் கேட்பார்கள். பையன்கள் சாப்பாட்டுக்காகப் பதறுவார்கள். மிகச் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கும் தாய் கூடக் கொஞ்ச நேரம் தன் வேலைகளை ஒதுக்கிவைத்து விட்டு, கோபம் பொங்கிவரும் தன் குழந்தைகளைக் கண்டு உள்ளூர் மகிழுகின்ற நேரம் அது.

ஒரு சலவைக்கல் பெஞ்சியினருகே பையோ மாமன் நின்றுகொண்டு காமில்லா வருவதைக் கவனித்தான்.

“இங்கு வர நேரமாகிவிட்டது, எனக்கு வருத்தத் தைத் தருகிறது. சரி, நீ என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறேய்?”

“காமில்லா” என்று தொடங்கினான்.

“என் பெயர் டோனு மைக்கேலா”

“ டோனு மைக்கேலா, உன்னைப் புண்படுத்த நான் நினைக்கவில்லை. இருபது ஆண்டுகளாக ‘காமில்லா’ என்று உன்னைக் கூப்பிட்டுவிட்டு ..”

“ சரி, உன்னிஷ்டம் போல கூப்பிடு ”

‘காமில்லா’ நான் சொல்வதைக் கேட்பதாக உறுதி கூறு. நான் சொல்வதைச் சொல்ல ஆரம்பிக்கவுமே ஓடிப்போக மாட்டேன் என்று உறுதி சொல்லு.”

உடனே அவள் எதிர்பாராத வண்ணம் கோப முண்டவளாய்க் கத்த ஆரம்பித்தாள் “பையோ மாமனே, நான் பழையபடி நாடகத்திற்குத் திரும்பி வருவேன் என்று நினைப்பாயானால் உனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கவேண்டும். நாடக மேடையை நினைக்கும் பொழுதே எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது என்பது உனக்கு நினைவிருக்கட்டும். நாடக மேடை! நாடக மேடை! அருவருப்பான இடத்தில் அன்றுடம் அவமா னப்படுவதா! அது முடியாது. நீ ஏன் வீண் வேலை பார்க்கிறோய் ?”

“ நீ உன் புது நண்பர்களோடு மகிழ்ந்திருக்கிறோய் என்றால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன்.”

“ என்னுடைய நண்பர்களை உனக்குப் பிடிக்கவில்லையா? அவர்களை விட்டுவிட்டு வேறு யாரை நான் நட்புக்கொள்ள வேண்டுமென்கிறோய் ?”

“ காமில்லா, எனக்கு அதுதான் நினைவு வருகிறது.”

“ என்னைக் குறைகூற விடமாட்டேன். எனக்கு அறிவுரை யேதும் வேண்டாம். இரவு நேரம்; இனிமேல் குளிர் அதிகமாகிவிடும். நான் வீட்டுக்குப் போகவேண்டும். என்னை விட்டுவிடு. அவ்வளவுதான் நான் வேண்டுவது. என்னை உன் மனத் திலி ருந்து அகற்றிவிடு.”

“என் அருமை காமில்லாவே, சினம் கொள்ளாதே, என் பேச்சைசக் கே கள். ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கொள்.”

அவள் ஏன் அழ ஆரம்பித்தாள் என்பது அவனுக்கு விளங்கவில்லை. என்ன சொல்வதென்பதும் அவனுக்கு விளங்கவில்லை. வாய்க்கு வந்தபடி ஏதேதோ சொன்னான். “இப்பொழுது நீ நாடகக் கொட்டகை யைப் பார்க்கக்கூட வருவதேயில்லை.” நீ வருவதில்லை என்பதை ஜனங்கள் அறிந்துகொண்டார்கள். கூட்டமும் வரவரக் குறைந்துகொண்டே வருகிறது. பழைய இன்பியல் நாடகத்தையே வாரத்துக்கு இருமுறை போடுகிறார்கள். மற்ற நாட்களில் உரைநடையிலுள்ள வேடிக்கைக் கூத்துக்களைப் போடுகிறார்கள். எல்லாம் சிறுபிள்ளைத் தனமாகவும், கீழ்த்தரமாகவும், உயிரில்லா மலும் இருக்கிறது. யாருக்கும் ஸ்பானிய மொழி பேச வரவில்லை. யாருக்கும் நன்றாக நடக்கக்கூடத் தெரிய வில்லை. முன்பு நீ எவ்வளவு அற்புதமாக நடித்தாய். இப்பொழுது எல்லாம் வெட்கக் கேடாக இருக்கிறது.”

கொஞ்சனேரம் அமைதி நிலவியது. ஆட்டு மந்தை கள் போல மேகக்கூட்டங்கள் கடவிலிருந்து வழி தப்பி மிதந்து வந்து குன்றுகளிடையே நழுவிச்சென்றன. காமில்லா திடீரென்று அவனுடைய முழங்காலைப்பற்றிக் கொண்டாள். அவனுடைய முகம் இருபது வருஷங்களுக்கு முன்னிருந்த முகம் போல இருந்தது.

“என்னை மன்னித்துவிடு. பையோமாமனே, நான் நிரம்ப மோசமாக நடந்து கொண்டு விட்டேன். ஜெய மிக்கு இன்று மாலை உடல் நலமில்லை. எனக்கு என்ன செய்வதென்றே புலப்படவில்லை. அவன் அங்கே கிடக்கிறான். வெளுத்துப்போய் ஒன்றும் புரியாமல் கிடக்கிறான். கவலைப்படுவதற்கு எனக்கு எவ்வளவோ வேறு

விஷயங்களிருக்கின்றன. பையோ மாமனே, நான் மீண்டும் நடிக்க வருவதனால் ஓன்றும் நலன் ஏற்படப் போவதில்லை. ஜனங்கள் உரை நடையில் பேசப்படும் கேவிக்கூத்துக்களைப் பார்க்கத்தான் வருகிறார்கள். பழங்கால இலக்கியங்களை நாடகமாக நடித்தது நமது முட்டாள் தனம். அவைகளை வேண்டுமென்றால் ஜனங்கள் புத்தகங்களின் மூலம் படித்துக் கொள்ள எடுத்து நடப்பதில் பயனில்லை.”

“அதிசயமானவளே, காமில்லாவே, நீ நன்றாக நடித்த காலத்தில் நான் உன்னிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. என்னுடைய முட்டாள் தனமும் கர்வமும்தான் அதற்குக் காரணம். உனக்குரிய புகழை உனக்குத்தர மறுத்தேன். என்னை மன்னித்துவிடு. நீ எப்பொழுதுமே பெரிய கலைவாணியாக இருந்தாய். உனக்கு இப்பொழுது நன்பர்களாக இருப்பவர்களை உனக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தால் நாம் ஸ்பெயி னுக்குப் போவதைப்பற்றிச் சிந்திக்கலாம். உனக்கு அங்கு பெரும் வெற்றி கிடைக்கும். இன்னும் நீ இளமையாகவும் அழகோடும் இருக்கிறைய். உன்னை டோனு மைக்கேலா என்று கூப்பிடுவதற்கு இன்னும் நாள் இருக்கிறது. மூப்பும் மரணமும் அடைவதற்குமுன் நாம் செய்யக்கூடிய தைச் செய்துவிடவேண்டும்.”

“இல்லை, நான் ஸ்பெயினைப் பார்க்கப் போவதில்லை. உலகம் எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.”

“நீ தான் காமில்லா என்று தெரிந்துள்ள ஏதாவது ஒரு தீவுக்கு நாம் போகக் கூடுமானால் எவ்வளவு நன்றாக யிருக்கும் !”

“பையோமாமனே, உனக்கோ வயது ஜம்பது ஆகிறது. நீ இன்னும் இப்படிப்பட்ட தீவுகளைப்பற்றிக் கனவு கண்டு கொண்டிருக்கிறோய்.”

அவன் தலையைக் குனிந்துகொண்டு மெதுவாகச் சொன்னான்: “நான்உன்மீதுபிரியமாகஇருக்கிறேன். உன் மீது பிரியம் வைக்காமல் என்னுல் இருக்க முடியாது. என்னுடைய பிரியத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது. எனது வாழ்வில் உன்னைக் கண்டேனே அதுவே போது மானது. நீயோ இப்பொழுது பெரிய அந்தஸ்திலிருக்கிறோய். பெரும் பணமும் வந்துவிட்டது. இப்பொழுது எனது உதவி யாதொன்றும் உனக்குத் தேவையில்லை. இருந்தாலும் நான் உனக்கு உதவுவதற்கு எப்போதும் தயார்.”

“நீ எவ்வளவு புரியாத் தனமாக இருக்கிறோய்; சின்னப் பையன்களைப் போலப் பேசுகிறோய். வயதுக்குத் தக்கபடி அறிவிலும் நீ வளருவதாகத் தெரியவில்லை. நீ ஏதோ சொல்லுகிறோயே, அந்த மாதிரியான பிரியம் என்பது உலகத்தில் கிடையாது. நீ சொல்லுகிற மாதிரியான தீவும் கிடையாது. அந்தமாதிரியான விஷயங்களைல்லாம் நாடகத்தில் தான் உண்டு.”

இச்சொற்களைக்கேட்ட பையோ மாமன் நான் மடைந்தான். ஆனால் அச் சொற்களில் அவன் நம்பிக்கையடைய வில்லை.

இறுதியில் அவன் எழுந்தான். வருத்தத்தோடு “நாம் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்? குளிர் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நான் வீட்டுக்குப் போகவேண்டும். நீ இதை விட்டுவிடவேண்டும். நாடகத் திற்கு வர எனக்கு மனமில்லை”, என்றார். சிறிது அமைதி. இனிமேலும் கேட்பாயானால்...அதற்கு என்னால்

விடைகூற முடியாது. அவ்வப்பொழுது ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். நான் எப்படி இருக்கவேண்டுமோ அப்படித் தான் இருக்கவேண்டும். நீ கூறுகிறபடியல்ல. என்னைப் பற்றி நினைப்பதை விட்டுவிடு. பையோ மாமனே, என்னை மன்னித்துவிடு. அவ்வளவுதான். என்னை மன்னிப்பதற்கு முயற்சி செய்.”

சிறிது நேரம் அமைதியாக நின்றான். அவனுடைய மனத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு எண்ணம் தோன்றியது. அதைச் சொல்லி விடலா மென்று முயன்றான். ஆனால் அது என்ன என்று தெளிவாக அவனுக்குப் புலப்பட வில்லை. இருட்டிவிட்டது. தோட்டத்திற்குத் தனியாக வந்தவர்கள் யாவரும் போய்விட்டார்கள். காமில்லா தன் மகன் டான்ஜெய்மியையும் டான் ஆண்மெரிஸையும் பையோ மாமனையும் நினைத்த வண்ணமிருந்தாள். வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை. திடீரன்று குனிந்து அவனுடைய விரல்களை முத்தமிட்டுவிட்டுச் சென்றான். மேகங்கள் கூடித்திரண்டன. அங்கேயே அவன் உட்கார்ந்து விட்டான். ஆனந்தத்தால் அவன் உடல் நடுங்கிற்று. அப்பொழுது நடந்த செயல்களின் பொருளைன்ன என்று அறிய முற்பட்டான்.

திடீரன்று லிமா நகரம் முழுவதும், தோனு மைக்கேலாவுக்கு அம்மை நோய் கண்டிருக்கும் செய்தி பரவிற்று. நூற்றுக்கணக்கானவர்களுக்கு அம்மைநோய் கண்டிருந்தது என்றாலும் பொதுமக்களின் ஆவலும் ஆத்திரமும் நாடகக்காரியைப் பற்றியதாகவே யிருந்தன. பாமர மக்களைத்தோன்றி அந்தப் பாமர மக்களையே இழிவாகக் கருதுவதற்குக் காரணமாயிருந்த முக அழகை இழந்துவிட்டாள் என்ற பேச்சு ஊருக்குள்ளே பரவியது. அவள் நகைப்புக்கிடமாகி விட்டாள்

என்ற செய்தி நோய் குணமாவதற்கு முன்பே அவள் கிடந்த அறையிலிருந்து வெளியாயிற்றே இல்லையோ, பொருமைக்காரர்களின் மனம் பொங்கியது. குணமடைந்ததும், நகரத்திலிருந்து, குன்றின் மீதிருந்த அவளது பங்களாவுக்கு அவளைக் கொண்டு போனார்கள். தனது அரண்மனையை விற்றிருள். நகைகளை யார் யார் பரிசளித்தார்களோ அவர்களிடமே அவைகளைத் திருப்பி அனுப்பினார்கள். தனது அருமையான ஆடைகளை விற்றிருள். வைசிராயும் ஆர்ச்சிஷப்பும், மற்றுஞ் சிலரும், பரிசுகளுடனும் வாழ்த்துக்களுடனும் அவளை முற்றுகையிட்டார்கள். வாழ்த்துக்களைப் புறக்கணித்தாள். பரிசுகளைத் திருப்பி அனுப்பினார்கள். அவனுடைய நர்ச்சம் வேலைக்காரிகளும் தவிர வேறு யாரும் அவளைப் பார்க்க முடியாது. டான் ஆண்டிரீஸ் பலமுறையாகத் திரும்பத் திரும்பப் பார்க்க விரும்பியதற்குப் பதிலாக, மிகுந்த பண்த்தையும், கர்வமும் கசப்பும் நிறைந்த கடிதம் ஒன்றையும் அவள் அனுப்பினார்கள்.

தங்களுடைய அழகைப்பற்றி யாவரும் பாராட்டுவதைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தவர்கள், தங்கள் மீது யாவரும் அன்பு கொள்வதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது அவ் அழகுதான் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆகவே இனிமேல் அவள் மீது யாரேனும் அக்கறை காட்டினால், அழகு முழுதும் ஒழிந்து அருவருப்பு ஏற்பட்ட பிறகும் யாரேனும் அவளைப் பற்றிக் கவனம் செலுத்தினால், அது, ஒன்று இரக்கம் காரணமாக இருக்கலாம் அல்லது அவனுடைய நிலைமையைக் கண்டு மனதிறைவு ஏற்பட்ட காரணமாக இருக்கலாம். அழகிழந்த பிறகு தன்பால் யாரும் மனமியைந்த ஆதாரம் காட்டமாட்டார்கள் என்று அவள் நினைக்கக் காரணம் என்ன? காமம்பற்றிய பிரியம் தவிர, வேறு அன்பு

என்பது உண்டு என்பதை அவள் அறியவில்லை. இந்த அன்பு என்பது உலகில் தாராளத் தன்மையையும், பிறர் நலம் கருதுதலையும் பிறப்பிக்கிறது. பெரும் கவிதை களையும் கனவுகளையும் தோற்றுவிக்கிறது. இருந்தாலும் வெளித் தோற்றத்தில் இவ்வன்பு மிக்க கடுமையான தன்னலம்போலத் தென்படும். உள்அன்பு பலகாலம் பணியாற்றிய பிறகும், பலருடைய வெறுப்புக்கும், என்னுதலுக்கும், ஜயப்பாடுகளுக்கும் ஆளாகும். அதன்பிறகுதான் அவ் அன்பை உண்மையானது, நன்மையானது என்று உலகம் ஓப்புக்கொள்ளும். வாழ் நாள் முழுதும் அன்பு வாழ்க்கை வாழ்ந்தவர்களால் கூட அன்பைப் பற்றி நமக்கு அதிகம் சொல்ல முடியாது.

காமில்லாவை, அவளுடைய தனிமையிலிருந்து வெளியேற்றிப் பலரோடு கூடிக் குலவி வாழும்படியாகச் செய்வதற்குப் பலரும் முயன்றுர்கள். அதனால் அவளுடைய கோபம் தான் அதிகரித்தது. முயன்றவர்களை அவமானமாகப் பேசினான். அவள் மடத்தில் சேர்ந்து சமயவாழ்க்கையில் ஈடுபடப்போகிறார்கள் என்ற வதந்தியும் உலவிற்று. ஆனால் அது பொய் என்பது சீக்கிரம் வெளியாயிற்று. எந்த நேரமும் கடுகடுப்பாகவும், கோபமாகவும் இருக்கிறார்கள் என்ற செய்தி எங்கும் பரவிற்று. இனிமேல் நமக்கு வாழ்வேது என்ற மனத்தளர்ச்சி முற்றிவிட்டது. தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் வாழ்வில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அவளுக்கிருந்த கர்வத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், தனக்கு யார் யார் என்ன கொடுத்திருந்தார்களோ, அவர்களுக்கு அதிகமாகவே திருப்பிக்கொடுத்தாள். வறுமை நெருங்குவதைக் கண்டாள். வறுமையோடு தனிமையும், எதிர்கால இருஞும் தன்னைச் சூழ இருப்பதைக் கண்டாள். இடிந்து விழுந்து கொண்டு தனது வீட்டிலிருந்துகொண்டு தனது

இறுதி நாட்களைப் போக்குவது தவிர வேரென்றும் செய்வதற்கில்லை என்பதை உணர்ந்தாள். தன்னுடைய மோசமான நிலைமையைக் கண்டு தனது பகைவர்கள் எவ்வாறு மகிழ்வார்கள் என்பதை மனிக்கணக்காக நினைத்துப் பார்ப்பாள். தாறுமாருகக் கத்திக்கொண்டு தனது வீட்டில் இங்கும் அங்கும் அலைவாள்.

பையோ மாமன் தன் நம்பிக்கையை இழந்து விட வில்லை. அவருடைய குழந்தைகளுக்கு எப்படியெல்லாம் பயன்படலாமோ அப்படியெல்லாம் பயன் செய்தான். அவருடைய நிலங்களை மேற்பார்ப்பதில் ஒத்தாசை பண்ணினான். சமயம் பார்த்து அவருக்குக் கடன் கொடுத்து உதவினான். இவ்விதமான செயல்களின் மூலம் அவருடைய வீட்டுக்குள்ளே போகவரிடுந்தான். முகழுடியிட்ட காமில்லா முன்னால் போய் வந்திருந்தான். தனது கர்வத்திலாழ்ந்திருந்த காமில்லாவோ, பையோ மாமன் தன்மீது இரங்குகிறான் என்றே நினைத்து, தன் கூரிய நாக்கினால் அவனை வாட்டி வதைத்தாள். அவ்வாறு செய்து மன நிறைவும் கொண்டாள். அவள் எவ்வளவுக் கெவ்வளவு அவனை இகழ்ந்து தாக்கினாலோ அவ்வளவுக்கவ்வளவு அவருடைய அன்பு அதிகரித்தது. மனமுடைந்தவளது மனநிலை இப்படித்தானிருக்கும் என்பதை அவன் நன்கு அறிவான். அவருடைய முன்னேற்றத்தில் அக்கறைகொண்டு அவன் ஈடுபட்டு வந்தான். அதையும் இழுக்கவேண்டிய சம்பவம் ஒரு நாள் நிகழ்ந்தது. ஒரு நாள் கதவைத் தள்ளினான்.

கதவைத் தாழிட்டிருக்கிறேயும் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறான். ஒரு மணி நேர மாக அவள் மனத்தில் ஒரு முட்டாள் தனமான ஆசை பற்றிக் கொண்டிருந்தது. சீமைச் சுண்ணாமைப்பையும் முக வெண்ணையையும் சேர்த்துக் குழப்பி முகத்தில் பூசிக்

கொண்டால் என்ன என்று நினைத்தாள். வைசிராயின் சபைக்கு வரும் பாட்டிமார்கள் முகத்திற்கு முகமாவுகளைப் பூசிக்கொண்டு வருவதைப் பார்த்து அடிக்கடி கேலி பண்ணிய அவள், இப்பொழுது தன் முகத்தில் பூசுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தாள். தனது நாடக வாழ்வில் இது பற்றி ஏதாவது அறிந்திருந்தோமா எனச் சிந்தித்துப் பார்த்தாள். கதவைத் தாழிட்டிருக்கிறோம் என்ற நினைப்பில் இருந்துவிட்டாள். தான் தயார் செய்த சாந்தை முகத்தில் பூசிக்கொண்டு கண்ணுடியின் எதிரில் நின்று பார்த்தாள். தன் முயற்சி பலிக்கவில்லை யென் பதை அறிகையில், பையோ மாமன் வாசலில் நிற்பதைக் கண்ணுடியில் பார்த்துவிட்டாள். அலறிக்கொண்டு எழுந் தாள். கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.

“வெளியே போ, வெளியே போ, எந்தக்காலத்திலும் இங்கு நுழையாதே” என்று தாறுமாருகப் பேசி விரட்டி விரட்டி யடித்துத் துரத்தினால். அவன்மீது, கண்ட பொருள்களை யெல்லாம் ஏறிந்தாள். அவளைத் தனது எல்லைக்குள் காலடிவைக்க விடாதே என்று தனது உழவனுக்குக் கூறினால். இருந்தாலும் அவளைப்பார்க்க வேண்டுமென்று பையோ ஒரு வார காலமாக முயன்றான். மூடிவில் விமாவுக்குத் திரும்பிச் சென்றான். எப்படியோ பொழுதைக் கழிக்க முயன்றான். இருந்தாலும் அவனுல் தனியாக இருக்க முடியவில்லை. பதினெட்டு வயது இளைஞர்களோல் அவளாருகில் இருக்க ஆசைப்பட்டான். கடைசியாக ஒரு தந்திரத்தைக் கையாணுவதென்று திட்ட மிட்டவனுய் விமா நகரத்தைவிட்டு குன்றுக்குப் புறப்பட்டான்.

ஒரு நாள் அதிகாலையில் விடிவதற்கு முன்பு அவனுடைய பங்களாவுக்குச் சென்றான். அவளது அறையின் ஜன்னலருகே, வெளியே கீழே தரையில் படுத்துக்

கொண்டான். அப்போது இருட்டாக இருந்தது, ஒரு இளம் பெண் அழுவது போல அழுதான். இப்படி ஒரு பதினைந்து நிமிஷம் செய்தான். தன்னுடைய குரலை நிதானமாக ஒரே மாதிரியாக வைத்துக்கொண்டான். குரலை உயர்த்தவில்லை. அவள் ஒரு வேளை உறங்கிக் கொண்டிருந்தாலும் அவனுடைய மனத்தில் பதிந்து அக்குரல் வேலை செய்யும் என்று நினைத்தான். காற்று சுகமாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. கிழக்கு இலே சாக வெனுத்தது. விடிவெள்ளி மங்கிக்கொண்டு வந்தது. எங்கும் ஆழ்ந்த அமைதி நிலவியது. மெல்லிய காற்று வீசியதால் புல் ‘உஸ்’ என்று இரைந்து அசைந்தாடியது. திடீரென்று அவனுடைய அறையில் விளக்கு ஏற்றப்பட்டது. ஜன்னல் கதவு திறந்தது. முக்காடிட்ட ஒரு தலை வெளியே நீட்டிற்று.

“யாரது?” என்று ஒரு அழகான குரல் கேட்டது. பையோ மாமன் அமைதியாக இருந்தான்.

காமில்லா பொறுமையிழந்த குரலில் “யார் அது? யார் அங்கே அழுதுகொண்டிருப்பது?” எனக் கேட்டாள்.

“டோனு மைக்கேலா, அம்மா, தயவு செய்து என்னிடம் வா.”

“நீ யார்?, உனக்கு என்ன வேண்டும்?”

“நான் ஒரு ஏழைப் பெண்; என் பெயர் எஸ்ட்ரல்லா. என்னிடம் வந்து எனக்கு உதவி செய் அம்மா. உன் வேலைக்காரியைக் கூப்பிடாதே. டோனு மைக்கேலா, நீயே என்னிடம் வா.”

காமில்லா சிறிது நேரம் சும்மா இருந்தாள். பிறகு திடீரென்று ‘சரி’ என்று சொன்னாள். ஜன்னல் கதவு சாத்தப்பட்டது. உடனே வீட்டைவிட்டு வெளியே.

தோன்றினார்கள். நன்றாக மூடிக்கொண்டு வந்தாள். “என்னிடம் வா, நீயார்”? என்றார்கள்.

பையோ மாமன் எழுந்தான். “நான்தான் பையோ மாமன்; என்னை மன்னித்துவிடு; நான் எப்படியும் உன்னிடம் பேசியாக வேண்டும்!”

“கடவுளே, இந்தப் பயங்கரமான மனிதனிடமிருந்து என்னை எப்பொழுது விடுவிக்கப் போகிறோ? நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்பதை அறிந்து கொள். யாருடனும் நான் பேசவும் விரும்பவில்லை. என்னுடைய வாழ்வு தீர்ந்துவிட்டது. அவ்வளவுதான்.”

“காமில்லா, நாம் நெடுங்காலம் கூடி வாழ்ந்தோமே, அது கருதியாவது எனக்கு ஒரு தயவு செய். நான் போய்விடுகிறேன். அதற்கப்புறம் உனக்குத் தொந்தரவு கொடுக்கவில்லை.”

“நான் ஓன்றும் செய்யமாட்டேன்; மாட்டேன். என்னைவிட்டு நீங்கு; அப்பால் போய்விடு.”

“இப்பொழுது மாத்திரம் நான் சொல்வதைக் கேள். அதற்கப்புறம் நான் உன்னைத் தொந்தரவு செய்யப் போவதில்லை!” வீட்டு வாசலை நோக்கி அவள் விரைந்து சென்றார்கள். தான் சொல்கிற வார்த்தைகள் அவள் காதில் விழுவேண்டுமென்பதற்காக அவனும் பின்னு வேயே ஓடினான்.

“சரி, சொல்லு, நேரமாகிறது. குளிர்கிறது; எனக்கு உடல் நலமில்லை. நான் வீட்டுக்குள் செல்லவேண்டும்.”

“காமில்லா, நான் டான் ஜெய்மியைக் கூட்டிக் கொண்டு போகிறேன். அவள் என்னுடன் ஒரு வருட காலத்துக்கு விமாவில் இருக்கட்டும். நான் அவனுக்குப் படிப்புச் சொல்லித் தருகிறேன். இங்கே இவன்

வேலைக்காரர்களிடையில் ஒன்றும் படிக்காமல் இருக்கிறோன்.”

“முடியாது.”

“காமில்லா, அவனுடைய நிலைமை என்ன ஆவது? அவனுக்கு நல்ல மனம் இருக்கிறது. படிக்க ஆசையுமிருக்கிறது.”

“அவனுக்கு உடல் நலமில்லை. மெலிந்திருக்கிறோன். உன்னுடைய வீடோ பன்றிக் குடிசை. கிராமம்தான் அவனுக்கு நல்லது.”

“சில மாதங்களாக அவனுக்கு உடல் தேவலை. என்னுடைய வீட்டை நான் சுத்தம் செய்துவிடுகிறேன். வீட்டைக் கவனித்துக் கொள்வதற்கு ஒரு ஆள் கொடுத்து உதவும்படியாக தலைமைத் துறவியம்மையை வேண்டிக்கொள்கிறேன். உன் மகன் இங்கே எந்த நேரமும் குதிரை லாயத்தில்தான் இருக்கிறோன். உயர் குடும்பத்தில் பிறந்தவர்கள் அறியவேண்டியதை யெல் லாம் நான் அவனுக்குக் கற்பிக்கிறேன். மல்யுத்தம், வத்தீன், இசைப் பயிற்சி, மற்றும்...”

“பிள்ளையினிடமிருந்து தாயை இவ்வாறு பிரிக்க முடியாது. இது நடக்காத காரியம். இந்த எண்ணம் தோன்றிய உனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. என்னைப் பற்றிய எண்ணத்தை விட்டுவிடு; என் சார்பான எதைப்பற்றியும் என்னுவதை விட்டுத் தொலை. நான் இல்லை என்று வைத்துக்கொள். நானும் என் பிள்ளை களும் எங்களால் முடிந்த அளவு வாழ்கிறோம்; என்னையீண்டும் சங்கடப்படுத்தாதே எந்த மனித வடிவத்தையும் எனக்குப் பார்க்க விருப்பமில்லை.”

சரி, இனிமேல் கடுமையாக நடந்துகொள்ளவேண் டியதுதான் என்று தீர்மானித்தவனும் “நீ எனக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடு” என்றார்கள்.

காமில்லா திகைத்து நின்றுவிட்டாள். “வாழ்வு எனக்குப் பயங்கரமாகி விட்டது. நான் இப்பொழுது சாவேண்?” சிறிது நேரம் கடுமையான குரலில் “என் னிடம் கொஞ்சம்தான் பணமிருக்கிறது என்னுல் முடிந்ததை உனக்குக் கொடுக்கிறேன். இப்பொழுதே கொடுக்கிறேன். என்னிடம் கொஞ்சம் நகைகள் இருக்கின்றன. அதற்கப்புறம் நாம் ஒருவரையும் பார்க்க வேண்டிய தேவையில்லை.” அவளுக்குத் தனது வறிய நிலையைக் கண்டு வெட்கமாக யிருந்தது. சிறிது நடந்தாள்; பிறகு திரும்பிப் பார்த்துக்கொண்டு “நீ கொடிய வன் என்று இப்பொழுதுதான் தெரிகிறது. இருந்தாலும் நான் உனக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுப்பதுதானே நியாயம்” என்றார்கள்.

“இல்லை, காமில்லா, என்னுடைய வேண்டுகோளை வற்புறுத்தவே அவ்வாறு கேட்டேன். எனக்கு உன் பணம் வேண்டாம். டான் ஜெய்மியைக் கொடு ஒரு ஆண்டுக்கு. அவன் மீது பிரியமாக இருப்பேன். நன்று கக் கவனித்துக்கொள்வேன். நான் உனக்கு கெடுதல் செய்திருக்கிறேனு? உனக்கு அந்தக் காலத்திலே என்ன, மோசமான ஆசிரியராகவா இருந்தேன்?”

“நீ செய்த நன்மைக்கு நன்றி செலுத்தச் சொல்கிறேய். எந்த நேரமும் இந்தப் பல்லவிதான். நன்றி காட்டு, நன்றி காட்டு என்று. இடைவிடாது நச்சரித்துக் கொடுமை பண்ணுகிறேய். நான் உனக்கு நன்றிகாட்டி யிருக்கிறேன். நிலைமையோ முன்போல இல்லை; நான் எதற்கு நன்றி காட்டுவது இப்பொழுது?” ஒரே அமைதி

நிலவியது. வானத்திற்கெல்லாம் தலைமையாக நிற்பது போன்ற ஒரு விண் மீண்டே அவள் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. அவனுடைய மனத்தில் ஒரு பெரிய வேதனை தங்கி யிருந்தது. ஏன் என்பது விளங்கவில்லை. “சரி, ஜெய்மி உன்னுடன் வர ஆசைப்பட்டால் போகலாம். நான் அவனிடம் காலையில் கேட்கிறேன். அவன் உன்னுடன் வர இஷ்டப்பட்டால் மத்தியானம் ஓட்டவில் நீ அவனைக் காணலாம். போய்வா, கடவுள் உன்னைக் காப்பாராக.”

“கடவுள் உன்னைக் காப்பாராக.”

அவள் வீடு திரும்பினாள். மறுநாள் மத்தியானம் அந்தச் சோகமயமான சின்னப் பையன் ஓட்டலுக்கு வந்திருந்தான். அவனுடைய நல்ல ஆடைகள் கிழிந்திருந்தன. கறை பட்டி ருந்தன. மாற்று உடைகள் உள்ள மூட்டை ஒன்று வைத்திருந்தான். செலவுக்கு அவனுடைய தாய் ஒரு பொற்காசு கொடுத்திருந்தாள். இரவில் உறக்கம் வராதபோது பார்த்துக்கொள்வதற்கு மின்னுகிற கல் ஒன்றுகொடுத்திருந்தாள். அது இருட்டில் மின்னும். இருவரும் வண்டியில் புறப்பட்டார்கள். மேடு பள்ளங்களில் திஹர் திஹரென்று சக்கரங்கள் குதிப்பதால் பையனுக்குக் கெடுதியாயிருக்கும் என்று பையோ மா மன் நினைத்தான். சேன் லூயி ரே பாலத்தை நெருங்கும்போது பையனுக்கு வெட்கமாயிருந்தது. அதை அவன் மறைக்க முயன்றான். மற்றவர் களிடமிருந்து தான் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டதை அறிந்ததால் அவனுக்கு வெட்கமாயிருந்ததது. பையோ மாமன் தனக்குத் தெரிந்த ஒரு மாலுமியை முந்திக்கொண்டு வந்தான். அதனால் ஜெய்மிக்கு அதிக

மாக வெட்கம் ஏற்பட்டது. பாலத்தை நெருங்கும் பொழுது, பையோமாமன் ஒரு சிறு பெண்ணுடன் நடந்துவந்த ஒரு வயதான மாதோடு பேசினேன். பாலத்தைக் கடந்த உடன் கீழே உட்கார்ந்து களைப்பாறலாம் என்று ஜெய்மியிடம் சொன்னேன். ஆனால் அதற்குத் தேவையில்லாமல் போயிற்று.

ஜந்தாவது பகுதி

திருவளத்துச் சம்மதமோ!

பழைய பாலம் இருந்த இடத்தில் புதுப் பாலம் கட்டியாயிற்று. என்றாலும், பழைய சம்பவத்தை ஒருவரும் மறக்கவில்லை. பாலம் விழுந்தது பழமொழி போலாகி விட்டது. “பாலம் விழாவிட்டால் நான் உன்னைச் செவ்வாய்க்கிழமை வந்து பார்ப்பேன்” என்றும், “என்னுடைய சகோதரன் சேன் ஹாயி ரே பாலத்தருகில் வாழ்கிறேன்” என்றும் ஒருவர்க் கொருவர் சொன்னார்கள் என்றால் உடனே அங்குள்ளோர் யாவரும் சிரித்துக் கொள்வார்கள். பாலத்தைக் குறிப்பிட்டால் அது நிலையாமையைக் குறிப்பிடுவதாகும். சேன் ஹாயி ரே பாலம் விழுந்ததைக் குறித்துப் பாடல்கள் பாடப்பட்டன. பெருவிய மொழியில் அதைப் பற்றிச் சில காலியங்கள் தோன்றின. எனினும் சகோதரர் ஜானிப்பர் எழுதிய புத்தகமே அதைப் பற்றிய உண்மையான இலக்கியச் சின்னம் ஆயிற்று எனக் கூறலாம்.

ஒரு நிகழ்ச்சியை எத்தனையோ முறைகளில் வியக்கலாம். சகோதரர் ஜானிப்பர் இலக்கியத்தில் தனிப்பட்ட முறையைக் கையாண்டதற்குக் காரணம் சேன் மார்ட்டின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரோடு அவர் நட்புக் கொண்டதாகும். அந்த மாணவரின் மனைவி ஒரு நாள் காலையில் தனது இரு பெண் குழந்தைகளையும் விட்டு விட்டு ஒரு படைவீரனுடன் ஸ்பெயினுக்கு ஓடி

விட்டாள். அம்மாணவரின் மனத்தில் கடுமையான வெறுப்புச் சூழ்ந்துகொண்டது. உலகம் கெட்டுவிட்டது என்று நம்புவதில் சகோதரர் ஜானிப்பர் ஒருவகையான மகிழ்ச்சியை அடைந்தார். சாதாரணமாக அனுபவமும் அறிவுமுள்ளோர்களுடைய கருத்துக்குமாறான எண்ணங்களையும், சம்பவங்களையும் அம்மாணவர், ஜானிப்பரின் காதில் போட்டார். ஒருகணம் சகோதரர் ஜானிப்பர் முகத்தில் துயரம் தோய்ந்திருக்கும். கண்கள் கவலையைக் காட்டும். அடுத்த கணத்தில் இத்துயரக் கதைகளை நம்புவதில் ஏன் கஷ்டமில்லை என்பதைப் பொறுமையாக விளக்க ஆரம்பித்துவிடுவார். அந்த மாணவர் பின்வருமாறு கதைசூற ஆரம்பித்து விடுவார். “நேப்பிள்ஸ், சிசிலி இரண்டையும் ஒரு ராணி ஆண்டுவந்தாள். அவருடைய விலாப்புறத்தில் ஒரு சிலந்திப் புண் உண்டாயிற்று. மிகவும் மனம் நொந்தவளாய், தன் நாட்டிலுள்ள குடிமக்களுக்கு ஓர் உத்தரவிட்டாள். தனக்காக எல்லோரும் கடவுளை வணங்கவேண்டுமென்றும், அவர்கள் தங்கள் ஆடைகளில் சிலுவைகளைத் தைத்ததுக் கொள்ளவேண்டுமென்றும் உத்தரவிட்டாள். நாட்டுமக்கள் தங்கள் ராணி மீது மிகுந்த அன்பு பூண்டிருந்தார்கள். அவர்களுடைய பிரார்த்தனையும், சிலுவைத் தையல்களும் மனப் பூர்வமானவையாக இருந்தன. எனினும் அவையாவும் பயன் படவில்லை. இப்பொழுது அவள் மான்றீல் என்ற இடத்தில் புதைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய நெஞ்சுக்கு நேராக மேலே ‘நான் எந்தத் துன்பத்திற்கும் அஞ்சமாட்டேன்’ என்ற வார்த்தைகளைக் காணலாம்.

கடவுள் மீதுள்ள நம்பிக்கைக்கு எதிராக சொல்லப் பட்ட இத்தகைய கதைகளை ஏராளமாகக் கேட்டதன் பயனாக ஜானிப்பர், எந்த நிகழ்ச்சிக்கும் விரிவான புள்ளி விவரங்களும் ஆதாரங்களும் தேட முற்பட்டு விடுவார்.

அவ்வாறு செய்யவேண்டிய காலம் வந்துவிட்டது என்பது அவருடைய நம்பிக்கை. அவருடைய கிராமத்திலே ஒரு கொள்ளை நோய் வந்து ஏராளமானவர்களைக் கொண்டு போயிற்று. செத்தவர்களில் பதினைந்து பேர், சாகாதவர் களில் பதினைந்துபேர் ஆகமுப்பது பேர்களின்குண்திசெயங்கள் என்னென்ன, அக்குணங்கள் எந்த அளவில் அவர்களிடமிருந்தன என்றெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தார். ஓவ்வொருவரிடமும் நன்மை, பக்தி, பயன்பாடு, எவ்வளவு இருந்தன, என்பதைக் கீழ்க்கண்டவாறு போட்டுப் பார்த்தார்.

	நன்மை	பக்தி	பயன்பாடு
அல்பான் சோ G.	4	4	10
நீலை	2	5	10
மாண்யுவல் B.	10	10	0
அல்பான் சோ V.	-8	-10	10
வீரா N.	0	10	10

இந்தமாதிரியாக மனிதர்களை மதிப்பிடுதல் முதலில் எளிதாகத் தோன்றினாலும் போகப் போகக் கடினமாயிற்று. கடினமான எல்லைப்புறத்திலுள்ள மக்களிடையே ஓவ்வொரு மனிதனும் பயனுள்ளங்களைவே யிருந்தான். ஆகையால் அவருடைய அட்டவணையில் உள்ள மூன்றாவது கட்டம் பயனற்றதாயிற்று. வீரா. N. என்பவர் கெட்டவர் என்பதோடு நின்று கொண்டாள். அல்பான் சோ. V. என்பவன் அவளையும் மிஞ்சியதால் அவனை மதிப்பிடுகையில் கழித்தல் குறியிடுவது அவசியமாயிற்று. அவன் கோயிலுக்குப் போகமாட்டான் என்பதோடன்றி மற்றவர்களையும் போகவிடாதபடி பேசிக் கெடுப்பான், வீரா. N. உண்மையாகவே கெட்டவர்தான்.

எனினும் தெய்வபக்தி நிறைந்தவள். அவளாலேதான் ஒரு பெரிய குடும்பம் பிழைத்தது. இத்தகைய விவரங்களை எடுத்துப் பார்த்து, உயிரோடிருப்பவர்களைக் காட்டி லும் செத்தவர்கள் நல்லவர்களால்லவா என்று ஆராய்ந்தார். பியூர்ட்டோ கிராமத்தில் புகுந்த கொள்ளை நோய் உண்மையாகவே பயனுள்ளவர்களையே அடித்துக் கொண்டுபோய் விட்டதாகத் தெரிந்தது. அன்று மாலை நேரத்தில் ஜானிப்பர் பசிபிக் கடற்கரையோரத்தில் உலவச்சென்றவர் தனது மதிப்பீட்டுக் கணக்கைக் கிழித்துக் கடல் அலைகளின்மீது ஏறிந்தார். நெடுந் தூரத்தில் அடிவானத்தில் முத்து நிறத்தனவான மேகங்கள் படர்ந்திருப்பதைக் கண்ணுற்றார். இனிமேலும் இவ்வாறு கணக்கிட்டுப் பார்ப்பதில்லை யென்ற முடிவுக்கு வந்தார். மனித நம்பிக்கைக்கும், உண்மையாக உலகில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு, நாம் நினைப்பதைக் காட்டிலும் பெரிது எனக் கண்டார்.

சேன் மார்ட்டின், ஜானிப்பரிடம் வேரெருநு கதை கூறினார். அது நாஸ்திகத்தனமானதென்று கூற இயலாது. அந்தக் கதையைக் கேட்ட பின்புதான் சேன் லூயி ரே பாலத்தின் வீழ்ச்சியைப்பற்றிய ஆராய்ச்சியில் ஜானிப்பர் இறங்கினார்.

சேன் மார்ட்டின் ஒருநாள் விமா நகரக் கோவிலீச் சேர்ந்த நிலத்தில் நடந்துகொண்டிருந்தார். எதிரே ஒரு கல்லறை மீது நாட்டப்பட்ட கல்லில் எழுதியள்ள வார்த்தைகளைப் படித்தார். அந்தக் கல்லறை ஒரு மாது சிரோமணியினுடையது. அவள் மிகவும் நல்லவள். இருபது ஆண்டுகளாக தனது வீட்டாரின் மகிழ்ச்சிக்கு அவளே நடுநாயகமாக இருந்தாள். நன்பர்களுக்கு ஆனந்தம் அளித்தாள். அவளோடு சிறிது பழகிய வர்கள்கூட அவளுடைய அழகையும் நல்ல குணத்தை

யும் கண்டு வியப்படைந்தார்கள். இவ்வாறெல்லாம் அக் கல்லறை மீது எழுதப்பட்டிருந்தது. இதை வாசித்த சேன் மார்ட்டின் வெகுண்டெழுந்தார். “என்ன வெட்கங் கெட்ட வேலை, எல்லோரும் அவரவர் மனம் போன படிதான் நடக்கிறார்கள். எதற்காக இவ்வாறெல்லாம் சுயநலமற்ற தன்மையைப்பற்றிக் கட்டுக்கதை அளக் கிறார்கள்? பயன் கருதாமல் உழைப்பதென்பதைப்பற்றி யெல்லாம் ஏன் இவ்வாறு பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்” என்று அவர் மனம் பொங்கி இரைந்தார்.

கல்லறைமீது அம் மாதைப் பற்றிச் சிறப்பித்து எழுதியது வெறும் பகட்டான வார்த்தைகள் என்பதை நிருபிக்க வேண்டுமென்று அவர் உறுதி பூண்டார். அம் மாது காலம் சென்று பன்னிரண்டு ஆண்டுகள்தான் கடந்திருந்தன. சேன் மார்ட்டின், அவளுடைய வேலைக் காரர்கள், பிள்ளைகள், நண்பர்கள் யாவரையும் தேடிச் சென்றார். சென்ற இடமெல்லாம், அவளுடைய குணங்கள், நறுமணம்போல, மனத்தன. அவளுடைய நற்குணங்களைச் சொற்களால் எடுத்துச் சொல்ல முடியாது என்று யாவரும் கூறினார்கள். அவளைப் பார்த்திராத அவளுடைய பேரப்பிள்ளைகள்கூட அவளைப் புகழ்ந்து பாராட்டினார்கள். கடைசியாக சேன் மார்ட்டின் வியப்படைந்து, “நான் சொன்னதுதான் சரி; இவள் மாத்திரம் ஒரு விதிவிலக்கானவள்” என்று கூறிக் கொண்டார்.

ஜூனிப்பர், பாலத்திலிருந்தவர்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்துக்கொண்டு வரும்பொழுது, எதாவது சிறு சிறு விஷயத்தைக் கவனியாமல் விட்டுவிடுவோமோ? அதனால் நாம் அறியவேண்டிய முக்கிய விஷயம் பிடிப்பாமல் போய்விடுமோ, என்ற பயத்தால் பீடிக்கப்பட்டார். எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக

உழைத்தாரோ அவ்வளவுக்கவ்வளவு முக்கிய விஷயத்தை நெருங்கி வருவதாக நினைத்தார். அனேக விஷயங்கள் மிக முக்கியத்துவம் பொருந்தியன போல அவருக்குத் தென்பட்டன. ஆனால் அவற்றை வைத்துக்கொண்டு எவ்வாறு பயன்படவது என்பது அவருக்குப் புலப்படவில்லை. இருந்தாலும் அவற்றையெல்லாம் விட்டுவிடாமல் தொகுத்து வைத்துவிட்டால், பிற்காலத்தில் எப்பொழுதாவது, யாராவது ஒரு கூர்மையான அறிவாளி தோன்றி, அவற்றைத் திரும்பத் திரும்ப ஆராயும் போது, உண்மையானது தானே புலப்படக்கூடும் என்று நம்பினார். மார்க்கெவஸாடி மாண்டிமேயர், அரிசி, மீன், சிறிது பழம் ஆகியவற்றையே உண்டு வாழ்ந்தாள் என அவளுடைய சமையற்காரி கூறியதை அப்படியே குறித்துக்கொண்டார் ஜானிப்பர். இவ்வகை உணவினால் அவள் ஆன்மீகத் தன்மை பெற்றதை நிருபிக்க ஏதுவாகும் என்று கருதி அவ்வாறு குறித்துக்கொண்டார்.

டான் ரூபியோ நடத்துகிற விருந்துகளுக்கு அழைப்பில்லாமலே டோனுமேரியா வருவாளாம். கரண்டிகளைத் திருவெதற்காகவே அவள் அங்கு வருவதுண்டு என்று டான் ரூபியோ சொன்னார். தன்னிடம் வந்து ஆபாசமான கேள்விகளைக் கேட்டுத் தொந்தரவு பண்ணுவது வழக்கம் என்றும் பிச்சைக்காரியை விரட்டுவதுபோல் அவளையும் விரட்டியடிக்க வேண்டி யேற்பட்டதென்றும் அந்த ஊரில் வெளிப்புறத்தில் வாழ்ந்துவந்த ஒரு மருத்துவச்சி கூறினார். லிமா நகர வாசிகளுள் மிகவும் கற்றேர் மூன்று பேர்தான் என்றும், அவருள் டோனுமேரியாவும் ஒருத்தியென்றும் ஒரு புத்தக வியாபாரி கூறினார். அவளுடைய நிலத்தைப் பயிர் செய்தவரின் மனைவி, டோனுமேரியா மிக நல்லவளென்றும் ஆனால் மறதியுள்ளவளென்றும் கூறினார். வரலாற்றை எழுதுவது

எல்லோரும் நினைக்கிற வண்ணம் அவ்வளவு எளிய காரியமில்லை.

யாரைப்பற்றி விசாரித்தறிய முற்பட்டாரோ அவரோடு நெருங்கியவர்களிடமிருந்து அதிகம் ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை என்பதை ஜனிசப்பர் அறிந்துகொண்டார். கண்ணிமாடத் தலைமைத் துறவியம்மையவர்கள் பெபிடாவைப் பற்றி விரிவாகச் சொன்னார்களெனினும், தான் அவள்மீது கொண்டிருந்த நம்பிக்கைகளைப் பற்றி அவள் சொல்லவில்லை. முதன் முதலில் பெரிச்சோலை நெருங்குவதே அரிதாக இருந்தது. ஆனால் போகப்போக ஜானிப்பரை அவள் பெரிதும் விரும்பினார். பையோ மாமனைப் பற்றி மற்ற மனிதர்கள் கூறியிருந்த தெல்லாவற்றுக்கும் மாருகவே அவள் கூறினார். தன் மகனைப் பற்றி அதிகம் குறிப்பிட வில்லை. கொஞ்சநஞ்சம் கூறியதும் மனம் வருந்தியே கூறி னான். ஜானிப்பரிடம் சொல்லிக்கொண்டே வந்தவள், திடெரன்று நிறுத்தி முடித்துக்கொண்டாள். எஸ்தபென்னைப் பற்றியும், பையோ மாமனைப் பற்றியும் அல்வாராடோ மாலுமி கூறினார். அதிகமாகத் தெரிந்து கொண்டவர்கள் அவ்விஷயங்களைக் கூற முன் வரவில்லை.

சகோதரர் ஜானிப்பருடைய முடிபுகளை உங்கட்கு நான் இப்போது தெரிவிக்கிறதாக இல்லை. அவை நம்மிடம் தானே இருக்கின்றன? அந்த விபத்தினால் கொடியவர்களைக் கடவுள் அழித்து விட்டதாகவும், நல்ல வர்களைச் சீக்கிரமாகவே தன்னிடம் அழைத்துக் கொண்டதாகவும் கருதினார். உலகினர்க்கு அறிவு புகட்டுவதற்காகவே, கடவுள், கர்வமுள்ளவர்களுக்கும் பணக்காரர் களுக்கும் மனக்குழப்பத்தைத் தருகிறார் எனக் கருதினார். தாழ்மையுடனும் புணிவுடனும் நடந்து கொள்கிறவர்கள்

பெரிதும் பாராட்டப் படுவதாகவும் கருதினர். இருப் பினும் அவருக்கும் தான் கண்ட காரணங்கள் அவ்வளவாகச் சரியென்று கொள்ளவும் முடியவில்லை. மார்க்குவஸா மாண்டிமேயர் பேராசைப் பேயாக இல்லா மலிருந்திருக்கலாம். பையோ மாமன், இன்ப நாட்ட மில்லாதவனுகவும் இருந்திருக்கலாம்.

சகோதரர் ஜானிப்பருடைய புத்தகம் எழுதி முடிந்தவுடன் அது சில நீதிபதிகளின் பார்வைக்கு வந்தது. அவ்வளவுதான்; அப்புத்தகமும், அதன் ஆசிரியரும் மத விரோதிகள் எனக் குற்றம் சாட்டப் பட்டனர். புத்தகத்தோடு ஆசிரியரையும் ஊர்ப் பொது விடத்தில் வைத்துத் தீயிலிடவேண்டும் எனத் தீர்ப்பளித் தார்கள். தன்னைச் சாத்தான்ஆட்கொண்டான்என்பதாக ஜானிப்பரும் ஒப்புக்கொண்டார். பாலத்தோடு விழுந் திறந்த ஜவர் வாழ்க்கையிலும் காணுத புதுமை தன் வாழ்வில் ஏதேனும் தென்படுகிறதா என்று, சாவதற்கு முந்தின நாள் இரவில் யோசி த்துப் பார்த்தார். ஜானிப்பர் யாரையும் எதிர்த்துக் கலகம் பண்ணவில்லை. கிறிஸ்து/ மதத்தின் தூய்மையைக் காப்பதன் பொருட்டு உயிரை விடுவது என்று உறுதி கொண்டார் என்றாலும், தனது நோக்கங்கள் யாவும் மதத்துக்கு ஆதரவானவை என்பதை யாரேனும் ஒரு மனிதனுவது எடுத்துக்கூற முன்வரமாட்டானு என்று ஏங்கித் தவித்தார். தன்னை யாரும் ஒருவரும் நம்பவில்லை என்று நினைத்தார். மறு நாட்காலை, அந்த வெயிலில் நின்று கொண்டிருந்த கூட்டத்தில் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்த பலர் இருந்தார்கள். அவர்கள் அவரை மிகவும் நேசித்தார்கள்.

அவருடைய இறுதியைக் காண பியூர்ட்டோ கிராமத் திலிருந்து ஒரு சிறு கூட்டம் வந்திருந்தது. நீணவும் (நன்மை 2, பக்தி 5, பயன்பாடு 10) மற்றும் சிலரும்,

இரக்கமுள்ள தீயில் ஜானிப்பரைப் போடும்போது, முகத் தைக் கவலையோடு தொங்கவிட்டுக்கொண்டு நின்றார்கள். சாது பிரான்சிஸாவது, தான்குற்றவாளியில்லை என்பதை அறிவார் என்று ஒரு சிறிய எண்ணம் ஜானிப்பரின் மனத்தில் உறுத்திக் கொண்டிருந்தது. கொழுந்து விட்டெரியும் தீயிலிருக்கும் பொழுது பிரான்சிஸ் சாது வின் பெய்ரை இரு தடவை உரக்கக் கூவிச் சிரித்து இறந்தார். பிரான்சிஸ்சாதுவுக்கும் மேலானவரைக்கூடக் கூவியழைத்திருக்கலாம். ஆவ்வளவுக்குத் தைரியமில்லை. இந்தக் காரியங்களில் தானும் தவறு செய்யக்கூடியவன் தானே என்ற எண்ணம் தோன்றியதால் பிரான்சிஸ் சாதுவின் பெய்ரைமட்டும் கூவியழைத்துவிட்டு இறந்தார்.



மாதா கோவிலில், பாலத்தோடு விழுந்திறந்தவர் களுக்காக நடத்தவிருந்த பிரார்த்தனை நாளும் வந்தது. ஆகாயம் மேகமில்லாமல் தெளிவாக இருந்தது. எங்கும் வெது வெதுப்பாக வெயிலடித்தது. ஐனங்கள் பயபக்தி யோடு கூட்டம் கூட்டமாகக் கோவிலுக்குள் 'வந்து கூடினார்கள். வெள்ளியினாலும் கருப்பு வெல்வெட்டினு லும் போடப்பட்டிருந்த மேடைமீது ஆர்ச்பிஷீப் தனது மிக அற்புதமான ஆடைகளில் தோற்றமளித்தார். கட்டை போன்ற அந்த ஆடைகளை அணிந்த அவருக்கு மிகுதி யாக வியர்த்தது. ஒரே புழுக்கமாகவும் இருந்தது. பிரார்த்தனைக் கீதங்களை ரசனையோடு கேட்டார். தாமஸ் ஹாயி என்னும் பாடகர் தன்னை ஆதரித்தவளான ஆஸ்திரியா தேசத்து ராணிக்காகப் பாடிய பாட்டை ஏற்கெனவே திரும்பத் திரும்பப் பாடிப் பழகிக் கொண்டு வந்திருந்தார்கள். துயரமும் இனிமையும் கலந்த அந்தப்

பாடலின் ஒவி கடலையீது மெல்லப் பரவி மறைந்தது. ஆர்ச்பிடீப் பாதிரியார் தனது பதவிக்குரிய ஆடைகளை அணிந்தவராய் மிகவும் கஷ்டப்பட்டு மண்டியிட்டு வணங்கினார். தனது ஒரே மகனை இழந்த தந்தை எவ்வாறு கவலைப்படுவானே அவ்வாறு தானும் கவலைப் படவேண்டும் என்று எதிர்பார்த்தவர்களாய் ஜனங்கள் தன்னையே நோக்குகிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். பெரிச்சோல் அங்கு வந்திருப்பானோ என்று எண்ணினார். அன்று போல எந்த நாளிலாவது அவர் அவ்வளவுநேரம் புகை பிடிக்காமலிருந்ததில்லை. மாலுமி அஸ்வராடோ வேகமாகக் கோயிலுக்குள் பாய்ந்து வந்தார். ஜனத்திரஞ்கப்பால் ஏராளமான மெழுகு வத்திகள் ஏரிவதையும், சாம்பிராணிப் புகைகள் கிளம்பு வதையும் கண்டார். “எல்லாம் பொய்” “எல்லாம் வெளி வேஷம்” என்று கூறிக்கொண்டு வெளியே சென்றார். கடலுக்குச் சென்று அங்கேயிருந்த தனது படகில் உட்கார்ந்து, கடலின் தெளிந்த நீரை உற்றுப் பார்த்த வண்ணமாய் “எஸ்தபென், ஆற்றில் விழுந் திறந்தவர்கள்பாடு தேவலை” என்றார்.

திரைக்குப் பின்னால் கண்ணிமாடத்துத் தலைமைத் துறவியம்மை தனது பாதுகாப்பிலுள்ள பெண்கள் சூழ அமர்ந்திருந்தாள். முந்தின நாளிரவில்தான் அவள் தனது இதயத்தில் நட்டிருந்த விக்கிரகத்தைப் பிடுங்கி யெறிந்து விட்டாள். அது மிக வேதனையளித்ததென்று லும் மனத்தின் உறுதியை அவள் இழந்துவிடவில்லை. தனது சேவைகள் தொடர்ந்து நடைபெற்றிருலும் சரி, நடைபெற்றிட்டாலும்சரி அதுபற்றிக்கவலைப்படுவதில்லை. ஏதோ உயிர் உள்ளாமட்டும் தனது கடமைகளைச் செய்ய வேண்டும். அது போதும். குணமாக முடியாத நோயாளி கழுக்கு அவள்தான் நர்ச்சுஆகப்பணி செய்தாள். வணங்கு

பவர்களில்லாத ஆலயத்திற்கு அவரே மீண்டும் மீண்டும் குருக்களாகப் பணி மேற்கொண்டாள். அவளுடைய சேவைகளைத் தொடர்ந்து செய்வதற்கு ஒரு பெயிடாவும் இல்லை. அவளுடன் வாழும் மற்றைய கண்ணித் துறவிகள் அவ்வேலைகளை அவ்வளவு அக்கரை யுடனும் ஊக்கத்துடனும் மேற்கொள்வார்கள் என்று கூறமுடியாது. பற்றற்ற பணி யென்ற மலர், பெரு நாட்டில் தோன்றிச் சிறிதுகாலம் மலர்ந்திருந்து பின்னர் மாய்ந்துவிட வேண்டுமென்பது இறைவன் திருவளம் போலும். “என்னுடைய அன்பும் பற்றற்ற தன்மையைப் பெரிதும் கொண்டதாய் இருந்திருக்க வேண்டும். பெயிடா, என் வாழ்வு முழுதும் அவ்வாறிருந்திருக்க வேண்டும். நான் வேலைகளில் அதிகமாக ஈடுபட்டுக் கொண்டேன்” என்று வருத்தத்தோடு கூறிக்கொண்டு பிரார்த்தனையிலிறங்கினார்.

காமில்லா பெரிச்சோலும் கிராமத்திலுள்ள தனது வீட்டிலிருந்து கோயிலுக்குப் புறப்பட்டாள். அவளுக்கு ஒரே திகிலும் வியப்புமாக இருந்தது. முதலாவதாக அவளுக்கு அம்மைநோய் கண்டது. அடுத்தாற்போல் ஜெய்யி நோயுற்றுன். இப்பொழுதோ பாலம் அறுந்து விழுந்தது. இவற்றை வெறும் நிகழ்ச்சிகள் என்று கொள்வது? இவையாவும் கடவுள் தனக்கனுப்பிய தண்டனையென்றே கருதி வெட்கமடைந்தாள். தனது இரண்டு புதல்விகளையும் ஸ்பெயினிலுள்ள ஒரு கண்ணி மாடத்துக்கு அனுப்புவதாக வைசிராயின் உத்தரவு ஒன்று அரண்மனையிலிருந்து வெளியாயிற்று. அது சரிதான், இப்போது அவள் தனிமையானாள். ஏதோ சில சாமான்களைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு பிரார்த்தனைக்காக நகரத்தை நோக்கிப் புறப்படலானார். கோயிலுக்கு வரும் கூட்டத்தை நினைத்துப்பார்த்தாள்.

பையோ மாமனைப் பற்றியும் தன் மகளைப்பற்றியும் கூட்டத்தினர் பேசி வருந்துவார்களோ என்றும் நினைத்தாள். கோயிலில் செய்யப்படும் ஆராதனைகளும் சடங்குகளும் ஏதோ ஒரு பெரிய படுகுழி போலவும் அதனுள் தனக்குப் பிரியமானவன் விழுவது போலவும், தேவனின் கோபம் பெரிய புயல் போன்று கிளம்புவதாகவும் அப்புயலில் சிக்கி லட்சக்கணக்கானவர்கள் மறைந்து மடிவது போலவும் அவளுக்குத் தென்பட்டது. பாதிவழியில் சேன்லூயி ரே பாலத்தருகிலுள்ள சின்னக் கோவிலுக்குள் சென்று ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்தாள். அவளுடைய மனம் சென்ற காலத்தை நினைத்துத் திரிந்தது. தனக்குப் பிரியமுள்ள அந்த முகங்களைக் காணமுடியுமா என்று கலங்கினாள். தனக்குள்ளே ஏதாவது உணர்ச்சி பொங்குகிறதான்றுகவனித்தாள். ஒன்றைறும்காணேம்; “என்னுள் எவ்வித உணர்ச்சியையும் காணேம். எனக்கு இதயில்லை. நான் அப்பாவி, பயனற்றவள். அவ்வளவு தான். உலகம் என்னைப் புறக்கணித்துவிட்டது. எனக்கு மனமோ; உணர்ச்சியோ கிடையாது. நான் இனிமேல் எதைப்பற்றி நினைக்கவேண்டும்? எதற்காக நினைக்க வேண்டும்? ஒன்றும் வேண்டாம். பேசாமல் இங்கே இருந்து நிம்மதியடையப் பார்க்கிறேன்” என்று தனக்குள்ளே மெதுவாகக் கூறினாள். இவ்வாறு தனக்குள் சொல்லி முடித்தாளோ இல்லையோ, உடனே, இன்ன தென்று சொல்லமுடியாத ஒரு வேதனை அவளைப் பற்றிக்கொண்டது. பையோ மாமன் உயிருடனிருக்கும் போது தான் அவன்மீது கொண்டுள்ள ஆசையை வெளிச்சொல்ல முடியாமல் வேதனைப்பட்டாளோ, அதே வேதனையும், ஜெய்மி நோயுற்றபோது துணிந்து அவனுக்கு உதவி செய்யாமற் போன வேதனையும் இப்பொழுது அவளைப் பற்றிக்கொண்டது. “நான் யாருக்

குமே உதவாமல் போகிறேனே” என்று திடீரென்று கதறினாள். “அவர்கள் என்மீது அன்பு செலுத்துகிறார்களோ, நான் அவர்களுக்கு உதவாமல் போகிறேனே!” உடனே தன் பண்ணைக்குத் திரும்பினான். சுமார் ஒரு வருட காலமாக இந்த மாதிரியான கவலை தோய்ந்த மன நிலையில் வாழ்ந்தாள். பாலம் அறுந்து விழுந்த தில், தலைமைத் துறவியம்மையாரும் தனக்குப் பிரிய மாண இருவரை இழுந்துவிட்டாள் என்று யாரோ சொல்லக் கேள்விப்பட்டாள். தைத்துக் கொண்டிருக்கையில் அவள் கையிலிருந்த ஊசியும், துணியும் நழுவிக் கீழே விழுந்தன. “ஒரு வேளை அவளுக்குத் தெரியும் அவள் இதைப்பற்றி நமக்கு விளக்கக்கூடும்” என்று நினைத்தாள். மறுகணமே “அவள் நமக்கு என்ன சொல்ல முடியும்? என்னைப்போன்ற ஒருத்தியின் மனத்தில் அன்பு தோன்றும் என்பதையும் இழப்பின் காரணமாகக் கவலை தோன்றும் என்பதையும் அவள் நம்பக்கூட மாட்டாள்” என்று நினைத்தாள். விமா நகருக்குப் போய் எட்டி நின்றபடியே அவளைப் பார்த்துவிட்டு வருவது என்று தீர்மானித்தாள். “அவளுடைய முகத்தை எட்டி நின்றபடியே பார்ப்பேன். என்னை அவள் வெறுக்க மாட்டாள் என்று தோன்றுமானால் அவளிடம் சென்று பேசுவேன்” என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.

அவ்வாறே கன்னிமாடத்துக் கோயிலுக்குள் மெது வாகச் சென்று அங்குமிங்கும் பார்த்தாள். தலைமைத் துறவியம்மையின் அழகிய முகத்தைக் கண்டவுடன் சிறிது அச்சம் ஏற்பட்டதென்றாலும் பின்னர் பணி வன்பு தோன்றியது. கடைசியாக அவளைக் கண்டு நெருங்கினாள்.

“அம்மா... நான்... நான்.”

“என் மகளே, முந்தியே உன்னை எனக்குத் தெரியுமா? நீ...? ”

“நான்தான் நாடகக் கணிகை. நான்தான் பெரிச் சோல்.”

“ஓ! சரி, சரி, நெடுநாட்களாக உன்னைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால் நீ யாரையும் பார்க்க விரும்பவில்லை என்றும் கேள்விப்பட்டேன். பாலம் விழுந்ததில், உனக்கும் இழவு ஏற்பட்டது, இல்லையா? ”

காமில்லா எழுந்தாள். அசைந்தாள். வேதனை மிகுதியாயிற்று. இறந்தவர்களைப் பிடிக்கிறவள் போலக் கையை நீட்டினாள். அவளுடைய உதடுகள் வெளிறின. அவள் துறவியம்மையின் பாதங்களில் தன் தலையை வைத்து வணங்கினாள். “தாயே, நான் என்ன செய்யட்டும்? நான் தனிமையாகிவிட்டேன். எனக்கு இவ்வுலகில் இனியாரும் இல்லை. நான் அவர்களை நேசிக்கிறேன். இனிமேல் நான் என்ன செய்யட்டும்? ”

துறவியம்மை அவளை உற்றுக் கவனித்து விட்டு, “என் மகளே, இங்கு வெம்மையாக இருக்கிறது. நாம் தோட்டத்திற்குச் செல்லுவோம். நீ அங்கு ஓய்வு கொள்ளலாம்” என்றனாள். ஒரு பெண்ணைப் பார்த்துத் தண்ணீர் கொண்டுவரச் சொன்னாள். காமில்லாவை நோக்கி மேலும் சொன்னாள்: “உன்னை நெடுங்காலமாகவே சந்திக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். இந்த விபத்துக்கு முன்பே உன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பியிருந்தேன். நீ பெரிய நடிகை என்று கேள்விப்பட்டிருந்தேன்.”

“தாயே, என்னை அவ்வாறெல்லாம் கூருதீர்கள். நான் ஒரு பாவி, என்னை அவ்வாறென்றும் கூருதீர்கள்.”

“இந்தா, தண்ணீர் குடி. பார்த்தாயா, எங்களுடைய பூந்தோட்டம், அழகாகயிருக்கிற தல்லவா? நீ வந்து எங்களை அடிக்கடி சந்திக்கலாம். தோட்டத்தைப் பராமரிக்கிற சகோதரி ஐஏவனுவையும் பார்க்கலாம். இங்கு வந்து மடத்தில் சேருவதற்கு முன்பு அவளுக்குத் தோட்டம் என்றால் என்ன என்றுகூடத்தெரியாது. நெடு நாளாக ஒரு மலையில் சுரங்கத் தொழிலாளியாக இருந்த வள். இப்பொழுது அவள் தான் இந்தத் தோட்டத்தை நேரே கவனித்துக்கொள்கிறார்கள். பாலம் விழுந்து ஒரு வருடம் ஆகிறது. என்னுடைய அனுதைக் குழந்தைகள் இரண்டை நான் அதில் இழந்துவிட்டேன். நீ உனது சொந்தக் குழந்தையை இழந்துவிட்டாயல்லவா?

“ஆம், அம்மா.”

“ஒரு பெரிய நண்பரையும்?”

“ஆம், அம்மா.”

“என்னிடம் சொல்லு.....”

இளமைப் பருவத்திலிருந்து தொடர்ந்த தனது நீண்ட சோகக் கதையை அந்தத் தோட்டத்தில் கூறி ஆறுதல் பெற்றால் பெரிச்சோல்.



“கேண்டஸா அபுரோ உங்களைப் பார்க்க விரும்புகிறார்கள்” என்று ஒரு பெண் கூறினார்.

“சரி, அவள் யார்?” என்று துறவியம்மை கேட்டாள்.

“அவள் யாரென்று தெரியாது. ஸ்பெயினிலிருந்து வந்திருக்கிறார்கள்.”

“சரி, ஏதோ பணம் வருகிறது. குருடர்களை வைத்துக் காப்பாற்றுகிறேனே, அவர்களுக்கு யாரோ பணம் கொண்டுவந்திருக்கிறார்கள். சீக்கிரம் வரச்சொல்.”

உயர்மாக வளர்ந்த ஓர் அழகி உள்ளே வந்தாள். அவள் கவலையுற்றவளாகத் தோன்றினாள். டோனு கிளாரா எப்போதும் சரளமாகப் பேசக்கூடியவள். இப்பொழுது வாயை அடக்கிக்கொண்டு நிதானமாக, “அம்மா, ஏதாவது முக்கிய வேலையாக இருக்கிறீர்களோ? உங்களோடு சிறிது நேரம் பேசலாமா?”

“நான் சும்மாதான் இருக்கிறேன். மகளே, எனக்கு வயதாகிவிட்டது. நீயார் என்பது எனக்கு நினைவில்லை. முந்தி உன்னைப் பார்த்திருக்கிறேனே ?”

“எனது அம்மாதான் மார்க்கெஸாடி மாண்டி மேயர்.”

தனது அம்மாவை துறவியம்மையவர்களுக்குப் பிடிக்காமலிருந்திருக்கலாமென நினைத்தவளாய், அவளைப் பற்றி நல்ல விதமாக நெடு நேரம் பேசினாள். தன்னை நொந்து கொண்டாள். அவளுடைய சோகமும் தளர்ச்சியும் சிறிது விலகினா. கடைசியில் துறவியம் மையார், தனது பெபிடாவைப் பற்றியும், எஸ்தபென் னைப் பற்றியும், காமில்லா வந்துள்ளதைப்பற்றியும் அவளிடம் சொன்னாள். “நாம் நாமெல்லோரும் நமது அன்புக்குரியவர்களிடம் சரிவர நடந்துகொள்ளவில்லை. நமக்கு ஏதாவது தண்டனை கிடைத்தாலும் தேவை போல இருக்கிறது. நமது தவறுகளுக்குப் பரிகாரமாக நாம் எவ்விதத் தண்டனையையும் அனுபவிக்கத் தயார். ஆனால் நாம் நமது அன்பினால் செய்த தவறுகளைல்லாம் தவறுகளாக நீடிக்காது அல்லவா?

கேண்டெஸா தனது தாயின் கடைசிக் கடி தத்தை அம்மையாரிடம் காட்டினார். அதை அம்மையார் வாசி ததார்கள். அதில் “யாரிடமிருந்தும் நீ அருளை எதிர்பார்க்கலாம் என்பதை இறுதியாக அறிந்துகொள்” என்ற வாக்கியம் கண்டிருந்தது. (அன்று முதல் உலகம் இந்த வார்த்தைகளை மகிழ்ச்சி யோடு முனங்கிக்கொண்டிருக்கிறது) பெபிடாவின் எஜமானியின் இதயத்தில் இவ்வார்த்தைகள் பிறந்ததைக் கண்டு துறவியம்மை பேராச்சரியம் அடைந்தார்கள் எனினும் அதை உரக்கச் சொல்லி வெளிப்படுத்திக் கொள்ள முன்வரவில்லை. எந்த அருங்குணங்களை நிலை நாட்ட அவள் பாடு பட்டாளோ அது எங்கும் காணப்படுகிறது என்பதை அறிந்து நிரம்ப மகிழ்ச்சி யடைந்தாள். தனது சேவைகளை உணர்ந்து அவைகளை ஏற்றுக்கொள்ள உலகம் தயாராக இருக்கிற தென்று நினைத்தாள். “மகளோ, எனது சேவைகளை யெல்லாம் பார்க்கிறுயா” என்று வினவியவளாய் டோனு கிளாராவை உள்ளே அழைத்துச் சென்றார். சூரியன் மறைந்து விட்டது. கையில் விளக்கை எந்திக்கொண்டு வழிநெடுக்கக் காட்டிக்கொண்டு சென்றார். டோனு கிளாரா யாவரையும் பார்த்தாள். இளைஞரும், முதியவரும், நோயாளியும், குருடரும் இருக்கக்கண்டாள். எல்லோரையும் ஆதரித்துக் களைப்புறுபவளும், ஓளியும் முதுமையும் வாய்ந்தவளான அம்மையாரைப் பெரிதும் கவனித்தாள். போகும் போதே இடையில் நின்று “செவிட்டுமைகளுக்கு ஏதாவது செய்யக்கூடும் என்று என்னுல் நினைக்காமலிருக்க முடியவில்லை. யாராவது ஒரு மனிதன் கஷ்டப்பட்டு உழைத்து அவர்களுக்கென்று ஒரு மொழியை உண்டாக்கலாம் என எண்ணுகிறேன். பெரு நாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.

ஸ்பெயின் நாட்டில் அவர்களுக்காகப் பாடுபட்டு ஏதாவது வழி கண்டு பிடித்திருக்கிறார்களா? உனக்கு அப்படி ஏதேனும் நினைவிருக்கிறதா? சரி, என்றைக்காவது ஒரு நாள் வழிகண்டு பிடிக்கப்படும்” என்பாள். சிறிது நேரம் கழித்து இவ்வாறு சொல்வாள்: “பைத்தியம் பிடித் தவர்களுக்கு ஏதாவது செய்யமுடியும் என்று நினைத்துக் கொண்டே யிருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா? பைத்தியக்காரர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதைப் பற்றிப்பேசுகிற இடங்களுக்கு என்னுல் செல்ல முடியாது. எனக்கு வயதாகிவிட்டது. இருந்தாலும் அதைப்பற்றிக் கவனித்து வருகிறேன். சில சமயம் எனக்குத் தோன்று கிறது..... ஸ்பெயின் நாட்டில் பைத்தியக்காரர்களிடம் அன்பாக நடந்துகொள்கிறார்கள்லவா? பைத்தியங்களுக்குரிய நன்மையான சிகிச்சை இன்னும் மர்மமாகவே இருக்கிறது. நமக்குத் தெரியாமல் மறைந்திருக்கிறது. அது வெளிப்படும் காலம் அருகிலே தான் இருக்கிறது. ஸ்பெயினில் அப்படி ஏதாவது வெளிப்பட்டால் எனக்குத் தெரிவிக்கிறுயா? உனக்கு அதிகமான வேலையில்லா விட்டால்.....?”

டோனுகிளாரா எல்லாவற்றையும் பார்த்து விட்டாள். அடுக்களையைக்கூடப் பார்த்தான பின்பு தலைமைத்துறவியம்மை சொன்னாள்: “என்னை மன்னிக்க வேண்டும். நான் நோயாளிகளின் அறைக்குள் செல்லப் போகிறேன். அவர்களுக்கு உறக்கம் வராவிட்டால் இன்னின்ன விஷயங்களைப்பற்றி நினையுங்கள் என்று சில வார்த்தைகளை அவர்களிடம் சொல்லவேண்டும். உன்னையும் உள்ளே அழைத்துப்போக நான் விரும்ப வில்லை. அந்த நோய்களையும் வேதனைக் கூப்பாடுகளையும் நீ கேள்விப்பட்டிருக்க மாட்டாய். மேலும் நான் அவர்களிடம் குழந்தைகளிடம் பேசுவதுபோல நான் பேசு

வேன்.” இவ்வாறு சொல்லிவிட்டுக் கவலையோடு சிரித் தாள். திமிரெண்று உள்ளே சென்றார்கள். சிறிது நேரத்தில் இன்னெனுருத்தியைத் துணையாகக் கொண்டு வந்தாள். இவ்வாறு துணையாக வந்தவள் நடிகையாக வாழ்ந்தவள். அவனும் பாலத்தில் பறிகொடுத்தவள். துறவியம்மை சொன்னார்கள்: “ஏதோ வேலையாக இவள் நகரத்திற்குப் போகிறார்கள். உங்களோடு பேசிவிட்டு நானும் உள்ளே போகவேண்டும். மாவு விற்பவன் வந்து விடுவான் அவனுடு நெடு நேரம் பேரம் பேசி மாவு வாங்க வேண்டும்.”

டோனு கிளாரா வாசலில் நின்றார்கள். விளக்கு தரையின் மீதிருந்தது. துறவியம்மை ஒரு தூணில் சாய்ந்த படி நின்றார்கள். ஆதரிப்பார் யாருமில்லாமல் மிகுந்த துன்பத்திற்காளாகி வாழ்வை இருள்மயமாக உடையவர் களைப் பற்றிப் பேசினார்கள். (அப்போது எஸ்தபென் ஜைத் தான் மனத்தில் கொண்டிருந்தாள். பெபிடா வைப்பற்றியுந்தான் நினைத்துக் கொண்டிருந்தாள்) அங்கே மடத்திற்குள் இருந்த நோயாளிகள் தமக்காகத் துறவியம்மையாரால் கட்டப்பட்ட இடத்தில் இருக்கி ரேம் என்ற எண்ணத்துடனிருந்தார்கள். உள்ளே ஒளியும் கதகதப்புமாக இருந்தது. வெளியே ஒரே இரு ளாக இருந்தது. வெளியே சென்றால் அவர்களுடைய வேதனை நீங்கிவிடும், சாவும் விலகிவிடும் என்றால்கூட அவர்கள் வெளியேற விரும்பமாட்டார்கள். இதையெல்லாம்பற்றி அவள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அவனுடைய மனத்தில் வேறு எண்ணங்களும் தோன்றிக் கொண்டிருந்தன. “இப்பொழுதும்கூட என்னைத்தவிர வேறு யார் எஸ்தபென்னையும் பெபிடாவையும் நினைக்கிறார்கள்? பையோ மாமணையும் தன் மகனையும், காமில்லா மட்டும்தான் நினைக்கிறார்கள். இந்தப் பெண்

பிள்ளை மட்டும்தான் தன் தாயை நினைக்கிறார்கள். நாங்களும் கால கதியில் இறந்துவிடுவோம். அதன் பிறகு அந்த ஜவரையும் பற்றிய நினைவு இந்த உலகத்தை விட்டே பறந்துவிடும். எங்களையும் கொஞ்ச காலத்திற்கு அன்போடு நினைப்பார்கள். அதன் பிறகு மறந்துவிடுவார்கள். போதும், அந்த அன்பே போதும். அன்போடு நாம் எண்ணும் எண்ணங்கள் அவ் அன்புக்குரியாரைப் போய்ச் சேருகின்றன. நமது அன்புக்குரியாரை நாம் நினைவு கொள்ளவேண்டும் என்பதுகூடத் தேவையில்லை. உயிரோடிருப்பவர்களின் உலகம் ஒன்று இருக்கிறது. இறந்தவர்கள் சென்றுள்ள மற்றொர் உலகம் இருக்கிறது. இவ்விரு உலகங்களையும் இனைப்பது அன்பே. வாழ்வில் மிஞ்சவது அன்பே. வாழ்வின் பொருளே அன்புதான்.



“..... சொற்களைக்கொண்டு புனையப்
பட்ட வண்ணக் கலவைகளும், மெல்லிய
கிண்டல்களும் என்னைப் புளகாங்கிதப்படுத்தின.
இவ்வின்பங்களைத் தும் வாசகர்களை
எதிர்நோக்கி இருக்கின்றன”

எஸ். கே. செட்டூர்

தென்மொழிகள் புத்தக டிரஸ்டு ஆதாவில் பதிப்பிக்கப்பெற்றது.

செல்வி பதிப்பகம், காரைக்குடி

